

ஈ
கணிமேதயார்
 இயற்றிய
எலாதி,

மஹாவித்வான்
கோ. இராஜகோபாலப்பிள்ளையவர்கள்
 இயற்றிய
உரையுடன்.

இது
 சென்னைப் பச்சையப்பன் காலேஜ்
 தமிழ்ப்பண்டிதர்
கா. ர. கோவிந்தராஜ முதலியாரால்
 பார்வையிடப்பட்டது.

மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை,
 87, தம்புசேட்டி வீதி, சென்னை.

1915
 விலை அணு 6
 Copyright Registered.

ஸ்ரீ

முகவரை.



எலாதி என்னும் இந்நால் சங்கத்துத் தொகைநூற்க
ரூள் ஒன்றுகிய பதினெண்கீழ்க்கணக்கினுள் ஒன்று; பதி
னெண்கீழ்க்கணக்கு நூற்கள் இவை என்பதும் அவற்றின்
இலக்கணமும் இதற்கு முன்வந்துள்ள திரிகடை முதலிய
நூற்களிற் கூறப்பட்டன. இந்நால் கடைச்சங்கமருவிய
நூற்களுள் ஒன்றுதலின் இந்நாலாசிரியரது காலம் அச்சங்
கத்திற்குப் பிற்பட்டது அன்று என்பது நன்கு விளங்குகின்
து. இந்நாவின் தற்கிறப்புப்பாயிரச் செய்யுளால் இந்நாலா
சிரியர் அருகசமயத்தவர் என்பது நன்கு விளங்கும். இந்
நாவில் தற்கிறப்புப்பாயிரச் செய்யுள் ஒன்றும், சிறப்புப்
பாயிரச் செய்யுள் ஒன்றும், நூற்செய்யுட்கள் என்பதுமாக
எண்பத்திரண்டு செய்யுட்க ஸிருக்கின்றன. இந்நாவின்
பிரதிகள் ஒன்றின் ஏற்றில் “தமிழாசிரியர் மகனுர்-பாக்காய
னூர் மாணுக்கர்-கணிமேதையார் செய்த எலாதி முற்றிற்று”
என்றிருத்தவின், இந்நாலாசிரியர் மாக்காயனூர் என்பவ
ருடைய மாணுக்கர் என்று தெரிகின்றது. சிறுபஞ்சமூலம்
என்னும் நாவின் ஏற்றிலுள்ள,

‘மல்விவர்தோண் மாக்காயன் மாணுக்கன் மாவிலத்துப்
பல்லவர்ணோய் நீங்கும் பாங்கினாற்—கல்லா
மறுபஞ்சங் தீர்மழைக்கை மாக்காரி யாசான்
சிறுபஞ்ச மூலங்கெய் தான்.’

என்னும் சிறப்புப்பாயிரச் செய்யுளால் அந்நாவின் ஆசிரிய
ராகிய காரியாசான் என்பவரும் இம்மாக்காயனூர் பாணுக்

கரே என்பது விளங்குகின்றது. இவற்றால் இவ்விருநாலாசிரி யர்களும் ஒருசாலை மாணுக்கர்கள் என்பது நன்கு விளங்கு தல் காண்க. ‘மல்லிவர்தொண் மாக்காயன்’ என்கிற விடேசட ணைத்தால் அம்மாக்காயனுர் போர்வீரா யிருந்தவர் என்பதும், இவ்விரு நாலாசிரியர்களுக்கும் ஆசிரியர் என்பதனால் பெரும்புலவராய் விளங்கியவர் என்பதும் நன்கு விளங்குகின்றன. இந்நாலாசிரியர் கணிசீமதாவியார் என்றும் வழங்கப்படுவர்.

மஹாவித்துவான் கோமளாபுரம்-இராஜகோபாலப்பிள்ளை யவர்கள் இந்நாலில் தற்கிறப்புப்பாயிரச் செய்யுள் ஒன்றும், நூற்செய்யுட்களில் முதலிலிருந்து நாற்பத்தொன்பது செய்யுளு மாகிய ஜீப்பது செய்யுட்களுக்கே யுரை யிபற்றியிருக்கின்றனர் எனத் தெரிகின்றது. அவற்றிற்குமேல் உள்ள இந்நாலின் மற்றச் செய்யுட்களுக்கு அவர் உரை யிபற்றி யிருப்பதாகப் புலப்படவில்லை. ஆகையால், இந்நாலின் மற்றைய முப்பத்தொரு செய்யுட்களுக்கும், சிறப்புப்பாயிரச் செய்யுள் ஒன்றுக்கும் என்ன வியன்றாங்கு உரை யிபற்றி னேன். இதுபோன்ற பதினெண்கீழ்க்கணக்கு நூற்களும், அவற்றுள் சிலவற்றிற்கு மேற்படி பின்னையவர்கள் இபற்றிய உரையும் வெளிவந்து மாணவர்க்குப் பயன் செய்வனவாதல் வேண்டும் என்னுங் கருத்துட்கொண்டே இது செய்தேஞ்சை வின், இது மீசெயலென வெண்ணி இதுபற்றி என்னைப் பெரியோர்கள் முனியாதிருப்பார்களாகவென அவர்தங்களை பலவும் பிரார்த்திக்கின்றேன்.

இங்கனம் :

 கா. ர. கோ.

ஸ்ரீ
வ லா தி யின்

செய்யுள் முதற்குறிப்பகராதி.

செய்யுள்.	பக்கம்.	செய்யுள்.	பக்கம்.	செய்யுள்.	பக்கம்.
அ		உரையான்	36	து	
அவுவறுக்க	16	உலையாழை	44	குடியோம்பல்	22
அழப்போகா	41	ஊ		குணநோக்கான்	28
அறநால்வ	2	ஊன்றெழுசிகூறை	68	குறகான்	45
அறுவர்தங்நாலு	80	எ		கூ	
அஃங்குஞ்	31	எடுத்தன்	75	கூத்தும்விழுவ	67
ஆ		எழுத்திலு	42	கூரட்பு	73
ஆர்வமே	65	என்னோபருத்தி	53	கோ	
இ		ஐ		கொலைக்களம்	17
இடர்தீர்த்த	9	ஐபமேபிச்சை	76	கொலைபுரியான்	7
இடைவனப்பு	79	ஐல்லானுடன்		கொல்லானுடன்	46
இல்லறநா	86	ஒ		கொல்லான்	24
இல்லிழந்தார்	56	ஒல்லுவங்ல	81	சா	
இமுக்கா	49	க		சாக்காடு	83
இளமைகழியும்	26	கடம்பட்டார்	57	சாதல்பொருள்	74
இன்சொலளாவ	12	கண்போல்வார்	20	சாவதெளி	48
ஈ		கருஞ்சிரங்கு	61	சி	
ஈன்றாரின்	59	களியான்	50	சிதையுரையான்	33
உ		கற்றூரை	14	து	
உடன்படான்	13	கா		குதுவவான்	47
உணராமை	78	காமாடார்	62	சே	
உண்ணீர்வளங்	54	காலஞ்சீறுத்தல்	70	செங்கோலான்	15
உயர்ந்தான்	69	காலில்லார்	40	சென்றபுகழ்	6

சு

செய்யுள் முதற்குறிப்பகராதி.

செய்யுள்.	பக்கம்.	செய்யுள்.	பக்கம்.	செய்யுள்.	பக்கம்.
த		பார்ப்புர்	58	மா	
தவமெளிது	8	டி	29	மாண்டமைந்தா	30
தளையாளர்	60	பிணிபிறப்பு		மாண்டவர்	34
தனக்கென்று	10	பு		மிலையாளர்	
தா		புலையாளர்	84	மின்னேரிடை	25
தாயிழந்த	8 2	பே		மை	
து		பெரியார்சொற்	50	மையேர்	32
துறங்கார்கட்	21	பெருமை	64	யா	
துறங்கார்துற	39	போ		யானைகுதிரை	52
ந		பொய்தீர்புலவர்	72	வ	
நடப்பார்	77	பொய்யான்பு	19	வணங்கி	63
நா		பொய்யான்பொ	48	வா	
நாற்கதியுஞ்	82	பொய்யுறையான்	37	வாளஞ்சான்	27
நி		போ			
நிலையாலி	33	போகம்பொருள்	23	வி	
நிறையுடை	11	ம		விலோயாமை	18
பா		மத்தமயிலன்ன	35	வே	
பாடகஞ்சாராமை	30	மனைவாழ்க்கை	79	வேற்றரவஞ்	51


செய்யுள் முதற்குறிப்பகராதி முற்றிற்று.

ஶ

வ லா தி முலமும் உரையும்.

ஏலமென்னும் வடமொழிப் பெயரோடு ஆகியென்னும் வடமொழிப் பண்பாகுபெயர் இருபெயரோட்டுப் பண்புத் தொகைநிலைத்தொடராய்த் தீர்க்கசங்கி பெற்று நின்ற ஏலாதியென்பது ஏலம், இலவங்கம், சிறுநாவற்பூ, மிளகு, திப்பிலி, சுக்கு இவற்றால் செய்த சூரணத்தை யுணர்த்தலால் பண்புத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகைக் காரணப்பெயர்; ஏலத்தை எடுத்துச்சொல்லியது மேற்கூறிய ஆறும் முறையே ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறுவராக்களைடை சேர்வது இம்மருந்தாகவின். இது உயிரோடு கூடிநின்ற மக்களுடனுக்கு உணவுசெயல்களின் ஒவ்வாமையால் வரும் இருமல், சுவாசகாசம், மேலுயிர்ப்பு, காசமென்னும் பிணிகளை நீக்கி, அவ்வடிலைப் பெற்றேன் அதனை நெடுங்காலங் கொண்டு செலுத்துமாறு நலந்தருதல்போலச் செய்வனவர் தவிர்வனவுமாகக் கூறும் அவ்வாறு பொருளாலமெந்த ஒவ்வொரு செய்யுளும் உணரவல்ல மக்களுயிர்க்குப் பேதைமையினுலுண்டாம் பிறவித்துன்பநீக்கி, இம்மை, மறுமை, வீடுகளின் இன்பந்தருவதாதலை அச்செய்யுளுக்கு உவமையாகுபெயராய், அது அச்செய்யுள் பலதொக்க தொகுதியாகிய நூலுக்குச் சினையாகுபெயராயிற்று; அச்செய்யுள்களால் அமைக்கப்பட்டது நூலாதலால் கருவியாகுபெயருமாம். இப்பெயர் மிகுதிப்பற்றிவந்த பெயரென்க.

தற்சிறப்புப் பாயிரம்.



கடவுள் வணக்கம்.

* அறுநால்வ ராய்புகழ்ச் சேவடி யாற்றப் பெறுநால்வர் பேணி வழங்கிப்—பெறுநால் மறைபுரிந்து வாழுமேன் மண்ணெழிந்து விண்ணேனர்க் கிறைபுரிந்து வாழ்த வியல்பு.

(பதவுரை.) அறு நால்வர் உம் - மந்திரி முதலிய) இருபத்து நால்வரும், ஆய் புகழ் - குற்றமில்லாத புகழ் அமைந்த, சேவடி-தனது சிவந்த பாதங்களாலிட்ட தொழிலை, ஆற்ற - செய்யாநிற்க, பெறு-(ஒழுக்கத்தின் பயனைப்) பெறுகின்ற, நால்வர்-(பிரமசாரி முதலிய) நால்வர், பேணி - விரும்பிய பொருளை, வழங்கி - கொடுத்து, பெறு - கற்றுணர்த்தடைந்த, நால்மறை - நான்குவேத ஒழுக்கத்தை, புரிந்து - விரும்பி நட்டுத், வாழுமேல்-ஒருவன் வாழ்வானுள்ள, மண் ஒழிந்து - பூமியினின்று நீங்கி, விண்ணேனர்க்கு - தேவர்க்கு, இறை புரிந்து - அரசனால் விரும்பப்பட்டு, வாழ்தல் - (சுவர்க்கத்தில்) வாழ் தல், இயல்பு - உண்மையாம், என்றவாறு.

* இச்செய்யுளுக்குப் பழைய உரை காணப்படாமையின் இதற்குப் பொருள் கூறவந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பொருள் கூறினர். அவருள் ஒருவர்மட்டும் இதனை அருகக்கடவுள் வணக்கமெனக்கொண்டு பொருள் கூறியிருக்கின்றனர். அங்குள்ள கூறுதலே அமைவுடைத்தாம் என்பது இதனை உற்று நோக்குவார்க்கு நன்கு விளங்கும்; ஆதலின் இதற்கு அடியில்வரும் விதம் பொருள் கொள்ளுதலே தகுதியாகும் எனத் தோன்றுகின்றது.

(பதவுரை.) அறு நால்வர் - இருபத்தினஞ்கு தீர்த்தகர்களின் ஆய் - யாவரும் ஆராய்ந்து தேர்தற்குரிய, புகழ் - புகழினையடைய,

(விசேடவுரை.) மந்திரி முதலிய இருபத்து நால்வராவர்: மங்கிரி, புரோகிதன், படைத்தலைவன், தூதன், ஒற்றனென்னும் அரசனுக்குரிய கூட்டமாகிய ஜிவரும்; மங்கிரி, காரியநடத்துவோன், சுற்றத்தான், வாயில்காப்பவன், நகரமாக்கள், படைத்தலைவன், குதிரைவீரன், யானைவீரனென்னும் அரசனுக்குத் துணையாகிய என்மரும்; கட்டபாளன், அந்தணன், மடைத்தொழிலாளன், மருத்துவன், சுகுனத்தின் பயன் கூறுவோனென்னும் நீங்குதலில்லாத சுற்றமாகிய ஜிவரும்; மங்கிரி, நாடு, அரண், பொருள், படை, நட்பென்னும் அங்கமாகிய ஆறுமென்பவர். மங்கிரி: கூட்டமுதலிய நான்கிலும் இன்றி

சேவடி - செம்மையாகிய பாதங்களை, ஆற்றப்பெறும் - தாங்கப்பெற்ற, நால்வர்-நான்குவகைத் தேவராசி புருஷர்கள், பேணி-காத்து, வழங்கி - அளிக்க, பெறும் - நாம் அடைந்த, நான்மறை - காற்பயனையுந்தரும் வேதங்களினால் உணர்த்தப்படும் கடவுளை, புரிந்து - எப்பொழுதுஞ் சொல்லித் துதித்து, வாழும் - வாழுங்கள், மண் ஒழுங்கு - (நீங்கள்) இப்பூரியை விட்டு நீங்கினால் (இறங்தால் என்பது), என்- (பிறகு நீங்கள் உய்தற்காகச் செய்யக்கூடியது) யாதுளது; விண்ணேர்க்கு இறை - தேவர்களுக்கு அரசனுகிய இந்திரனுக்கும், புரிந்து வாழ்தல் - கடவுளைச்சொல்லித் துதித்து வாழ்வது, இபல்பு - கடமையாம், என்றவாறு.

(விசேடவுரை.) இருபத்துநான்கு தீர்த்தகர்களாவார்:— ரிவிப் தீர்த்தகர் முதலிய அவதார புருஷர்கள் இருபத்துநால்வர். நான்கு வகைத் தேவராசி புருஷர்களாவார்:— சக்கரவர்-த்திகள் பன்னிருவர், பலதேவர்கள் ஒன்பதின்மர், வாசதேவர்கள் ஒன்பதின்மர், பிரதி வாசதேவர்கள் ஒன்பதின்மர் என்பவர்கள். இவர்கள் அருகக்கடவுளருளிய பன்னிரண்டு வேதங்களிற் சொல்லப்பட்ட கொல்லாமை முதலாகிய தருமங்களை உலகினர்க்கு எடுத்துச்சொல்லிப் பரவச்செய்தவர்களாதவின் 'நால்வர் பேணி வழங்கி' என்றார். அறு என்பது நால்

யமையாதவனுக்கால் அங்கான்கினுங் கூட்டப்பட்டனன். படைத் தலைவனும் கூட்டத்திலும், துணையிலும் அன்னவனென்க. அறஞால் வர்-மிகுதியினால் வங்க திணைவழுவமைதி. பிரமசாரி முதலிய நால்வராஜார் - ஆசிரியனிடத்து ஒதலும் விரதம் நோற்றலுமாகிய ஒழுக்க வர் என்பதன் பகுதியாகிய நான்கு என்பதேனாக்கொண்டு முடிந்தது. அறஞான்கு - ஆரூபிய நான்கு என்றுதலிற் பண்புத்தொகைநிலைத் தெட்டார். புகழ்ச்சேவடி - இரண்டாலுருபும் பயனு முடன்தொக்கது. ஆற்றப்பெற என்பது ஈண்டு ஒரு சொல்லாய் முதனிலையாய் நின்று நால்வர் என்பதனேடு கூடி வினைத்தொகையாயிற்று. இது இறந்த காலப் பெயரோச்சப்பொருளில் வந்த வினைத்தொகை; இதனை இரண்டு சொல்லாகக் கொண்டால் ஆற்ற என்னும் வினையெச்சத்தைத் தொழிற்பெயராக்கி ஆற்றுதலைப் பெற்ற என்றுரைக்க. வழங்கி என்பது செய்வெனச்சத்திரிபு. நான்மறை என்பதில் நான்கு என்பதன் ஈறுகெட்டு நின்ற நால் என்பது அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பயனை யுணர்த்தியது தொகைக்குறிப்பு. மறை என்பது கருவியாகுபெயராய் மறையினாலும் உணர்த்தப்படுங் கடவுளை யுணர்த்தி யது. மாந்தர் கடவுளை யுணர்தற்கு மறை துணைக்கருவியாக நிற்ற வின் அஃது ஈண்டுக் கடவுளை யுணர்த்தியது கருவியாகுபெயரெனப் பட்டது. புரிதல் - எப்பொழுதுஞ் சொல்லுதல்; இஃது இப்பொருளுடையதாதலை “இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன், பொருள்சேர் புகழ்பூரிந்தார் மாட்டு” என்ற திருக்குறளின் விசேட வரையில் ‘புரிதல் எப்பொழுதுஞ் சொல்லுதல்’ என்று பரிமேலழகர் கூறியதனு வற்கி. மறைபுரிந்து என்பதற்கு மறையிற் சொல்லப்பட்ட கெறிகளை விரும்பிச்செய்து என்றுரைத்தலுமாம். ‘வின்னேர்க் கிறைபுரிந்து வாழ்தலியல்பு’ என்பதற்கு வின்னேர்க்கு இறை - தேவர்களுக்கெல்லாங் தலைவராகிய கடவுளை, புரிந்து - எப்பொழுதுஞ் சொல்லித் துதித்து, வாழ்தல் - வாழ்வது, இயல்பு - யாவர்க்கும் இயற் கைபாம் என்றுரைத்தலுமாம்.

முடைய பிரமசாரி, இல்லற ஒழுக்கமுடைய இல்லறத்தான், இல்லை விட்டு வனத்துக்குத் தீயோடு சென்று மனையாள் வழிபாடு செய்யத் தவஞ்செய்யும் வானப்பிரத்தன், முற்றத்துறங்க யோக ஒழுக்கமுடைய துறவுறத்தா னென்பவர். நால்வரென்பதற்குத் தென்புலத்தார், கடவுள், விருந்தினர், உறவினர் என வரைத்தலுமாம். பாடபேதங்கூறி வேறுபொருள் உரைப்பாரு முண்டு; இங்குரைப்பின் பெருசும். பேணி-தொழிலடியாகப் பிறங்கபெயர்; பேண்-பகுதி, இ-செய்பபடுபொருண்மை விகுதி. இறை - தொழிலடியாகப் பிறங்கபெயர்; இற-பகுதி (கடத்தல்), ஐ - வீணமுதற்பொருண்மை விகுதி, பகுதி ஈற்றகரச்கேடு கடைக்குறை; யாவற்றுக்கும் மேலாய் நிற்பவனென்பது பொருள்; திருமாலாகிய இறையினுடைய கூறுள்ளவன் அரசனுமாகவின் அரசனை 'இறை' என்றார். விகாரமின்றி, எப்போது மூள்ளதாதவின் உண்மை இயல்பெனப்பட்டது. சேவடி என்பதில் செம்மை அடியென்னும் உயிர்முதன்மொழிப் புணர்ச்சியில், ஈறுகெட்டு, ஆசி நீண்டு, முன்னின்ற மெய்யாகிய மகரம் வகரமானது; சேயடியென யகரமாதலுமுண்டு; செ - பகுதியெனின் எகரம் மெய்யோடு கூடி ஈறுகா தாதலால் அது குற்றமென்க; காலாவிடுக்கொழி ஜீஸ் சேவடி யென்றது காரணவாகுபெயர்; காலாவிடுக் கொழிலென்றது இழிதொழிலை; ‘காந்த்ரேழிலென்று கருதற்க’ எனப் பிறர்கூறலாலும் காண்க.

(க)

தற்சிறப்புப்பாயிரம் முற்றிற்று.

தூல்.

1. சென்ற புகழ்செல்வ மீக்கூற்றஞ் சேவகம்
நின்ற நிலைகல்வி வள்ளன்மை—என்றும்
வழிவந்தார் பூங்கோதா யாறு மறையின்
வழிவந்தார் கண்ணே வனப்பு.

(ப-ரை.) பூ கோதாய் - மலரையணிந்த கூந்தலையுடையாளே!
சென்ற புகழ்-(யாவரும்) ஒப்புக்கொண்ட புகழும், செல்வம் - (பிறர்
க்குப் பயன்படும்) செல்வமும், மீக்கூற்றம் - (யாவரும்) மேன்மை
யாகக் கொள்ளும் கொல்லும், சேவகம் - வீரத்தில், நின்றஷிலை -
அசையாது நின்ற நிலையும், கல்வி - கல்வியறிவும், வள்ளன்மை -
சுகைத்தன்மையும், ஆறும்-ஆகிய இவ்வாறும், வழிவந்தார் - உயர்குடி
யில் பிறக்கு, மறையின் வழி-வேத நெறியில், வந்தார்கண்ணே - நடப்
பவரிடத்திலேதான், என்றும் - எக்காலத்திலும், வனப்பு - அழகைப்
பெறுவன் ஆம், எ-று.

(வி-ரை.) மற்றவரிடத்தில் இவ்வாறும் நிலைத்திற்பன அல்ல;
நிற்பினும் சிலாளே நின்று மாறுவனவாம். ஆதலின் வழிவந்தார்
கண்ணே வனப்பைப் பெறுவன. ஏ-பிரிசிலை. செல்லல் - யாவரும்
ஒப்புக்கொள்ளல்; “செல்லாவா நல்கூர்ந்தா சொல்” என்பதனாலும்
முணர்க. மீக்கூற்றம் - பண்புத்தொகைநிலைத்தொடர். கூற்றம் -
தொழில்தியாகப் பிறக்க பெயர்ச்சொல்; கூறு-பகுதி, அம்-செயப்படு
பொருண்மை விகுதி, பகுதி ஒற்றியட்டலும், உகரக்கேடும் சங்கி;
இது காரண இடுகுறிப்பெயராயினும், இங்கு இடுகுறிமாத்திரமாய்
எழுத்தாலாகிய சொல்லை யுணர்த்திற்று. வள்ளன்மை-பண்புப்பெயர்;
வள்-பகுதி, ஓ-சங்கி, அல்-பகுதிப்பொருள் விகுதி, மை-மாட்சிமை
யென்பதிற்கோபல வந்த விகுதிமேல் விகுதி. வழி - உயர்குடி. வந்தா
ரென்னும் இரண்டில் முன்னது வினைமுற்று வினையெச்சயான

தென்றும், பின்னது வினையாலைண்டும் பெயரென்றுங் கொள்க. பூங்கோதாய் - இரண்டாம் வேற்றுமைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகைக் காரணப்பெயர்; சுற்றைகாரம் ஆயென்த் திரிந்தது; (ஞ் - பெயர் - சூ - சக;) இது மகஞேமுன்னிலை. (க)

2. கொலைபுரியான் கொல்லான் புலான்மயங்கான் கூர்த்த அலைபுரியான் வஞ்சியான் யாதும்—நிலைதிரியான் மண்ணவர்க்கு மன்றி மதுமவிபூங் கோதாய் விண்ணவர்க்கு மேலாய் விடும்.

(ப - ரை.) மது மலி - தென்னிறைந்த, பூ - பூவையணிந்த, கோதாய் - கூந்தலையுடையாளே ! கொலை புரியான் - பிறர் புரியும் கொலைத்தொழிலை விரும்பாதவனும், கொல்லான்-(தான் ஒருயிரையும்) கொல்லாதவனும், புலால் - (வேக்ரூன்றின்) தசையை, மயங்கான் - அறிவு மயங்கித் தின்னுதவனும், கூர்த்த - மிகுந்த, அலை - (பிறரை) வருத்துந்தொழிலை, புரியான் - செய்மாதவனும், வஞ்சியான் - பொய்யொழுக்க மில்லாதவனும், யாதும் - சிறிதும், நிலைதிரியான்-(தான் மேற்கொண்ட) விரதத்தி னிலையினின்றும் மாருத வனுமாகிய ஒருவன், மண்ணவர்க்கும் - மன் உலகத்தாருக்கும், அன்றி - அல்லாமல், விண்ணவர்க்கும் - தேவர்களுக்கும், மேல் - மேன்மையுள்ளவன், ஆய் விடும் - ஆகாமவிரான், எ - று.

(வி - ரை.) பிறர் செய்யுங் கொலையை விரும்பாமை முதலிய அறுதொழிற்கும் வினைமுதல் ஒருவனே ஆதலால், இதனைப் பெயர்ச் செவ்வென்ன என்க. கொலை-தொழிற்பெயர்; கொல்-குதி, ஜி-புடைபெயர்ச்சி விகுதி; அலை - முதனிலைப் பிறவினைத் தொழிற்பெயர்; அலைந்தான், அலைத்தானெனத் தன் வினை பிறவினைகளுக்குப் பொது வாயினும், இங்கு முதனிலை பிறவினையாய் நின்றது. தன் வினையாக வைத்துறைப்பினும் பொருந்தும். முன்னுள்ள உம்மை முற்றுப்

பொருளோடு இழிவசிறப்பில் வந்தது. பின்னுள்ள இரண்டில் மூன்னது இழிவசிறப்போடு எதிர்த்தையிலீடு இயதிலும், பின்னது உபர்வு சிறப்போடு இறந்தத்தையிலீடு இயதிலும் வந்தன. நான்க ஹருபிரண்டும் ஜிங்தாவத னெல்லைப்பொருளன. மேல்-பண்பாகுபெயர். ஆய்விடும்-எதிர்காலச் செய்யுமென்முற்ற; ஆ-பகுதி, ய-சாரியை, விடு-துணி வுப்பொருண்மை விகுதி, அனைத்து மொருபகுதி, உம் - எதிர்கால வினைமுற்ற விகுதி, உகரக்கேடு சந்தி; இது பெயரெச்சமே வினை முற்றுனது.

(2)

3. தவமெளிது தான மரிதுதக் கார்க்கீல
அவமரி தாத லெளிதால்—அவமிலா
இன்பம் பிறழி னியைவெளிது மற்றதன்
துன்பங் துடைத்த வரிது.

(ப - ரோ.) தவம் எளிது - (யார்க்கும்) விரதஞ்செய்தல் எளியது; தானம் அரிது- (நல்லோர்க்குப்) பொருளீதல் அருமையுடையது; தக்கார்க்கு ஏல் - தகுதியுடையார்க்கானால், உவம் அரிது - குற்றஞ்செய்தல் அரிது; ஆகல் எளிது - நல்வழியில் சார்தல் எளியது; அவம் இலாத - குற்றமில்லாத, இன்பம் - (முத்தியுலகத்து) இன்பம், பிறழின் - தவற நடப்பானாயின், இயைவு- (பிறப்பு) தொடர்தல், எளிது- எளியது; அதன் துன்பம்-பிறப்புத் தொடர்ச்சியினாலாம் துன்பத்தை, துடைத்தல் அரிது - கீக்குதல் அரிது, எ - று.

(வி - ரோ.) கைவிட்டுப் பொருள் போகாமையினால் தவமெளிது, கைவிட்டுப் பொருள் போகுதலால் தானம் அரிதுமாயின. பின்னின்ற அவம் என்றும் நிலைத்ததல்லாமல் தன்னின் ஒப்பதும், மிக்கது முடைமையாகிய குற்றம். இயைவு - தொழிற்பெயர்; இயை - பகுதி, வு - புடைபெயர்ச்சியை யுணர்க்கும் விகுதி. எளிது - பண்படியாகப் பிறந்த குறிப்பு வினைமுற்ற. என்மை பகுதி, து-ஒன்றன்

படர்க்கை விகுதி, மையீற கெட்டது சந்தி, இ - சாரியை. அரித-
இதவும் பண்படியாகப் பிறக்க அவ்வினைமுற்ற; பகுதி - அருமை;
மற்ற உறுப்பு மேலத்தே டொக்கும். (உ)

4. இடர்தீர்த்த லெள்ளாமை கீழினஞ் சேராமை
படர்தீர்த்தல் யார்க்கும் பழிப்பின் - கடைதீர்த்தல்
கண்டவர் காழுறுஞ்சொற் காணிற் கலவிபின்கண்
விண்டவர் நூல் வேண்டா விடும்.

(ப-ஞ.) இடர் தீர்த்தல் - (பிறர்க்கு ரேரிட்ட) இடுக்கணை நீங்கு
தலையும், எள்ளாமை - (பிறருடைய) பழியை எடுத்துப் பேசாமையை
யும், கீழ் இனம் சேராமை - கீழ்மக்களது இனத்தைச் சேராமையை
யும், யார்க்கும் - (வறியார்) யாவர்க்கும், படர் தீர்த்தல் - டசித்துன்
பத்தை நீக்குதலும், பழிப்பின் கடை - (அறிவுடையோர்) பழித்தலை
யுடைய நடையினின்றும், தீர்த்தல் - தன்னை நீக்குதலையும், கண்ட
வர் - (தன்னை) எதிர்ப்பட்டவர், காழுறும் - விரும்பப்படுகின்ற,
சொல் காணின் - சொல்லையும் (ஒருவன்) செய்வானுயின், கலவியின்
கண் - (மைனவியோடு கூடியிருத்தலாகிய) இல்வாழ்க்கையினின்று,
விண்டவர்-நீங்கிய முனிவர் செய்த, நூல் வேண்டா-நால்கள் வேண்
டாதன ஆய், விடும் - ஒழியும், ஏ - று.

(வி - ஞ.) இடர்தீர்த்தல் முதலிய ஆறையும் செய்வனுக்கு
முனிவர் + ஸ் சொல்லிய நூலைக்கற்றலாவது, கற்பிக்கலாவது பேண்
டுவதல்லை பென்பதாம். கீழ் - பண்பாகுபெயர்; கீழினம் - ஒன்றன்
கூட்டச் தற்கிழமைப்பொருளதாகிய ஆரூம் வேற்றமைத் தொகை
நிலைத்தொடர். எள்ளாமை-எதிர்மறைத் தொழிற்பெயர்; என்-பகுதி,
என்-சந்தி, ஆ-எதிர்மறை விகுதி, அனைத்து மொருபகுதி, மை-புடை
பெயர்ச்சி விகுதி; உடன்பாட்டில் எள்ளினமை, என்னுகின்றமை
என் வரும்; எதிர்காலத்தில் வராது. காழுறும்: காமமென் னும் பெய

ஏர வினைப்படுத்தற்கு உறு என்னும் உரியடியாகப்பிறக்க வினை முதனிலை புணர்ந்தபோது, அம் கடைக்குறையாய் வின்ற காழுறு-பகுதி, உம்-நிகழ்காலப் பெயரெச்சவிகுதி, உகரக்கேடு சங்கி. கலவி-தொழிற் பெயர். விண்டலர்-க்குதிரிந்த வினையாலனையும் பெயர்; ஈறு திரியாதாயின் விண்டாரென வரும்; விள்-பகுதி. நூல்-உவமையாகுபெயர்; இதனை (ஒன்-பொதுப்பாயிரம்-கு - உச, உடு-) ஆல் உணர்க. (ச)

5. தனக்கென்று மோர்பாங்கற் பொய்யான் பெய்பாக்கும் எனக்கென் நியையான் யாதொன் றும்—புனக்கொன்றை போலு மிழையார் சொற்றேறான் களியானேனல் சாலும் பிறநூலின் சால்பு.

(ப - ரை.) தனக்கு என்றும் - தனக்கு எனவும், ஓர் பாங்கன் என்றும் - தன்னைச்சார்ந்தவனுக்கு எனவும், பொய்யான் - பொய் கூறான்; பெய் ஆக்கும் - உண்மையையே சொல்லுவான்; யாது ஒன் றும் - யாதொரு பொருளையும், எனக்கு என்று - எனக்குரியதென, இனையான் - (அட்பொருளின்மேல்) அன்புவையான்; புனம் கொன்றை - மூல்லை நிலத்திலுள்ள கொன்றைமலரை, போலும் - ஒக்கு, இழையார் - ஆபரணங்களையணியும் மாதர்களது, சொல் தேறான் - சொல்லை உண்மையென்று கம்பான்; களியான் எல்-(யாம் செல்வப் பொருளுடையோமென்று) செருக்குக் கொள்ளானானால் (அவனிடத்து), நூலின் சால்பு - அறநூல்களிற் சொல்லிய மேன்மையாகிய பொருள்களெல்லாம், சாலும் - வந்து நிரம்பும், எ - று.

(வி - ரை.) தனக்கென்றும், தன்னைச் சார்ந்தவனுக்கென்றும் சொல்லுதலால் பொய் இரண்டுவகை; எனவே இச்செய்யுளும் ஆறு பொருளைக் கூறியதாயிற்று. பிற-அசைச்சொல். பாங்கன்-தோழன்; இது சார்ந்தவன்மேலது. இச்சொல்லி னீற்றில் நான்காம்வேற்றுமை தொகையாய்நிற்றவின், ஈற்று னகரம் திரிந்தது. முன் னுள்ள என்று

மென்பதனை இதனேநின் சார்த்தி யுரைக்க. கொன்றை - முதலாகு பெயர். கடையில் நின்ற ஏவென்பதனைப் பொய்யான் முதலியவற் றேருந் கூட்டுக; இது கடைநிலைத்தீவகம். சாலும்-உரிச்சொலடியா கப் பிறக்க செய்யுமென்முற்று. சால்பு அத்தொழிலிற்பெயர். (டு)

6. நிறையுடைமை நீர்மை யுடைமை கொடையே [மை பொறையுடைமை பொய்ம்மை புலாற்கண்—மறையுடை வேயன்ன தோளர யிவையுடையான் பல்லுயிர்க்கும் தாயன்ன என்னத் தகும்.

(ப - ரா.) வேய் அன்ன தோளாய் - மூங்கிலையொத்த தோளை யுடையாளே! நிறை - (பிறப்பொருள் முதலியவற்றில் செல்லாமல்) மனத்தை நிற்கச்செய்தலை, உடைமை ஏ - உடையானுகுதலும், நீர்மை - நற்குணத்தை, உடைமை ஏ-உடையானுகுதலும், கொடை - (வறியவர்க்குப் பொருளைக்) ராடுத்தலை, உடைமையே - உடையா னுகுதலும், பொறை- (தனக்குத் திங்குசெய்தவனுக்குத் தானுஞ் செய் யாமல்) பொறுக்குதலை, உடைமை ஏ - உடையானுகுதலும், பொய்ம் மைக்கண் - பொய் கூறுதலிலும், புலாற்கண் - தசை உண்ணலிலும், மறை - (தன்னை) மறத்தலை, உடைமை ஏ - உடையானுகுதலும், இவை உடையான் - ஆகிய இச்செயல்களையுடையான், பல் உயிர்க் கும் - பல உயிர்களுக்கும், தாய் அன்னன் - தாயை ஒக்க தன்மையான், என்னத்தகும் - என்று சொல்லுதல் தகும், ஏ - று.

(வி - ரா.) இவணிடத்து யாவரும் அன்பு பாராட்டுதலே யன்றி, விலங்குகளும் அவ்வா றிருக்குமென்பது. உடைமை என் பன செயப்படுபொருள்குன்றாக குறிப்புத்தொழிலிற்பெயர். நிறை-பிற வினைத் தொழிலிற்பெயர்; நில் - தன்வினை முதனிலை, று - பிறவினை விகுதி, இதன் புணர்ச்சியில் லகரங்கெட நின்ற நிற-பகுதி, சீ-புண்ட பெயர்ச்சி விகுதி, உகரங்கேடு சங்கி, கொடை, மறை - தன்வினைத்

கொழித்தெயர். என்னுப்பொருளதாகிய ஏகாரச்சை உடைமை யென்பவற்றி ஓர்நிலெல்லாங் கொள்க. தொல் - இடை - கூக - கு : “எண் ஜெகாரம் இடையிட்டுக் கொளினும், எண்ணுக் குறித்திய ஹும் எண்மனூர் புவவர்.” வேய்-வடி வுவமை, ஏழுலுருபைப் பொய்ம் மை யென்பதைனேடுகூட்டுக. (கு)

7. இந்சொ லாரவ சீடமினி தூண் யாவர்க்கும் வன்சொற் களைக்கு வகுப்பானேல்—மென்சொல் முருக்கீதய்க்கு முட்போ லெயிற்றினுப் நாளும் விருந்தேற்பர் விண்ணேர் விரைந்து.

(ப - ரா.) முருந்து - மயிலிறகின் அடியை, எங்கும் - ஒக்கிருக்கும், முன் எயிற்றினுப் - கூரிய பற்றோயுடையாளே! யாவர்க்கும் - எல்லோர்க்கும், நாளும் - என்றும், இந்சொல் - இந்சொல்லையும், அளாவல் - மனங்கலந்துறவாட்டலையும், இடம் - தங்குதற்கடக்கையும், இனிது - இனிய பொருளோயும் ஊண் - உணவையும், வன் சொல் - கடிஞ்சொல்லை, களைந்து - நீக்கி, மெல் சொல் - மென்மையாகிய சொல்லையும், வகுப்பான் எல்-ஓருவன்) கொடுப்பானுயின், விண்ணேர் - தேவர்கள், விரைந்து-விரைந்துவந்து, விருந்து ஏற்பர் - விருந்துனனு ஏற்றுக்கொள்ளுவர், எ - று.

(வி - ரா.) இந்த அறங்களைச் செய்பவன் மறுமையில் விண்ணுவகத்தில் இன்பம் நுகர்வா னென்பது. இந்சொலாவது-தன்னை நோக்கி வந்தவர்களைக் கண்டமாத்திரத்தில் தன் மனத்திலுள்ள மகிழ்ச்சியை வெளிப்படுக்குஞ் சொல்; மனத்து னினிமையைச் சொல்லின்மே லேற்றியது ஒருமாபுவழுவமைதி; ஆயினும் பண்புத் தொகைநிலைத்தொடரென்க. மென்சொலாவது - தன் பணிவை வெளிப்படுக்குஞ் சொல்; மேலே உரைச்தாற்போல உரைத்துக் கொள்க மென்மை-பணிவு. போல்-அசை. விருந்து-பண்பாகுபெயர். இனிய பொருள்-பொன், ஆடை முதலிய பொருள். (ங)

8. உடன்படான் கொல்லா ஆடன்றூர்நோய் தீர்த்து
மடம்படான் மாண்டார் நூன் மாண்ட—இடம்பட
நோக்கும்வாய் நோக்கி நுழைவானேன் மற்றவளை
யாக்குமவர் யாக்கு மஜீன்து.

(ப - ரோ.) உடம் படான்- (பிறர் செய்யுங் சொலைக்குத்) தான்
உடன்படாமல், கொல்லான் - (தானும்) கொல்லாமல், உடன்றூர்
நோய் - (பின்னியால்) வருந்துகின்றவருடைய நோயை, தீர்த்து -
(மருந்து முதலியவற்றைத் தந்து) தீர்த்து, மடம் படான் - அறிவில்
வாச் செயலில் சேராமல், மாண்டார் - அறிவின் பெருமையுடையார்
செய்த, நூல் - நூல்களை, மாண்ட - மாட்சிமைப்பட்ட தன்மையும்
செயலும், இடம்பட - (தனக்குப்) பெருகும்படி, நோக்கும் வாய் -
ஆராய்வதற்குரிய பெரியாரிடத்தில், நோக்கி - ஆராய்த்து, நுழை
வான் எல் - (அவை கூறிய ஒழுக்கத்தில்) ஒழுகுவானுளை, அவளை-
அவ்வறிவுடையானை, யாக்குமவர் - விட்டு நீங்காதவரை, அனைந்து -
(மேற்கூறிய ஒழுக்கமெல்லாம்) கூடி, யாக்கும் - விட்டு நீங்குத
வில்லை, எ - று.

(வி - ரோ.) உடன்படாமை, கொல்லாமை, தீர்த்தல், மடம்
படாமை, நோக்கல், நுழைதலென ஆறு பொருளாமைந்து கிடத்தல்
காண்க. யாத்தல் - கட்டுதல்; அது விட்டுப் பிரியாமை. மேற்கூறிய
ஆறு செயலும், அவற்றை மேற்கொண்டு நடப்பவளை நெருங்கி யிருப்
பவர்களுக்கும் அவை தாமே வந்து அடையு மென்பது, உடன்றூர் -
இறந்தகால வினையாலனையும் பெயர்; உடல் - பகுதி, ற்-இறந்தகால
இடைநிலை, ஆர்-பல்லோர்ப்படர்க்கைவிகுதி, வகரம் றகரமானது சங்கி,
அது னரமாதல் மெலித்தல்; இடம் - விரிவு. யாக்குமவர் - சுறு
திரிந்த எதிர்கால வினையாலனையும்பெயர்; யா - பகுதி, க்-சங்கி, கு-
சாரியை, உம்-எதிர்காலவிடைநிலை, உகரக்கேடு சங்கி, அ-சாரியை,
வ-சங்கி, அர்-பல்லோர் படர்க்கைவிகுதி; இதனை யாக்கும் அவரெனப்

பிரித் திரண்டு சொல் என்பாருமுண்டு; ஆய், மேய் இவ்வினையைச் சங்களில் விகுதியாய் நின்ற யகரமெய் ஆயான், மேயானென்பவற் றில் இடைநிலையாய் நிற்றல்போல உம் விகுதி இடைநிலையான தென்க. (அ)

9. கற்றூரைக் கற்ற துணரா ரென்மதியார்
உற்றூரை யன்னண மோராமல்—அற்றூர்கட்
குண்டி யுறையு ஞுடுக்கை யிவையீந்தார்
பண்டி தராய் வாழ்வார் பயின்று.

(ப - ரை.) கற்றூரை - கற்றுவல்லாரை, கற்றது-(தாம்) கற்ற கல்விப்பொருளை, உணரார் என-அறியமாட்டாரென்று, மதியார் - எண்ணோர்; உற்றூரை - நட்பினரை, அன்னவண்ணம் - ஆப்படி, (நாம் அவர்மேல் அன்பு வைத்திருத்தல்போல நம்மேல் வைத்திலரென்று) ஓராமல்-மதியாமல், அற்றூர்கட்கு-துறவிகளுக்கு, உண்டி-உணவும் மருந்தும், உறையுள் இருப்பிடமும், உடுக்கை - ஆடையும், இவை-ஆகிய இவற்றை, ஈந்தார்-கொடுப்பவர், பண்டிதர் ஆய் - (உலகரால்) பண்டிதரென மதிக்கப்பட்டு, பயின்று - (யாவரோடும்) பகையில்லா மல், வாழ்வார்-உயிர் வாழ்வார், எ-று.

(வி-ரை.) கற்றது - வினைமுதல்வினையைச் செய்ப்படுபொரு ஸின் மேலேற்றிக் கூறிய வினையாலனையும் பெயர்; கல்-பகுதி, ற-இறந்தகால இடைநிலை, அ-சாரியை, து-ஒன்றன் படர்க்கைவிகுதி. அன்னவண்ண மென்பது அன்னனைமென மரீஇயது; இன்னனை மென்பது மிது. அற்றூர் - யான், எனதென்னு மிருவகைப் பற்றும் நீங்கினார்; இதற்குப் பொருளந்தெரை வறியார்மேலேற்றிக் கூறி னும் பொருந்தும். உண்டி - உண்ணப்படுவதென்னும் பொருளில், தொழில்தியாகப் பிறந்தபெயர்; உண்-பகுதி, து-சாரியை, இ-செயப் படுபொருண்மை விகுதி, தகரம் டகரமாதலும், உகரக்கேடும் சந்தி.

மருந்தும் உண்ணப்படுவதாதலின் உண்டியெனப்பட்டது. உடுக்கை தொழிலடியாகப் பிறக்கப்பெயர். உடு-பகுதி, க்-சந்தி, கு-சாரியை. உகரங்கேடும் சந்தி, ஜி - செயப்படுபொருண்மை விகுதி; கை விகுதி யெனின் தொழிற்பெயரென்க. உறையுள் - உள் புடைபெயர்ச்சி விகுதிபெனக்கொண்டு, தொழிலாகுபெயரென்; இருமொழியாகக் கொள்ளின், உள் இடப்பெயராக வைக்கின், இத்தொடரை வினைத் தொகைநிலைத்தொடரென்க. (க)

10. செங்கோலான் கீழ்க்குடிகள் செல்வமுஞ் சீரிலா
வெங்கோலான் கீழ்க்குடிகள் வீந்துகவும்—வெங்கோல்
அமைச்சர் தொழி இலு மறியலமொன் ரூற்ற
எனைத்து மறியாமை யான்.

(ப - ரை.) செங்கோலான் - முறைசெய்யும் அரசனது, செல்வமும் - செல்வப்பொருள் வளர்தலும், கீழ்க்குடிகள் - (அவனது ஆணையின்) கீழ்வாழுங் குடிகளது, செல்வமும் - செல்வப்பொருள் வளர்தலும், சீர் இல்லாத - புகழில்லாத, வெங்கோலான் செல்வம்-முறைதவறுகின்ற அரசனது செல்வம், உக்கு வீவும் - அழிந்தொழிதலும், கீழ்க்குடிகள் - (அவனது ஆணையின்) கீழ்வாழுங் குடிகள் செல்வம், உக்கு வீவும் - அழிந்தொழிதலும், வெங்கோல் - முறைதவறுதலும், அமைச்சர் உக்கு வீவும் - மந்திரிமார் அழிந்தொழிதலும், தொழில் உக்கு வீவும் - எடுத்ததொழில் முடியாமலோழிதலும், ஒன்று- (இவ்வாறுக்கும்) ஒரு காரணத்தை, எனைத்தும் - எவ்வளவும், அறியாமையான் - அறியாமையினால், ஆற்ற - மிகுதியும், அறியலம் - அறியமாட்டோம், எ-று.

(வி - ரை.) செல்வமு மென்பதைச் செங்கோலா னென்பதே நேடும், உம்மையை நீக்கி வெங்கோலான் கீழ்க்குடிக னென்பவற் கேடும், வீந்துகவு மென்பதை அமைச்சர்தொழி வென்பவற்கேடுங்

கூட்டுக் கூட்டுக்கொல் வருமாழிகளைப் பின்முன் ஒசு நிறுத்தி விகுதிகளைப் பிரித்துக்கூட்டி உரைக்க. அரசன் செய்யுமுறை ஒரு பக்கத்தில் சாயாமல் செவ்விய கோல்போலுதலால் செங்கோல் உவமையாகுபெயர்; வெங்கோல் அதற்கு மாருகிய கோல். உகவு - தொழிற்பெயர்; உகு-பகுதி, அ-சாரியை, வு-புடைபெயர்ச்சி விகுதி, உகரக்கேடு சந்தி. அமைச்சர் - பக்கத்திலுள்ளர்; இது அமாத்திரிய ரெண்டும் வடமொழி. ஒன்று - எண்ணலை வயாகுபெயர். எனைத் தும்-உம்மை முற்றும்மை; எனைத்-து-எத்தனைத்தென்பதன் மருஉ. செங்கோலும், வெங்கோலுமே காரணமாயமைதலால், ஆறியலமொன் ரெண்று புறம்பாகிய காரணத்தை. (க. 50)

**11. அவாவறுக்க ஹற்றுன் றளானவ் வைந்தின்
அவாவறுப்பி ஹற்ற வமையும்—அவாவறுன்
ஆகு மவனுயி ஸைங்களிற்றி ஞட்டுண்டு
போகும் புழையுட் புலந்து.**

(ப - ை.) அவா - விருப்பினை, அறுக்கல் ஹற்றுன் - முற்றுங் களையத் தொடங்கினவன், தளரான் - கலங்குதலில்லாதவனுகி, அவ ஜிங்தின் - அப்பொறிகளினது ஜிம்புலங்களின், அவா - விருப்பை, அறுப்பின் - களைவானுனால், ஆற்ற - மிகுதியும், அமையும் - (துறவி ஞெழுக்கம்) நிரம்புவான்; அவன் - அத்தொடங்கியவன், அவா - விருப்பு, அருன் ஆகும் ஆயின்-நீங்கானுவானுனால், ஜங்களிற்றின் - ஜிப்பொறிகளாகிய யானைகளினால், ஆட்டு உண்டு - அலைப்புண்டு, புழையுள் - (நாகத்தின்) வாயிலில், புலங்து போகும் - துன்பமுற்றுச் செல்லுவான், எ-று.

(வி - ை.) இது துறவியைக் குறித்ததாதலால், அவா என்பது முன் துறந்து ஜிம்புலங்களின்மேல் பழைய பழக்கத்தினால் மீளவும் செல்லும் விருப்பம்: அவு-பலவின் படர்க்கைச் சுட்டுப்பெயர்; ரொறி

கள் செப்புங் கொடுமையைப்பற்றி, அவற்றின் ரயர்க்கு அஞ்சி ‘அவ்’ என்றார். பொறிகளாவன - மெய், வாய், கண், மூக்கு, செவி. ஜம்புலன்களாவன - ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை. அவ்வைங் தின் என்பதற்குப் புலன், களாவேசம் (பெண்ணின்பம்), உடல், செல்வப்பொருள், மேம்பாடு என்பாருமூளர். ஜங்களிற்றினால் புழையுட் போகுதலொன்று மாகிய ஆறுபொருள் இச்செய்யுளி வகைங்கூட்டுகிடத்தல்காண்க. ஆட்டுமுதனிலை திரிக்க தொழிற்பெயர். உண்ணல் - அநுபவித்தல். ஆட்டுண்டி, கொலையுண்டி, அடியுண்டி, கடியுண்டி என விகுதிபெற்ற தொழிற்பெயரோடும், முதனிலைத் தொழிற்பெயரோடும் உண் ஜெண்பது வரலால் இத்தொடரை இரண்டாம்வேற்றுமைத் தொகை நிலைத்தோடரென்க; ஒரு சொல்லனக்கொண்டு செய்ப்பாட்டி வினையென்னற்க.

(கக)

12. கொலைக்களாம் வார்க்குத்துச் சூதாடு மெல்லை அலைக்களாம் போர்யானை யாக்கு—நிலைக்களாம் முச்சா ரிகையொதுங்கு மோரிடத்து யின்னவை நச்சாமை நோக்காமை நன்று.

(ப - ரை.) கொலைக்களாம் உம் - போர்செய்து கொல்லுதலை யுடைய இடத்தும், வார்க்குத்து உம் - நீர் நிலத்தைப் பிளக்கோடும் இடத்தும், சூதாடும் எல்லை உம் - சூதாடுகின்ற இடத்தும், அலைக்களாம் உம் - வருத்துகின்ற சிறைச்சாலையிடத்தும், போர் யானை - போர்செய்யவல்ல யானைகளை, ஆக்கு - கொலை கற்பிக்கின்ற, நிலைக்களாம் உம் - சிலையாகிய இடத்தும், முச்சாரிகை ஒதுக்கும் - யானை தேர் குதிரை இம்முன்றும் சாரிகையோடுகின்ற, ஓர் இடத்தும் - ஓரிடத்தும், இன்னவை - கொல்லுதல்முதல் சாரிகையோடலீருகிய இவற்றை, நச்சாமை - விரும்பாமையும், நோக்காமை - போய்ப் பார்க்காமையும், நன்று - நன்மையைத் தரும், எ-று.

(வி - ரை.) சென்ற நோக்கினால் கொலைக்களத்தினிடத்தும், வாள்பயிலுமிடத்தும், யானைக்குக் கொலை பயிற்றுமிடத்தும், முச்சாரிகை யொதுங்குமிடத்தும் உடற்கு ஊறுண்டாம்; குதுடுமிடத்துப் பழியும், பொருளிழவுக்குக் காரணமாகிய விருப்பும், சிறைச்சாலையினிடத்துப் பழியுமுண்டாம்; ஆதலால் விரும்பாமையும், அதன் காரியமாகிய நோக்காமையும் நலந்தருவன வாயின. நன்று - பண்படியாகப் பிறக்க ஒன்றன்படர்க்கைக் குறிப்பு வினைமுற்று; நல்பகுதி, ரூ-ஒன்றன்படர்க்கை விகுதி, எகரம் றகரமானது சுத்தி, அது எகரமானது மெலித்தல் விஸாரம்; இது பண்மையினேருமை வந்த வழுவுவைத்தி. உம்மை கடைநிலைத்திவகமாதலால் மேலவற்றே நேர் கூட்டுக. அலை-முதனிலைத்தொழிற்பெயர். வார்க்குத்தென்பதில் குத்து என்னு முதனிலைத் தொழிற்பெயர் தொழிலாகுபெயர். (க2)

13. விளையாமை யுண்ணுமை யாடாமை யாற்ற உளையாமை யுட்குடைத்தா வென்று—களையாமை நூற்பட்டார் பூங்கோதாய் நோக்கி னிவையாறும் பாற்பட்டார் கொண்டொழுகும் பண்பு.

(ப - ரை) நூல் - நூலில், பட்டு - சேர்க்கு, ஆர் - நிரம்பிய, பூ - மலைய அணிந்த, கோதாய் - கூந்தலையுடையாளே! நோக்கின் - ஆராயின், விளையாமை - பயிர் விளைக்காமையும், உண்ணுமை - (ஊறு முதலிய ஜிம்புலங்களை) அநுபவியாமையும், ஆடாமை - (பயனில் சொற்களைப்) பேசாமையும், ஆற்ற உளையாமை - (பிறர் கடுஞ் சொல்லுக்கு) மிக வருந்தாமையும், உட்கு உடைய - நானுதலுடைய, தொ - வருத்தத்தை, வென்று - வெல்லுதலும், களையாமை - (மேற் கொண்ட ஒழுக்கங்களை) விட்டுவிடாமையும், இவை ஆறும் - (ஆகிய) இவை யாறுசெயலும், பால் பட்டார்-துறவில் சேர்க்கத்தர், கொண்டு- பூண்டி, ஒழுகும் பண்பு - நடக்கும் இயல்புகளாம், எ-று.

(வி - ரை.) ஒருவன் மேற்கொண்டொழுகல் இல்லறம், தறவறமென இரண்டு பகுப்புடைமையால் பாலென்பது விளையாமை முதலிய செயலால் துறவறத்துக்காயிற்று. விளையாமை - தன்வினை பிறவினைகளுக்குப் பொதுவாயினும் இங்குப் பிறவினை. உட்கு - முதனிலைத் தொழிற்பெயர்; அது மனக்களர்க்கியின் நி மடங்குதல். உடை-உடையவென்னுங் குறிப்புப்பெயரேசும் ஈறுதொகுத்தலாய் நின்றது. உட்குடைத்தா ஆவது காமத்தினால் வருந்தும் வருத்தம். காமவொழுக்கத்தை இவர்களிடத்துண்டாயின் காமுகர்களும் பழிப்பாராதலால், அவ்வருத்தத்துக்கு உட்குடைய என விசேடணம் தந்தார். வென்று - தொழிற்பெயர்; வெல் - பகுதி, து - புடைபெயர்க்கியை யுணர்த்தும் விகுதி, லகர் தகரங்கள் ரகரமாதல் சந்தி, பகுதி யீற்று ரகரம் நகரமாதல் மெலித்தல். நூலில் கோக்கப்படுகையில் பேரரும் பாய்ப் பின் மலர்தலின் ‘நூற்பட்டார் பூ’ என்னலாயிற்று. (கடு)

14. பொய்யான் புலாலோடு கட்போக்கித் தீயன் செய்யான் சிறியா ரினஞ்சீரான்—வையான் கயலியலுண் கண்ணைப் கருதுங்கா லென்றும் அயல வயலவா நூல்.

(ப - ரை.) கயல் - சேல்மீனைப்போல, இயல் - பிறழ்கின்ற, உண்கண்ணைய் - மையையனிக்க கண்களையுடையாளே! என்றும் - எப்போதும், பொய்யான்-ஒருவன் பொய்சொல்லாமல், புலாலோடு-ஊனுண்ணலையும், கள் - கள்ளஞ்ஞனைலையும், போக்கி-நீக்கி, தீயன் - தீமையைத்தருஞ் செயல்களை, செய்யான் - செய்யாமல், சிறியார் இனம் - சிறியாருடைய இனத்தை, சேரான் - சேராமல், வையான்- (பிறரை) நின்திமாமல் நடப்பானுயின், (அவனுக்குக்) கருதுங்கால் - கோக்குமிடத்து, நூல் - (பிறராய்த்துணரும்) நூல்கள், அயலவயல் - வேண்டுவனவே அல்ல, எ-து.

(வி-ரை.) இந்த ஆறு தொழில்களையு மியல்பா யடையானுக்கு, இத் தொழில்களை வியல்பா யில்லாதவர்கள் ஆராய்கின்ற நூல்கள் ஆராய்ந்துணர வேண்டுவன அல்ல என்பது கருத்து. அயல்-அங்கியம்; அது வேண்டாமைமேல் நின்றது. அடுக்குத் துணிவுப்பொருள்து. ஒடு வருபு உடனிகழ்ச்சிப்பொருள்து. ஒடுவை எண்ணுப்பொருள்தாம் இடைச்சொல்லனினும் பொருக்கும்; கள் என்பதனேநிங் கூட்டுக. கருதுங்கால் - இறந்தால் வினையெச்சம்; கருது - பகுதி, உம் - சாரியை, கால்-இறந்தால் வினையெச்ச விகுதி, உசரக்கேடும் மகாரத் திரிபுஞ் சந்தி. சிறியாரினம் - இருவினைப்பயனு மில்லையென்பாரும் காமநூலுணர்க் தொழுகுவாரும், மோசஞ்செய்வாரும் முதலானே ருடைய கூட்டம்.

(சச)

15. கண்போல்வார்க் காயாமை கற்று ரினஞ்சிசர் தல்
பண்போல் கிளவியார்ப் பற்றுமை—பண்போலும்
சௌல்லார்க் கருமறை சோராமை சிறிதெனி னும்
இல்லார்க் கிடர்தீர்த்த னன்று.

(ப - ரை.) கண்போல்வார் - கண்ணைப்போல னன்னெறியில் டெத்தவல்ல கினேகரை, காயாமை-கோடியாமையும், கற்றூர் - கல்வி யறிவுடையாரையும்; இனம் - பெரியாரினத்தையும், சேர்தல்-விட்டுப் பிரியாமையும், பண்போல்-யாழினரம்பி னிசைபோன்ற, கிளவியார்-சொற்களைப் பேசுகின்ற மாதரை, பற்றுமை - நம்பாமையும், பண் போலும் - யாழினரம்பிசையை ஒக்கும், சொல்லார்க்கு - சொற்களை யுடைய மாதர்க்கு, அருமறை - (பிறருக்குத் தெரிவித்தல் கூடாத) இரகசியத்தை, சோராமை - மறந்து சொல்லாமையும், சிறிது எனி னும் - சிறிது பொருளாயினும், இல்லார்க்கு - இல்லாதவறியவர்க்கு, இடர்தீர்த்தல்-(நேர்ந்த) ஆபத்தை ஒழித்தலும், னன்று-நன்மையைத் தருவன ஆம், ஏ-து.

(வி - ரை.) சுற்றார்-கல்வியறிவுடையார். பெரியாரினம்-காமம், கினம், உலோபம், களிப்பு, செருக்கு, பொருமையாகிய ஆறு குற் றங்கஞுவில்லாரது கூட்டம். பண்போலுஞ் சொல்லார் சுட்டுப்பொரு எது; இதற்கு இவ்வாறன்றி இரகசிய இடத்தில்வைத்து யாழினாம் பை மெல்லென்த் தடவினும், உடனே தடவத்தைப் பிறர்க்கு ஒரை யால் உணர்க்கல்போல, பிறாது இரகசியத்தைச் சொல்லுத அடையாரென உரைத்தலுமாம். சொல்லார் - தொழிலடியாகப் பிறங்கு குறி ப்பு விணைப்பெயர். கிளவி - தொழிற்பெயர்; கிள - பகுதி, வி-புடை பெயர்க்கி விகுதி; இம் முதனிலையடியாகக் கிளங்தான், கிளங்த, கிளந்து என விணைவிகற்பங்கள் பிறக்கும். மறை - தொழிலடியாகப் பிறங்கபெயர்; மறு-பகுதி, சி-செயப்படுபொருள்கை விகுதி, உகரக் கேடு சங்தி. உம்மை இழிவு சிறப்பும்மை. போல்வார்-இடைக்கொலடி யாகப் பிறங்க எதிர்கால விணையாலனையும் பெயர்; போல்-பகுதி, வ-எதிர்கால இடைநிலை, ஆர் - பல்லோர் படர்க்கை விகுதி; போல்கின்றூர், போன்றார் என மற்றகாலங்களில் வரும். போல்வார்க்காயாமை-இத்தொடர் இரண்டாம் வேற்றுமைத் தொகைநிலைத்தொடராதலாலும், நிலைமொழி உயர்க்கிணைப்பெயராதலாலும், (நன்-உயிர்-கு-கு) ஆல் இப்பாகாமல், (உருபு - கு - கு) ஆல் இயல்பின் விகாராமாயிற்று. இ-ர்தீர்ச்தல் - இத்தொடர் இரண்டாம் வேற்றுமைத் தொகை நிலைத்தொடராயினும், நிலைமொழி அஃறிணைப்பெயராதலால், (நன்-மெய் - கு-கு) ஆல் மிகாது, (உருபு - கு-கு) ஆல் விகாரத் தியல்பாயிற்று.

(கடு)

16. துறந்தார்கட் உன்னித் துறவார்க் கிடுதல்
இறந்தார்க் கிலிய விசைத்தல்—இறந்தார்
மறுதலை சுற்ற மதித்தோடும்பு வானேனல்
இறுதவில் வாழ்வே யினிது.

(ப - ரை.) துறந்தார்கண் - துறவியரிடத்து, துண்ணி - சார்க்கு அறங்களைக்கேட்டு, துறவார்க்கு - துறவாமல் இரப்பவர்க்கு, இதில்-

(வேண்டுள்ளவற்றைக்) கொடுத்தலையும், இறங்தார்க்கு-'கல்வியினால்) மிகுஞ்சவர்க்கு, இனிய - இனிய சொற்களோ, இகசத்தல் - சொல்லுதலையும், இறங்தார்-(ஒருவருமில்லாமல் வந்து) இறங்சவரையும், மறுதலை - (தனாக்குப்) பொல்லாங்கு செய்பவரையும், சுற்றம்-உறவினரையும், மதித்து - நன்குமதித்து, ஒம்புவானேல் - (ஒருவன்) காப்பானையின், இறதல்-அழிதலையுடைய, இல்வாழ்வே - இல்வாழ்க்கையே, இனிது - (துறவற்றத்திலும்) எல்லது, எ-று.

(வி - ரை.) ஐம்பொறிகளுக்குரிய அநுபவத்பொருளைப் பெருமையாலாயினும் துறவ பூணவேண்டுமாதலால் அக்காலத்தும் அது செய்யாமையைப்பற்றி வறியவரைத் 'துறவார்' என்றார்; "உடாஅது முண்ணுதுந்தம் முடம்பு செற்றும், கெடாஅதநல்லறமுஞ் செய்யார்" என்பதனாலுமுணர்க. மறுதலை பகைமை; இது பண்புப்பெயர்; மறு-பகுதி, தலை-பகுதிப்பொருள்விகுதி, இங்குப் பண்பாகுபெயராயிற்று. சுற்றம்-தொழிலடியாகப் பிறக்கபெயர்; சுற்று - பகுதி, அம் - விஜை முதற்பொருண்மை விகுதி, உகரக்கேடு சந்தி; பொருள்-குழவிருப்ப தெண்பது; "சுற்றத்திற்கழுகு குழவிருத்தல்" என்பதனாலுமுணர்க,

17. குடியோப்பல் வன்கண்மை நூல்வன்மை கூடம் மடியோம்பு மாற்ற லுடைமை—முடியோம்பி நாற்றஞ் சுவைகேள்வி நல்லா ரினஞ்சீசர்தல் தேற்றுனேற் றேறு மமைச்ச.

(ப - ரை.) குடியோப்பல் - குடிகளைப் பாதுகாத்தலையும், வன்கண்மை-(தொழில்செய்தல்லில்) அசைவின்மையையும், நூல்வன்மைப் பலநூற்புலக்கமயில் கலங்காத அறிவையும், கூடம் - உஞ்சனையும், மடி - சோம்பலும், ஒம்பும் - (ஈன்னிடத்து வாராமல்) சாக்கும், ஆற்றல் உடைமை - வலியுடைமையையும், முடி ஒம்பி - (தன் அரசன்து) முடியையும் காத்து, நாற்றம் - நன்மணத்தையும், சுவை - வாய்க்கிணிய உணவையும், கேள்வி - நல்லிசையைக் கேட்டலையும்,

உல்லார் இனம் சேர்தல்-அழகியமாதர் கூட்டத்தையும் விரும்பி அது பவித்தலே, தேற்றுனேல் - நன்மை தருவனவுவன்று உணரானஞால், அமைச்சு - (அவன்) மந்திரியாக, தேறும் - (அரசனால்) நம்பப்படுவான், எ - று.

(வி - ரா.) முடியென்றது தண்ணீக் கலித்துச் செய்யும் ஆனாகையை. உடைமை-செய்ப்படுபொருள் குண்றத குறிப்புத் தொழிற் பெயர். உல்லாரினம் - ஒன்றன்கூட்டத் தற்கூழமைப்பொருள்தாகிய ஆரூம் வேற்றுமைத் தொகைவிலைத்தொடர். ஜிம்புலன்களின் அநுபவங்களை மிகவுஞ்செய்யாதா னென்னுங்கருக்தால் ‘காற்றஞ்சைவேகள் விநல்லா ரினாஞ்சேர்தல், தேற்றுன்’ என்றார். அமைச்சு-மந்திரித்தன்மை; இது பண்பாகுபெயர்; பொருள்: பக்கத்தி லுள்ளவன்; அமா என்னும் வடமொழிக்குப் பொருள் அருகு. (க)

18. போகம் பொருள்கேடு மாண்வேட்டம் பொல்லாக்கள் சோகம் படுஞ்சூரீத சொல்வன்மை—சோகக் கடுங்கதத்துத் தண்ட மடங்காமை காப்பின் அடுங்கதமி லேனை யரசு.

(ப-ரா.) போகம் ஏ - சிறந்த சுகங்களில் இச்சையும், பொருள்கேடு ஏ - தேடிய பொருளை வீணே அழித்தலும், மாண்வேட்டம் ஏ - (பலமுறை) விலங்குகளை வேட்டையாடுதலும், பொல்லாக்கள் ஏ - பொல்லாங்கைத் தருகின்ற கள்ளுண்ணலும், சோகம் படும் - துண்பம் விளைகின்ற, சூதே - சூதாடுதலும், சொல் வன்மை - கடுஞ்சு சொல் சொல்லலும், சோகம் - பின் துண்பத்தைத் தருகின்ற, கடுங்கதத்து - பெருங்கோபத்தினால், தண்டம் ஏ-பகைத்துப் போர்செய்தலும், அடங்காமை ஏ - தன்னிடத்துத் தங்காமல், காப்பின் - (அவற்றைத்) தடிப்பானுயின், ஏனை அரசு - மற்ற அரசர்கள், அடும் கதம் - (இவ்வரசனேடு) போர்செய்யும் கோபும், இல் - இலர், ஏ-று.

(வி - ரை.) எண்ணேசாரத்தை முன்னும் பின்னும் கூட்டுக் பொருள்கேடு-எழுவாய்த் தொகாநிலைத்தொடர்; பொருட் கேடென வரின் தொழிற்பண்புத் தற்கிழமைப் பொருள்தாகிய ஆரூம்வேற்று மைத் தொகைநிலைத்தொடராம்; அவ்வாருவதும் வினைமுதற்பொரு வின் கண் வந்ததாகும். மான் என்பதில் னாகரம் சாரியை, மான் வேட்டம் - தொழிற்பண்புத் தற்கிழமைப் பொருள்தாகிய ஆரூம்வேற்று மைத் தொகைநிலைத்தொடராயினும், இவ்வாருவது செய்ப்படுபொரு வின் கண் வந்தது. வேட்டம் - முதனிலையில்லாத தொழிற்பெயர். இல் - இல்லைபென்பது கடைகுறைந்தது. அரசு - பண்பாகுபெயர். எனை - பிறிதென்னும் பொருள்தாகிய இடைச்சொல் எலாதி ஆறு மருங்து கூடியதன்றே; இஃது ஏழுபொருளை அடக்கியிருப்பது அம்மருங்தோடு கண்டச்சருக்கரையுக் கூட்டுத் துண்மையாலென்க. பின்வருஞ்செய்யுளுக்கும் இஃதொக்கும். (சஅ)

19. கொல்லான் கொலைபுரியான் பொய்யான் பிறர்பொரு செல்லான் சிறியாறினஞ் சேரான்-சொல்லும் [ஞமேல் மறையிற் செவியிலன் ரீச்சொற்கண் மூங்கை இறையிற் பெரியாற் கிவை.

(ப - ரை.) கொல்லான் - (ஒருயிரையும்) கொலைசெய்யான்; கொலை புரியான் - (பிறர் செய்யும்) கொலையை விரும்பான்; பொய்யான் - பொய்சொல்லான்; பிறர் பொருள்மேல் - பிறர் பொருள்ன் மேல், செல்லான் - (தன்மனத்தால்) செல்லான்; சிறியார் இனம் - கீழ்மக்களுடைய கூட்டத்தை, சேரான்-சேர்சலிலான்; சொல்லும் - (ஒருவரோடொருவர் சொல்லுகின்ற, மறையில் - இரகசியச் செய்தி யில், செவி இலன் - கேட்குங் காதிலன்; தீச்சொற்கள் - தீச்சொற் களைச் சொல்வதில், மூங்கை - ஊமை; இவை - ஆகிய இவ்வேழு செயலும், இறையில் - முதன்மைப்படுதலில், பெரியாற்கு - மிக்கவ னுக்கு உரியணவயாம், எ - ரு.

(வி - ரா.) பிறர் பொருண்ணேற் செல்லாகுமயாவது பிற ருடைய பொருளை வெளவக்கருதாமை. சிறியாரினம் - கடு-ம் பாட் உரையிற் காண்க. பிறர்-இடைச் சொல்லியாகப் பிறந்த பல்லோர் படர் க்கைப் பெயர்; பிற - பகுதி, அர்-பல்லோர் படர்க்கை விகுதி, பகுதி யீற்று ஹகரங் கெட்டதெனின் கடைக்குறை, விகுதிமுதல் அகரங் கெட்டதெனின் முதற்குறைபெண்க; இவ்வாறன்றி கரமெய் விகுதி யெனினும் பொருந்தும். மறை - தொழில்யாகப் பிறந்த பெயர்; மறு - பகுதி, ஓ - செய்ப்படுபொருண்மை விகுதி, உகரக்கேடு சந்தி, பிறராயியாதபடி மறுக்கப்பட்டதென்பது பொருள். ‘பிறர் மனைமேல் செல்லான்’ எனவும், ‘பல்லார் மறையில்’ எனவும் பாடமுண்டு. (கக)

20. மின்னே ரிடையார்சொற் றேறுஞ் விழைவோரான்
கொன்னே வெகுளான் கொலைபுரியான்—பொன்னே
உறுப்பறுத் தன்ன கொடையுவப் பான்றன்னின்
வெறுப்பறுத்தான் விண்ணகத்து மில்.

(ப - ரா.) பொன்னே - திருமகளை ஒத்தவளே! மின் - மின் னை, கேர்-ஒத்த, இடையார் சொல் - இடையையுடைய மாதர்கள் து சொல்லை, தேரூன் - நம்பான்; விழைவு - (அவர்களது) விருப்பத்தை, ஒரான் - கருதான்; சொன்னே - பயனில்லாமலை, வெகுளான்-(ஒரு வரையும்) கோபியான்; சொலை புரியான்-கொல் லுங்தொழிலை விருப்பான்; உறுப்பு - தன் உடலை, அறுத்தால் அன்ன - அறுத்துக் கொடி த்தாலொத்த, கொடை உவப்பான் - கொடைத்தொழிலை விரும்பிச் செய்வான்; தன்னின் - தன்மனத்தில், வெறுப்பு - (பிறந்மேற் கொண்ட) வெறுப்பை, அறுத்தான் - நீக்கினாலுகிய ஒருவன், விண் அசத்தும் - விண்ணுலகத்திலும், இல் - இல்லை, ஏ - ரு.

(வி - ரா.) உறுப்பு அறுத்தீங்க கொடையாவது சிபிசக்கரவர் த்தி தன்னை யடைந்த புருவக்காகத் தன்னுடலை யரித்து வேடலுக்

கிந்த கொட்ட, கொன்-பயனின்மைப் பொருள்தாகிய இடைச்சொல், ஏ-பிரினிலை. அறுத்தன்ன என்பவற்றை அறுத்தால் அன்ன, அறுத்தது அன்ன எனப் பிரிக்க; முன்னது வினையெச்சத்திறு தொகுத்ததெனவும், பின்னது தொழிற்பெயரீறு தொகுத்ததெனவங் கொக்க. உறப்பு - சினையாகுபெயர். உம்மை - உயர்வசிறப்பு. விண்ணங்கத்து மில்லென்றது இப்படிப்பட்டவன் உலகத்துண்டாயிருத்தலி னருமை குறித்தது. (20)

**21. இளமை கழியும் பினிமுப் பியையும்
வளமை வலியிவை வாடும்—உளாளால்
பாடே புரியாது பால்போலுஞ் சொல்லினுப்
வீடே புரிதல் விதி.**

(ப - ரோ.) பால்போலும் - பாலையொக்கும், சொல்லினுப் - சொல்லையுடையானே! இளமை - இளம்பருவம், கழியும் - நிலைபெற மல் ஒழியு; பினி முப்பு - னோயும் கிழுத்தனும், இயையும் - வங்தடையும்; வளமை - செல்வமும், வலி - (உடலின்) வலியும், இவை வாடும் - ஆகிய இவை தேயும்; உளாளால்-தான் உடலோடுவாழும் நாளில், பாடே புரியாது - துன்பத்தை அதுபவிக்க விரும்பாமல், வீடே - வீட்டைச் சொன்றறயே, புரிதல் விதி - விரும்புதல் (ஒரு வர்க்குக்) கடமை, எ-று.

(வி - ரோ.) பாடாவது இல்வாழ்க்கைக்குரிய பொருள்தேடுதல் முகவியவற்றால் வருந்துன்பம். இளமையில் மேலெழ வலியில்லாதடங்கியிருந்த னோய் இளமை கழிந்தமாத்திரத்தில் மேலெழுதலால் பினியை மூப்பொடுவைத் தெண்ணினார். இளமை மூப்பென்னும் பெயர்கள் உயிர் உடலோடு கூடி வாழ்நாளின்மேல் நின்றன. மூப்பு - தொழிற்பெயர்; மூ - பகுதி, ப் - சக்கி, பு - புடைபெயர்க்கி விகுதி. பினி-தொழில்தியாகப் பிறந்தபெயர்; பினி (கட்டு)-பகுதி, இ-வினை

முதற்பொருண்மை விகுதி புணர்ந்து கெட்டது. நாளாவ்-வேற்றுமை மயக்கம். பாடே, வீடே இவ்விரண்டனுள் ஒன்றனில் ஒன்றைப் பிரித்தலால் ஏகாரங்கள் பிரிவிலை. (ஒக)

28. வாளஞ்சான் வன்கண்மை யஞ்சான் வனப்பஞ்சான் ஆளஞ்சா னுப்பொருடா னஞ்சான்—நாளாஞ்சாக் காலன் வரவொழிதல் காணின்வீ டெய்திய பாலி ஊ லெய்தப் படும்.

(ப - ரா.) வாள் அஞ்சான்-(ஒருவன் பகைவனுடைய) கூறிய வாளை அஞ்சான்; வன்கண்மை அஞ்சான் - இரக்கமின்மையை அஞ்சான்; வனப்பு அஞ்சான்-(பிறரஞ்சத்தகும்) தோற்றுத்தை அஞ்சான்; ஆள் அஞ்சான் - வெற்றியாண்மையை அஞ்சான்; ஆய்-குற்றமற்ற, பொருள் அஞ்சான் - செல்வுப்பொருளை அஞ்சான்; (ஆயினும்) நாள் எஞ்சாத- (தான் கொண்டுபோகும்) நாள் குறையாது வரும், காலன்-காலனுணவன், வரவு - (தன் மேல்) வருங்கொழில், ஒழிதல் - நீங்கு தலை, காணின்-காண விரும்புவானுயின், வீடு-முத்தியிலுகு, எய்திய அடையும்படி, பாலின் - அத்தன்மையையுடைய, நூல் எய்தப்படும் நூலிற்கூறிய ஒழுக்கத்தை அடைதலே தகுதி, எ - று.

(வி - ரா.) வாள் முதலிய ஜிதுக்கும் அஞ்சதல் அச்சமன்று; காலன் வரவுக்கஞ்சதலே அச்சமெனப்படுமென்பது கருத்து. காலன் வரவென்றது மரணத்தை ஆசலால், அதனை இனி ஒழித்தற்கு உபாய மாவது வீட்டுகெநி அடைதலாமென வணர்க. எஞ்சா எண்பதை ஈறு தொகுக்கப்பட்ட பெயரெச்சமாகக் கொள்ளாமல் எதிர்மறை விணையெச்சம் மல் விகுதி தொகுக்கப்பட்டதெனக்கொண்டு, அது வரவென்னும் தொழிற்பெயர் கொண்டதெனக் கொண்டு உரைப்பி னும் பொருந்தும். காலன் - காலக்கடவள். குற்றமற்ற பொருள் - கல் வழியிற் நேடிய பொருள். (ஒ.ஒ)

23. குண்ணோக்கான் கூழ் நோக்கான் கோலமு நோக்கான்
மண்ணோக்கான் மங்கலமு நோக்கான்-கண்ணோக்கான்
கால்காப்பு வேண்டான் பெரியார்தால் காலற்கு
வாய்காப்புக் கோடல் வனப்பு.

(ப - ரை.) கால் காப்பு - காலுஞ்குக் தளைபோன்ற இல்வாழ்க் கையை, வேண்டான்-வேண்டாத ஒருவன், குணம்-நற்குணத்தைப் பெற, நோக்கான் - மதியாமலும், கூழ் - செல்வத்தைப்பெற, நோக்கான் - மதியாமலும், கோலமும் - அலங்காரத்தைப் பெறுதலையும், நோக்கான் - மதியாமலும், மணம் - கல்யாணத்தைப் பெற, நோக்கான் - மதியாமலும், மங்கலமும் - புண்ணியத்தைப் பெறுதலையும், நோக்கான் - மதியாமலும், கணம் - சுற்றுத்தைத் தழுவ, நோக்கான் - மதியாமலும், பெரியார் தால் - பெரியாரால் சுறப்பட்ட தாந்பொருளை, காலற்கு-காலனுடைய, வாய்-வருவழியை, காப்புக் கோடல் - தடுப்பதாகக் கொள்ளுதல், அழுகு - அழுகாம், ஏ-று.

(வி-ரை.) கால்காப்பு வேண்டாதான் செபலைக்கூறியதாகலால் குண்ணோக்காமைமுதல் வாய்காப்புக்கோடலீருக்க கிடந்த ஏழும் இச் செய்யுள் கூறியதெனக்கொண்டு, பதினெட்டாஞ் செய்யுட் குறைத் தாங்குறைக்க. பெரியார் தாந்பொருளைக் காலற்கு வாய்காப்புக் கோடலாவது பெரியார் கூறிய தாந்பொருளை நன்குணர்ந்து, அது கூறியபடி துறவுபூண் டொழுகுவானுயின் அவ்வெலாழுக்கம் காலனைத் தன்னிடம் வராமல்தடுத்தல். 'காலற்கு வாய்காப்புக் கோடல்'எனவும் பாடமுண்டு. அதில் கால்காப்புவேண்டா னென்பதைப் பிதாவெனக் கொண்டு, நோக்கானென்னும் வினைகளை அவன்மே வேற்றிக் கோட வெண்பதில் விவ்விகுகி தொகுக்கவெனக்கொண்டு பிறவினைத் தொழிற்பெயராக்கிப் பொருளுறைக்க. உம்மைகளிரண்டும் உயர்வு சிறப்போடு இறந்தது, சமீதிய பொருளின்கண் வந்தன. (உட.)

24. பினிபிறப்பு மூப்பொடு சாக்காடு துண்பம்
தணிவினிரப் பிவை தாழூ—அணியின்
அரங்கின்மே லாடுகார்போ லாகாம னன்றும்
நிரம்புமேல் வீட்டு நெறி.

(ப - ரை.) பினி ஒடு - ஜோயும், பிறப்பு ஒடு - பிறத்தலும்,
மூப்பொடு - மூப்பும், சாக்காடு ஒடு - சாவும், துண்பம் ஒடு - (பொரு
ளைத்தேதுல் முதலியவற்றூல் வரும்) துண்பமும், தணிவு இல் -
(போதுமெனத்) திருப்தியின்மையாகிய, நிரப்பு ஒடு - வறுமையும்,
இவை-ஆகிய இவ்வாறும், தாழூ - தாமதியாமல் (ஒருவளை) அகட
யுா; (ஆதலால்) அரங்கின்மேல் - நர்த்தனசபையில், அணியின் -
(மாறிமாறித்) தரிக்கும் வேடத்தினால், ஆடுகார்போல-ஆடுகின் றவரைப்
போல, ஆகாமல் - மாறிமாறிப் பிறக்திறவாமல், வீட்டுநெறி - வீட்
உலகத்தை யடைத்தற்குரிய துறவு ஒழுக்கம், நிரம்புமேல் - நிரம்புவா
னுயின், என்று ஆம் - (ஒருவனுக்கு) இன்பமுள்ளதாகும், எ-று.

(வி-ரை.) என்னுப் பொருளதாகிய ஒடுவை முன்னும் பின்
னுங் கூட்டுகே; (நன் - இடை-கு - க.ஏ.) சாக்காடு-தொழிற்பெயர்; சா-
பகுதி, காடு-புடைபெயர்ச்சியை யுணர்த்தும் வீகுதி, க - சங்கி; வேக
காடு, ஜோக்காடு என்பவற்றூலு முணர்க. குறையை நிரப்பென்றது
மங்கலவழக்கு; நிரம்பென்னுக் தன்வினைப் பகுதியோடு தல் வீகுதி
புணர்த்து கெட்டமாத்திரையில், அம்முதனிலை நிரப்பெனத் திரிந்த
மையினால் முதனிலை திரிந்த தொழிற்பெயரென்க. வீடு-முற்றலிடு
தல் காரணமாக உண்டாம் மீளாப்பத்துக்காதலால் காரணவாகு
பெயர்; இதுவும் அத்தொழிற்பெயர். ஆடுகார் - பலர்பாற்படர்க்கை
நிகழ்கால வினையாலைனுயும் பெயர்; ந-நிகழ்கால இடைநிலை; “அறிஞ
ஞ்சிய-ருக்குஞ்சி” என்பதனுலு முணர்க.

(எ.ஏ)

**25. பாடகஞ் சாராமை பாத்திலார் தாம்விழையும்
நாடகஞ் சாராமை நாடுங்கால்—நாடகம்
சேர்ந்தாற் பகைபழி தீச்சொல்லே சாக்காடே
தீர்ந்தாற்போற் தீரா வரும்.**

(ப-ரை.) பாத்திலார் - ஒருவகைப்படாத வேசியர், பாடு அகம்-பாடுகின்ற இடத்தை, சாராமை - (ஒருவன்) சாராமலொழியக்கடவன்; தாம் விழையும் - அவர்கள் விரும்பியாடுகின்ற, நாடகம் - நாடகத்தை, சாராமை - சேர்ந்து காணுதொழியக்கடவன்; நாடுங்கால் - (அப்பாட்டைக்) குறிப்பாகக் கேட்பானுயினும், நாடகம்-அங்கநத்தை, சேர்ந்தால் - சேர்ந்து காண்பானுயினும், பகை ஏ - பகையும், பழி ஏ-பழியும், தீச்சொல்லே - கடுஞ்சொல்லும், சாக்காடே - (இடையில் நேரும்) சாவும், தீர்ந்தால்போல - இல்லாதனபோலத்தோன்றி, தீரா வரும் - நீங்காதனவாய் வந்து சேரும், எ - று.

(வி-ரை.) பாடகஞ் சார்தலும், நாடகஞ் சார்தலும் கீழ்மக்களு செயலாதலால், அங்குச் சார்ந்தானுக்குப் பகைமுதலிய னான்கும் தான் எதிர்பாராதபோதும் வந்து சேர்தல் துணிவென்பது கருத்து. பாத்திலார் - இறங்கால வினையாலனையும் பெயர்; பகு என்பதன் மருஉவாகிய பா-பகுதி, த-சந்தி, த-இறங்கால இடைநிலை, செயலையும், காலத்தையும் மறுக்க வந்த இல் எதிர்மறை விகுதி, அனைத்து மொருப்புதி, ஆர்-பல்லோர் படர்க்கை விகுதி. பகை-தொழிற்பெயர்; பகு-பகுதி, ஜி-புடைபெயர்ச்சியை யுணர்த்தும் விகுதி, உசரக்கேடு சங்தி. தீரா - பலவின்படர்க்கை எதிர்மறை வினைமுற்று; இங்கு வினையெச்சமாயிற்று; மல் விகுதி தொகுத்தல்பெற்ற வீணயெச்சமென்னினும் பொருந்தும்.

(உடு)

**26. மாண்டமைந்தா ராய்ந்த மதிவனப்பே வன்கண்மை
ஆண்டமைந்த கல்வியே சொல்லாற்றல்—பூண்டமைந்த**

கால மறிதல் கருதுங்காற் ராதுவர்க்கு
ஞால மறிந்த புகழ்.

(ப-ரை.) மாண்டு - (நல்லொழுக்கத்தில்) மாட்சிமைப்பட்டு, அமைந்து - அடங்கி நடந்து, ஆராய்க்கத் (நீதிதூல்களை) ஆராய்க்கடைந்த, மதி ஏ - அறிவுடையராதலும், வனப்பே - தோற்றப்பொலி வடையராதலும், வன்கண்மை ஏ - (பகைவர்க்கு) அஞ்சாமை யுடையராதலும், ஆண்டு - மறவாயல் காத்து, அமைந்த - (அதனால் தம்மில்) நிரம்பிய, கல்விபே - கல்வியறிவுடையராதலும், சொல் ஆற்றல் ஏ - (பகைவரை உடன்படுத்தும்) சொல்லுதலின் வன்மை யுடையராதலும், பூண்டு - (தாம் சொல்லுதலை) மேற்கொண்டு, அமைந்த - (அதனைப் பகைவர் ஏற்றுக்கொள்ளுதற்குத்) தகுங்க, காலம் அறிதல் - காலத்தை அறியவல்லராதலும், கருதுங்கால் - ஆராயின், தூதுவர்க்கு - தூதர்களுக்கு, ஞாலம் - உயர்க்கோர், அறிந்த புகழைச்சருவன ஆம், ஏ - று.

(வி-ரை.) தாம் வகுத்துச் சொல்லுவோர், பிறர் சொல்லியதைச் சொல்லுவோர் எனத் தூதுவர் இருவகைப்படுவோர்; இது முன் ஜவரைக் குறித்தது. புகழ்தருவனவற்றைப் புகழெனக் காரணத்தைக் காரியமாகக் கூறினார்; இது மரபுவழுவமைதி. தூதுவர்: பகுதி வடமொழியாதலால், குற்றியலுங்காங் கெடாமல் வந்தது; தூதரெனக் கெட்டும் வருதலுண்டு. ஞாலம் தனக்குக் கண்ணைக் கூடைய உயர்க்கோர்க்கு இடவாகுபெயர். (உசு)

27. அஃகுநி செய்ய வெனவறிந் தாராய்ந்தும்
வெஃகல் வெகுடலே தீக்காட்சி—வெஃகுமான்
கள்ளத்த வல்ல கருதி னிவைழுன்றும்
உள்ளத்த வாக வுரை,

(இ ன்.) வெஃகல்-(பிறர்பொருளைக்) கவரவிரும்புதல், அஃகு குறை, வெகுடல் - கோபித்தலை, நீ - விடு; தீக்காட்சி - தீமையைத் தரும் பொருளைக்காண்கயை, செய்யல்-செய்யாதை; என வு-என் று (அறிவுடையார்) சொல்லுதலை, ஆராய்து-(நூல்களினால்) எண்ணி, அறிந்தும்-துணிந்தும், வெஃகுமான்-(ஒருவன்) விரும்புவானுயின், இவை மூன்றும் - வெஃகல் வெகுடல் தீக்காட்சியாகிய மூன்றும், கறுதின் - ஆராயின், கள்ளத்த அல்ல - (புறத்தில் செய்யப்படாமையால்) வஞ்சமூள்ளன அல்ல, உள்ளத்த ஆக-ஆகத்தில் உள்ளனவாக, உரை - நீ சொல், எ-று.

(வி-ரை.) வெஃகல், வெகுடல், தீக்காட்சி இம்மூன்றும் நடவாழமையையும், எடந்தமையையுங் கூறியதாதலால் இச்செய்யுள் ஆறு பொருளைமைக்க தெண்க. இம்மூன்றும் உள்ளத்தின்மட்டில் நின்றதே அன்றி, அவற்றின்காரிய நிகழ்த்து பிறகைத் துண்பப்படுத்தில் ஆத லால் 'கள்ளத்த அல்ல' என்றார். அஃகு, நீ, செய்யல் இம்மூன்றும் ஏவலாருமை வினாயாயினும் பின்னதொன்றும் எதிர்மறையென்க; செய்ப்பகுதி, ய்-சங்கி, அல்-ஏவலொருமை எதிர்மறை விகுதி; செய்க எனப் பொருள்படின், உடன்பாட்டு வியங்கோளாகும்; இதுவே எதிர்மறை வியங்கோளென்னின், கீம்பால் மூவிடங்களில் செல்லாமையால் குற்றமென்னுக; செய்யற்க வென்பது எதிர்மறை வியங்கோ ளென்க. ஆராய்தவின் காரியம் துணிதலாதலால் ஆராய்த்தறிக்கென்ப பின்மூன்னுக்கக் கூட்டுக. உம்மை-உயர்வு சிறப்பு. ஆயி என்பதன் மருஉ ஆன். அஃகு, நீ, செய்யல், வெஃகல், வெகுடல், தீக்காட்சி அது முறைநிரணிதறப்பொருள்கோரும், அவ்வணியும் படவங்த தெண்க.

(உச)

28. மையேர் தடங்கண் மயிலன்னுப் சாயலே

மெய்தேய யுனர்ந்தார் மிகவுறைப்பர்—பொய்தேய
குறலை கடுஞ்சொற் பயனிலசொ னுன்கும்
மறலையின் வாயினவா மற்று.

(இ-எ.) கை - கையிட்ட, ஏர் - அழகுள், தடவக்கண்-பெரிய கண்களையுடைய, மயில் அன்றை - மயிலை ஒத்தவளே! உணர்ந்தார் - (நன்மைகளைப்)பகுத்துணர்ந்தவர், சாயலே-மேம்பாடாகிய சொல்லையும், மெய்யே - மெய்யையும், மிகவு உரைப்பர் - பெருமையாகச் சொல்வார்; பொய்யே - பொய்யும், குறளை ஏ - புறங்குறலும், கடு சொல்ஏ-வன்சொல்லும், பயனில் சொல் ஏ-ஒருபயனையுந்தாத சொற் களைச் சொல்லுதலும், நான்கும் - ஆகிய நான்கும், மறலையின் - புல் வறிவுடையானது, வாயின - வாயினிடத்தன, எ - று.

(வி - எர.) மேம்பாடாகிய சொல் - உயர்ந்த பொருளைத்தருஞ் சொல். பெருமையாகச் சொல்லல்-அறம் பொருள் இன்பங்களூள் ஒன்றைத்தருஞ் சொல்லையே சொல்லுவராதலால் அதனை அச்சமின்றிச் சொல்லல். இல - பண்படியாகப்பிறந்த குறிப்புவினைப்பெயர். மறல்-பெரியோரால் மறுக்கப்பட்ட அறியாமை; அது பண்பாகுபெயராய்ப் பேதையரை உணர்த்திப்பது; ஓ-சாரியை. வாயின-இடமடியாகப்பிறந்த குறிப்பு வினைமுற்று. ஆம், மற்று-அசை. (உர)

29. நிலையாவி னின்ற கெடியவர்தா நேரா

கொலைகளவு காமத்தீ வாழ்க்கை—அலையாவி
மையென்னீள் கண்ணூப் மறுதலைப் விம்முன்றும்
மெய்யள வாக விதி.

(ப-ரா.) அலை அளவி - அலைக்குக்கொழிலை அடைந்து, கை என - (கருமையால்) ரையென்று சொல்ல, நீள் கண்ணூப் - (கடை வரையும்) நீள்கின்ற கண்களையுடையாளே! நிலை அளவின்னின்ற - (தமக்குச் சொல்லிய) ஆச்சிரமத்தினாவில் தவரூமலுள்ள, கெடிய வர் - பெரியவர், கொலை-(ஒருயிரரக்) சொல்லுக்கையும், களவு-களவு செய்தலும், காமம் - காம இன்பத்தை விரும்புகின்ற, தீ வாழ்க்கை-தீயவாழ்க்கையும், நேரா - செய்ய உடன்படாதன; மறுதலைய=இவற்

நிற் கெதிராகிய கொல்லாமை கள்ளாமை காமச் தீவாழ்க்கை செய் யாமை என்னும், இம்முன்றும் - இந்த மூன்று செயலும், மெய் அளவு ஆக - (உயிருள்ள) உடலின் தொழிலாக, விதி - நீ் விதிப்பா யாக, எ - ரு.

(வி - ரை.) மெய்யளவாகவிதி - (ஒருவற்றுடைய) உண்மையை அளக்குங் கருவியாக விதிப்பாயாக என்னலுமார். நெடியவெண்றது பிரமசரியம், இல்லறம், வானப்பிரஸ்தம், துறவறம் ஆகிய நிலைகளில் வழூவாதாரர்; காமவாழ்க்கை இங்கால்வருள் இல்லறத்தானுக் குரிய தாயினும், தீவாழ்க்கை என்றமையினால் அயல் மாதர்பால் செல் வலை வீலக்கற்கென்க. நோ - வினைமுதல்வினையைச் செயப்படு பொருளின்மே வேற்றிக் கூறிய பலவின்படர்க்கை எதிர்மறை வினையால்ஜையும்பெயர்; சேர் - பகுதி, ஆ - பலவின்படர்க்கை எதிர் மறைவிகுதி. விதி-வெலாருமை; இதில் ஆய் எவ்வொருமை எதிர் காலவிகுதி புணர்த்துகெட்டது. மறுதலைய என்பதில் மறுமை என்னும் பண்பு ஈறுகெட்டு, தலைய என்னும் இடமடியாகப் பிறந்த குறிப் புப்பெயரைச்சுத்தின் பகுதியாகிய தலையென்னும் பெயரோடு பண்புத்தொகைகளிலையாக விண்றது.

(உக)

30. மாண்டவர் மாண்ட வறிவினான் மக்களைப்

பூண்டவர்ப் போற்றிப் புரக்குங்கால்—பூண்ட
இளரத்தேன் கேத்திரசன் கானீனன் கூடன்
கிரிதன்பொ சுற்பவன் பேர்.

(ப - ரை.) மாண்டவர் - குணமும் செயலும் மாட்சிமைப்பட்ட வா, மாண்ட அறிவினால் - சிறந்த அறிவினால், மக்களை - புத்திரர்களை, பூண்டு - (காத்தற்றெழுபிலை) மேற்கொண்டு, அவர் போற்றி - அம்மக்களை (உண்டு முதலியவற்றால்) ஆதரித்து, புரக்குங்கால்-சாப் பாற்றுகையில், பூண்ட பேர் - (அம்மக்கள்) ஆடைந்தபேர், ஒளாத்தேன்,

ஒளாதனும், கேத்திரசன் ஏ - கேத்திரசனும், கானீனன் ஏ-கானீனானும், கூடன் ஏ - கூடோத்துபண்ணனும், கிரிதன் ஏ - கிரீதனும், பெளநற்பவன் - பெளநற்பவனும் என்பன, எ-ஆ.

(வி - ரை.) ஓளரதன் - கணவனுக்கு மனையாள் பெற்றவன். கேத்திரசன் - கணவனிருக்கையில் மனையாள் பிறநூக்குப் பெற்ற வன்; இதனைக் குத்தியின்பாற் காண்க. கூடோத்துபண்ண - களவி னால் பிறந்தவன்; “ஊழமகதேசே நாமக்கிரகனை” என்னும் நியாயத்தால் இப்பெயர் ஈறுகெட்ட தென்பர் வடதாலார்; தமிழ்நாலார் கணக்குறை யென்பர். கிரீதன் - விலைக்கு வாங்கப்பட்டவன். பெளநற்பவன் - கணவனிறந்தபின் இரண்டாமுறை மணங்கு செய்துகொண்டு பெற்றவின்ஸோ. மாண்டவர் - உரியத்யாகப் பிறந்த ஈறுதிரிந்த வினையாலேனையும் பெயர்; மாண்-பதுதி, ட் - இறந்தகால இடைசிலை, ஆர்-பல்லோர்ப்படர்க்கை விகுதி; இஷ்விகுதி அர் எனத் திரிந்தபோது ஆ-சாரியை, வ்-சங்கிபெற்றது. (ந-ஏ)

31. மத்த மபிலன் சாயலாய் மன்னியசீர்த்
தத்தன் சீகோடன் கிருத்திரமன்—புத்திரி
புத்ரனாப வித்தனைடு பொய்யி ஹபகிருதன்
இத்திறக்கத வெஞ்சினார் பேர்.

(ப ரை.) மத்த மபில்-களிப்புமிக்க மயிலை, அன்ன சாயலாய் - ஒத்த மேன்மையுடையாளே! எஞ்சினார் பேர் - (மேற்கூறினவருள்) குறைந்துள்ளந்தாலும் பேர், மன்னிய சீர் - நிலைத்த சிறப்பையுடைய, தத்தன் - தத்தனும், சகோடன் - சகோடனும், கிருத்திரமன் - கிருத்திரமனும், புத்துரி புத்திரன் - தொகித்திரனும், அபவித்தனைடு - அபவித்தனைப்பதனைடு, பொய் இல் - உண்மையுடைய, உபகிரதன் - சுவயந்தத்தனும், இத்திறத்த - ஆகிய இவ்வகையன, எ-ஆ.

(வி-ரை.) தத்தன் - தாய்தந்தைய ரிருவராலாயினும், ஒருவராலாயினும் மற்றொருவருக்கு விதிமுறையில் கொடுக்கப்பட்டவன்.

சகோடன்-கவியாணத்தின் போதே கருப்பமிருந்து பின்பெற்ற மகன். கிருக்திரமன்-திக்கில்லாமையேயன்றி, நன்னடக்கமையுங் கண்டு வளர்த்துக்கொள்ளப்பட்டவன். புத்திரி புத்திரன் - மகள் மகன். அப வித்தன் - தாய்தங்கையால் காக்கமுடியாமையினால் விடப்பட்டு, ஒருவனால் வளர்த்துக்கொள்ளப்பட்டவன். உபகிருதன் - காணிக்கை போல வந்து சேர்ந்தவன்; இவனைச் சுவயங்தத்தனெனவுங் கூறவர்; பொருள் தானேவந்து ஒளரதனே டொத்தலின், ஒருவருக்குப் பிள்ளையானவன். மகன் மகனை நீக்கி சௌத்திரைனக் கூட்டுவாரு மூர்; பொருள் அந்தணைன அல்லது அரசனைச் சூத்திரப்பெண் புணர்ந்துபெற்ற பிள்ளை. ஒளரதன், கேத்திரசன், தத்தன், கிருத் திரமன், கூடோத்துபன்னன், அபவித்தன். அன்றி, மகன் மகன் இவற்றுமே தாய் பாகம் பெறுதற்குரியார். (ஏக)

32. உரையான் குலன்குடிமை யூனம் பிறரை

உரையான் பொருளொடுவாழ் வாயு—உரையானுப்ப ழுவாதி வண்டுதேர்ந் துண்குழலா யீத்துண்பான்
தேவாதி தேவனுத் தேறு.

(இ-ஓ.) பூ ஆதி - மலர்முதலியவற்றை, வண்டு - வண்டுகள், சேர்ந்து - ஆராய்க்கு, உண் குழலாய் - மொய்த்துண் ணுகின்ற கூங் தலையுடையாளே! குலன் - தன்குலத்தின் உபர்வையும், குடிமை - குடிப்பிறப்பின் உயர்வையும், உரையான் - சொல்லாமல், பிறரை - அவ்விரண்டுமில்லாத மற்றவர்மேல், உணம் உரையான் - குற்றங் கூருமல், பொருளொடு - தனது பொருளினாவோடு, வாழ்வு-அனுபவிக்கும் செல்வத்தையும், ஆயு-ஆயுனையும், உரையான் ஆயு-வெளிப் பழித்தானுகி, சங்கு உண்பான்-(இரப்பவர்க்குக்) கொடுத்து(த்தானும்) அனுபவிப்பன், தேவ ஆதி தேவன் ஆக - தேவர்களில் சிறந்த தேவ ஞக, தேறு - தெளியாய், எ-று.

(வி-ரா.) குலன், குடிமை-பொருளாகுபெயர். பிறரை - உருபு மயக்கம். ஒடு - உடனிச்சூசி. பூவாதியாவன - பூ, மரு, குருவேர் பூசிய கஸ்தாரி, மயிர்ச்சாங்கதன்பன. இவற்றைக் தேர்த்தன் குழ வென்பதனில் உண்ணுக்கற்குப் பூவாதியைச் செய்ப்படுபொருளாகக் கொண்டால் குழலிலில்பெயராகவும், பூவாதியை ஆராய்ந்து அவற்றி னும் மணமுடையதென்று குழலை யுண்ணுமெனக் கருத்துக்கொண்டால், குழலைச் செய்ப்படுபொருளாகவும் கொள்க; இதனை “நனை சின்னமுநித்தநல்லார் - ஸெறுங்கூந்தன் மொய்க்கின்றன வேண்டல வேண்டுபோதும்” என்பதனாலும் முணர்ச. தேவாதிதேவ னென்ப கைத் தேவ ஆதிதேவ னெனப் பதம் பிரித்து, தேவர்களுக்கு முசன் மைத் தேவனென வரைத்தலுமாம். தேவாதிதேவனுதல்-நூறு அசுவ மேதப் புண்ணியமடைந்து இந்திரனுதல். கீழ்ப்பாட்டில் விண்ணேர் க்கு வேந்தனென்றது மிது.

(க-2)

33. பொய்யுரையான் வைபான் புறங்கூறுன் யாவரையும் மெய்யுரையா னுள்ளனவும் விட்டுரையான்-எய்யுரையா கூர்தன்மயி என்னுப் குழி இயவான் விண்ணேர்க்கு [ன் வேந்தனு மிவ்வுலகம் விட்டு.

(ப - ரா.) கூந்தல் - கூந்தலானது, மயில் அன்னுப் - மயில் போன்றவே! பொய்யுரையான்-பொய்யைச் சொல்லான்; வையான்- (ஒருவரையும்) இகழான்; யாவரையும்-(தனக்குத்) தீமை செய்தவரை யும், புறங்கூறுன் - புறத்தில் அவமதித்துப் பேசான்; மெய் உரையான் - (ஒருவருக்கு நேர்க்க இடுக்க ஞெழிப்பதற்கு) நடந்த உண்மைபைச் சொல்லான்; உள்ளனவும்-(தன்பால்) உள்ள பொருள்களையும், விட்டு உரையான் - வாய்விட்டுச் சொல்லான்; எய் உரையான் - (தன் சிகேகனிடத்தும்) தன் வறுமைத் துன்பத்தைச் சொல்லான்; (ஆகிய இவன்) இவ்வுலகம் விட்டு - இந்த உலகத்தை விட்டு, வான் -

சுவர்க்கத்தில், குழீஇய - கூடியுள்ள, விண்ணேனர்க்கு - தேவர்களுக்கு, வேந்தன் ஆம் - அரசனுகிய இந்திரனுஷான், எ-று.

(வி - ரை) எய்-முதனிலைத்தொழிற்பெயர். உள்ளன-பண்படி யாகப் பிறந்த பலவின்படர்க்கைக் குறிப்புவினோப்பெயர்; உண்மை-பகுதி, அ - பலவின் படர்க்கை விகுதி, மையீறு கூடுதலும் எகரம் இரட்டலும் சுந்தி, அன்-சாரியை. உள்ளன விட்டுரையாமை மெய் யுரையாமையோ டொக்குமாதலால் உள்ளன வுமென்ற உம்மை இறக்கது தழீஇய எச்சவும்மை. (நட)

34. சிதையுரையான் செற்ற முரையான்சீ றில்லான் [க்குக் கூடிய மூலமுரையான் வீணா முரையான் முஞ்சர்யான்—நகையவர் கூடுவ தீவானைக் கொவ்வைபோல் சேவ்வாயாய் நாடுவர் விண்ணேனர் நபந்து.

(ப - ரை.) கொவ்வைபோல் - கோவைக்களி ஒக்கின்ற, செவ்வாயாய் - சிவந்த வாஸயயுடையாளே ! சிதை உரையான் - கீழ்மையா கீய சொற்களோப் பேசாமலும் செற்றம் உரையான் - (பிறர்) கோபத்துக்குக் காரணமாகிய சொற்களோப் பேசாமலும், சீறு இல்லான் - (பிறர்மேல்) சீறுதலில்லாமலும், இபல்பு உரையான் - (கனது) நற்குணத்தைப் புச்சாமலும், ஸனம் உரையான் - (பிறாது) குற்றங்களைச் சொல்லாமலும், நகையவர்க்கு - விரும்பி வந்தடைந்தவர்க்கு, கூடுவது - (தன்னால்) கூடிய பொருளை, ஸவானை - கொடுக்கு மியல் புடையானை, விண்ணேனர் தேவர்கள், நயந்து - மகிழ்ந்து, நாடுவர் - (உடனிருக்க) விரும்புவார், எ-று.

(வி-ரை.) கீழ்மையாகிய சொற்கள்: பொய், குறளை, வன்சொல், பயனில் ஆயினும், வன்சொல் செற்ற முரைப்பதிலும், குறளை ஸன முரைப்பதிலும் அடங்குதலால் மற்ற இரண்டுமெனக்கொள்க. சிதைபண்பாகுபெயர். செற்றம் - காரியவாகுபெயர்; செறு - பகுதி, அம் =

புடைபெயர்ச்சி விகுதி, உகரக்கேடும் தன்னெற்றிரட்டலும் சந்தி-
சீற்றம், உருக்கம், கெருக்கம், ஒந்தமென வன்றோடர், ஆய்தத்தொட
ரல்லாத குற்றியலுகரப் பகுதிகளும் அம் வீகுதிப்புணர்ச்சியில் விகா
ரப்படும். சீறு - முதனிலைத்தொழிற்பெயர். கூடுவது - ஒன்றன்படர்
க்கை எதிர்கால வினையாலனையும்பெயர். கொவ்வை-முதலாகுபெயர்.

35. துறந்தார் துறவாதார் துப்பிலார் தோன்று.

திறந்தாரீடற்றஞ் ரினோயர்—சிறந்தவர்க்கும்

பண்ணேஞ்சுஞ் சொல்லாய் பழியிலுண் பாற்படுத்தான்
மன்னேஞ் மன்னைய் மற்று.

(ப - ரை.) பண் - இசையை, ஆளும்-(தனக்குக் கீழ்ப்படுத்தி)
ஆளுகின்ற, சொல்லாய் - சொல்லையுடையானே! துறந்தார்க்கு - ஆத
ரிப்பவர்களால் கைவிடப்பட்டவர்களுக்கும், துறவாதார்க்கு - விருங்
தினர்களுக்கும், துப்பிலார்க்கு - வறியவர்களுக்கும், இறந்த தேன்
ரூர் - இறந்து காணப்படாதவர்களுக்கும், ஈடு அற்றார்க்கு-(செல்வப்
பொருள் தொலைந்தமையினால்) பெருமை யிழந்தவர்களுக்கும், இனோ
யர்க்கு-(காப்பாரில்லாத) சிறுவர்களுக்கும், சிறந்தவர்க்கு-(ஆச்சிரமன்
கவில்) சிறந்த துறவாச்சிரமத்தவர்களுக்கும், பழி இல் ஊண்-(அறி
வுடைபோரால்) பழிக்கப்படுதலில்லாத உணவை, பால் பழித்தான் -
பகுப்புச்செய்து பின் உண்டவன், மன்னன் ஆய் - (மறுபிறப்பில்)
அரசனாகி, மன் ஆளும் - பூமியை ஆளுவான், எ-று.

(வி - ரை.) துறந்தார் - செயப்பாட் டிறந்தகால வினையாலனை
யும்பெயர்; துற-பகுதி, க்-சந்தி, கு: அ-சாரியை, உகரக்கேடும் பகரத்
சோற்றமுஞ் சந்தி, படு - செயப்பாட்டுவினைப்பொருண்மை விகுதி,
அனைத்து மொருபகுதி, ஆர்-பல்லோர் படர்க்கை விகுதி, பகுதி ஒற்
நிரட்டியதும், உகரக்கேடும் சந்தி, இரட்டிய ஒற்று இறந்தகாலங்
காட்டியது; படு விகுதி தொகுக்கப்பட்டது. துறவாமல், துறந்தார்
போன்று இல்லறத்தார் மனையிற்சென் றுண்ணலால் விருந்தினரைத்

'துறவார்' என்றார். துப்பு - தொழிற்பெயர்; து-பகுதி, ப்-சங்கி, பு - புடைபெயர்ச்சி விகுதி; பொருள் உண்ணல்; அது ஜிம்பொறி களால் உண்ணும் இனிய பொருள்களுக்குத் தொழிலாகுபெயர். தோன்று திறந்தாரென்பதைப் பின்முன்னாக நிறுத்தி விகுதி பிரித்துக்கூட்டி உரைக்க. துறந்தார் முதலிய அறவர் கண்ணுக்குத் தோன்றுவா ராத லின் இறந்தாரைத் 'தோன்றுதிறந்தார்' என்றார். இவர்க்கு ஊண் பாற்படுத்தலாவது அவரை நோக்கித் தான் தருமங்களைச் செய்தல். பழியில்லாமை யென்னும் காரணத்தின் அடை ஊண்ணுங் காரி யத்தின்மேல் நின்றது. மன் - கருவியாகுபெயர். சிறந்தவர்க்கேன் னும் னான்களுருபை மேலவற்றோடு கூட்டுக. (நடு)

36. காவில்லார் கண்ணில்லார் நாவில்லார் யாரையும்
பாவில்லார் பற்றிய நூவில்லார்—சாலவும்
ஆழப் படுழு னாமைத்தா ரிமையவரால்
வீழப் படுவார் விரைந்து.

(ப - ரை.) கால் இல்லார் - காவில்லார்க்கும், கண் இல்லார் - குருடர்க்கும், நா இல்லார் - ஊழைமகளுக்கும், யாரையும் - எவர்களையும், பால் இல்லார் - தம்பக்கம் இல்லாதவர்க்கும், பற்றிய - (தம் அறிவில்) பதியும்படி, நூல் இல்லார் - நூலறிவில்லாதவர்க்கும், சாலவும் - மிகவும், ஆழப்படும் - (உண்டபின் வயிற்றில்) தங்குதற்குரிய, ஊண் அமைத்தார் - உணவைச்சுமைத்து ஈந்தவர், இமையவரால் - தேவர்களால், விரைந்து - விரைவாக, வீழப்படுவார் - விரும்பப்படுவார், எ - று.

(வி-ரை.) காவில்லாரெனவே “ஒருமொழி யொழிதன், இனங்கொளற் குரித்தே” என்பதனால் கையில்லாரையுங் கொள்க. பேச தற்கு இதழ், நா, பல், அண்ணம் இவற்றில் சிறந்த கருவி நா ஆதலால் ஊழைமகளை ‘நாவில்லார்’ என்றார். கண் கட்டுவனுக் காதலால் பொரு

ளாகுபெயர். யாரையும் பாலில்லா ரென்றுது யாருமற்றவரை. ஆழப் படு முனைவது கண்ணுக்கு அருவருக்கத்தக்கதும், மூக்குக்கு நூ மணமில்லதும், நாவுக்குச் சுவையில்லது மல்லாமையால், உண்டுபின் வயிற்றில் தங்குதற்குரிய ஊன். பற்றிய - காரியப்பொருட்டாகிய செய்யியவென்னும் வாய்பாட் டெதிர்கால வினைபெச்சம்; இதில் விகுதி இய. இல்லார்-செயப்படுபொருள் குன்றியவினையும், செயப் படுபொருள் குன்றுவினையுமாகிய குறிப்புவினைமுற்ற; இதனை இச் செய்யுளிற் காண்க. ஆழப்படும் - செய்வினையாகிய செய்யுமென் பெயரெச்சம்; ஆழ-பகுதி, அ-சாரியை, ப்-சந்தி, படு-பகுதிப்பொருள் விகுதி; அனைத்து மெர்குபகுதி, உம்-எதிர்காலப் பெயரெச்சவிகுதி, உகரக்கேடு சந்தி. இமைத்த வில்லாதவரை இமையவரென்றுது மங்கலவழக்கு. ஊன்-உண்ணப்படுவதென்னும் பொருளில் தொழிலடி யாகப் பிறந்த பெயர்; உண்-பகுதி, ஜி-செயப்படுபொருள்ளமை விகுதி, புணர்த்துகெட்ட மாத்திரத்தில் முதனீண்டது; தல் விகுதி புணர்த்துகெட்ட மாத்திரத்தில் முதனீண்டதெனக்கொண்டு தொழிலாகுபெயரெனினும் ஒக்கும்.

(உச)

37. ஆழப்போகா னஞ்சா னலறினுற் கேளான்
எழப்போகா னீடற்று ரென்றும்—தொழப்போகான்
என்னேயிக் காலநீ டோரான் றவமுயலான்
கொன்னே யிருக்தல் குறை.

(ப - ரை.) ஈடு அற்றார் - வரிகட்டுந் திறமில்லாத குடிகள், அழ - (வரிகட்டுதற்கு நிர்வாகமில்லாமையால்) அழுதுகொண்டிருக்க, போகான் - போய் என் என்று கேளான்; அஞ்சான் .. (மிக்க வரியை விதிப்பதற்கு) அஞ்சான்; அலறி னால் - (இடுக்கண்ணேரிட்டு) அலறிக்கவினால், கேளான் - செவியாய்க்கான்; எழப்போகான் - (அவ்விடுக்கண்) சீங்கும்படி சென்று நோக்கான்; தொழு - தன் குடிகள் தொழும்படி, என்றும் - எக்காலத்திலும், போகான் - புறந்தில்

உலாவான்; என்னே-யாது காரணமோ, இக்காலம் நீடி - இந்தக்காலம் (வீணை) கழிதலை, ஓரான் - அறியாமல், தவம் முபலான் - தவஞ் செய்ய முயற்சி செய்பாமல், கொன்னே - (பிறர்க்கும் தனக்கும்) பயன்படாமலே, இருத்தல் - (அரசன்) உயிர்வாழ்தல், குறை - குற்ற மாம், எ-று.

(வி - ரை) அழப்போகுதல், அஞ்சுதல், அவற்றினால் கேட்டல், ஏழப்போகல், தொழப்போகல் இவ்வளவுக்கும் பிறர்க்கும்: காலக்கழி வை ஓர்தல், தவமுயன்றிருத்தல் இவ்விரண்டும் தனக்கும் பயன் தரு வன. தொழப்போகுவானால் ஆங்காட்குள்ளார் தங்குறைகளைச் சொல்லுதலைக் கேட்டறிதலே யன்றித் தன் கண்ணால் காலை வைக் கூடுமாதலால், அதுவும் பிறர்க்குப் பயன்தருதலாக என்னப்பட்டது. ஈடு-தொழில்தியாகப் பிறங்கப்பெயர்; இடு-பகுதி, கீ செய்யப்படுபொரு ண்ணமை விகுதி, உசாக்கேடு சந்தி, கீ புணர்த்த கெட்டமாத்துக்கிரயில் முதனீண்டது; தொழிலாகுபெயருமாம். கீடு-காலத்தின் மேல் நின்ற முதனிலைத் தொழிற்பெயர். கொன் இடைச்சொல். (ஏ)

33. எழுத்தினை நீங்காதெண் னைலாழியா தேத்தி
வழுத்தினை மாருது மாண்ட—ஒழுக்கினை
நேராகமை சால வுணர்வார் பெருந்தவம்
போகாகமை சாலப் புலை.

(ப - ரை) சால - மிகுடியாக, உணர்வார் - (ஞான நூல்களை) உணர்ந்தவர், எழுத்தினால் - மந்திர எழுத்தினின்றும், நீங்காது - நீங்காமலும், எண்ணால் - தியானத்தினின்றும், ஒழியாது - ஒழியாமலும், ஏத்து வழுத்தினால் - துதிடெய்தலினின்றும், மாருது - மாருமலும், மாண்ட - மாட்சிமைப்பட்ட, ஒழுக்கினால்-துறவொழுக் கத்தில், நேராகமை - சேராகமையும், பெரு தவம் - பெரியதவவழியில், போகாகமை - செல்லாகமையும், சால - மிகவும், புலை - இழிவைத்தரு வன ஆம், எ-று.

(வி-ரா.) முதலிலுள்ள மூன்றுமூன்றுபுகள் மூன்றையும் நீங்கற் பொருளாவாகிய சிந்தனுமூன்றுபுகளாகவும், இறதியிலுள்ள ஒன்றையும் இடப்பொருளதாகிய ஏழாவதாகவும் திரித்தக்கொள்க. நீங்காது, ஒழியாது, மாறாது என்னும் எதிர்மறை விஜையெச்சங்கள் நோமை யென்னும் எதிர்மறைத் தொழிற்பெயரின் முதனிலை கொண்டன. ஏத்து என்னும் உடன்பாட்டு விஜையெச்சம் வழுத்தென்னும் முதனி ஐத் தொழிற்பெயரோடு முடிந்தது; இது ஒருபொருட் பன்மொழி. எழுத்து: எழுதப்படுவதென்னும் பொருளில் எழுது பகுதி, ஓசெப்ப படுபொருண்மை விகுதி, உகரக்கேடு சங்கி, விகுதி புணர்த்து கெட்ட மாத்திரத்தில் தன்னெற்றிரட்டியது, இது கருவியாகுபெயராய் ஒவி வடிவை யுணர்த்தியது. இங்களமன்றி, சல் விகுதி புணர்த்து கெட்ட மாத்திரயில் தன்னெற்றிரட்டிய முதனிலை திரித்தொழிற்பெயர் எழுதுதலா லுண்டாகிய வரிவடிவிற்குக் காரணவாகுபெயராய், ஒவி வடிவிற்குக் கருவியாகுபெயராயிற்றென்னும் பொருந்தும்; வரிவடி விற்குத் தொழிலாகுபெய ரென்பாரு முண்டு. பின்னின்ற சால என்னும் உரிச்சொல்டியாகப் பிறக்க செபவென் வாய்ப்பாட்டு விஜையெச் சத்துக்குப் பயனிலையாகிய ஆம் என்னும் விஜை சொல்லெல்சுமாய் நின்றது புலை - பண்புப்பெயர்; ஓ - பகுதிப்பொருள்விகுதி. (க-அ)

39. சால தெளிதரிது சான்றுண்மை நல்லது

மேவ லெளிதரிது மெய்போற்றல்—ஆவதன்கண்
சேற லெளிது நிலைபரிது தெள்ளியராய்
வேற லெளிதரிது சொல்.

(ப - ரா.) சாலது - உயிர்விடுதை, எளிது - (அறிவுடையார் க்கு) எளியதாம்; சான்று-(கல்வி யறிவு கேள்வி ஒழுக்கங்களினால்) நிறைந்து, ஆண்மை - அவற்றை ஆளுந்தன்மை, அரிது-அரியதாம்; நல்லது - அறத்தில், மேவல் - சார்தல், எளிது - எளியதாம்; மெய் போற்றல் - உண்மையாக அதனை வழுவாமல் காத்துக்கொள்ளல்,

அரிது - அரியதாம்; ஆவதன்கண் - (தன் னுயிர்க்கு) நன்மைதரும் துறவறத்தில், சேறல் - செல்லுதல், எளிது - எளியதாம்; நிலை - குற்றம்வராமல் நிற்றல், அரிது - அரியதாம்; சொல்-(ஃம்பொறி களை வெல்லுவோமென்று) சொல்லுதல், எளிது - எளியதாம்; தெள்ளியர் ஆய் - குற்றமற்ற அறிவுடையாய், வேறல் - ஃம்பொறிகளையும் வெல்லுதல், அரிது அரியதாம், எ-று.

(வி - ரை.) அறிவுடையார் சான்றுண்மையைக் காத்தலே அரிதாகக் கருதுவாரே அன்றி, அதற்கு ஊழினால் குறைபாடு நேர்ந்தால் உயிர் விடுகையை அரிதாகக் கருதாராதவின் அவர்க்குச் சாவட்டெளி தாயிற்று. உயிர் வீட்டுலகை யடைந்து பேரின்பம் உண்ணுதற்குரிய தாலவால் துறவறத்தை ‘ஆவது’ என்றார்; இது விணமுதல் விணையைக் கருவியின்மே லேற்றிக் கூறும் எதிர்கால விணையாலனையும் பெயர். சேறலீ - தொழிற்பெயர்; செல்-பகுதி, தல்-புடை பெயர்க்கீ விதுதி, பகுதிமுதல் நீண்டது நீட்டல் விகாரம், லகரக்கேடும் தகரத் திரிபும் சங்கி.

(ஈக)

40. உலையாஸமை யுற்றதற் கோடி யுயிரை

அலையாஸமை பையப் படாஸம—நிலையாஸமை

தீக்கும்வாய் தேர்ந்து பசியுண்டி நீக்குவான்
நோக்கும்வாய் விண்ணி னுயர்வு.

(ப - ரை) உற்றதற்கு - நேர்ந்த துண்பத்தைப் போக்குதற்கு, ஓடி-(பல இடங்களிலும்) விரைந்து சென்று, உலையாஸமை-வருந்தாமலும், உயிரை - பிறவுயிர்களை, அலையாஸமை - வருத்தாமலும், ஃயப் படாஸமை - (மறுமையுள்தோ இலதோ என்று) சங்தேகப்படாமலும், நிலையாஸமை - பிறப்பை, தீர்க்கும்வாய் - நீக்கவல்லவழியை, தேர்ந்து-ஆய்க்கு துணிந்து, பசி-ஃம்பொறிகளின் விருப்பத்தையும், உண்ட-விடயங்களையும், நீக்குவான்-நீக்கவல்லவன், நோக்கும்வாய் - (தான்

தங்குதற்கு) ஆராயும் இடம், விண்ணின் உயர்வு - விண்ணவருலகத் துக்கு மேலாகிய வீட்டுலகம், எ-று.

(வி - ரை.) நேர்ந்த துண்பங்களைப் பொறுத்து, பிறவுபிரச்சனை வருத்தாமல், இருவினையும் அவ்வினைப்பயனாக உளதாகும் மற்றுமையும் மூன் என்ற துணிக்கு, இனிப் பிறவாத வழியாகிய துறவு பூண்டு கீம்புல விருப்பை நீக்கினாவன் வீட்டுலகை அடைவா னெண்பது கருத்து. உலைடாமை, ஆலையாமை, ஐயப்படாமை - எதிர்மறை வினை யெச்சங்கள். நிலையாமை - எதிர்மறைத் தொழிற்பெயர். நிலையாமை யுடைய பிறப்பை நிலையாமை யென்றது ஒரு மரபுவழுவமைதி. ஆலையாமை தன் வினை பிறவினைகளுக்குப் பொதுவாயினும் இங்குப் பிற வினையாய் நின்றது. பசுமையில்லத்னைப் பகியென்றது மங்ளவழக்கு; பசுமை-ஈரம் உண்டி - உண்ணப்படுவது; உண் - பகுதி, து - சாரியை, இ - செயப்படுபொருண்மை விகுதி, தசரத்திரிபும் உகரக் கேடும் சந்தி. விண்ணினுபர்வு நிலமிகை யெண்பதுபோல நான்காம் வேற்றுமைத் தொகைப் புறக்குப் பிறங்க அன்மொழித்தொகைக் காரணப்பெயர். ஜிம்புலன்களாவன - ஒலி, பரிசம், உருவும், சுலை, மணம்.

(சே)

41. குறுகான் சிறியாரைக் கொள்ளான் புலால்பொய்
மறுகான் பிறர்பொருள் வெளாவான் - இறுகானுப்
ஸடற் றவர்க்கீவா னுபி னெறிநூல்கள்
பாடிறப்ப பன்னு மிடத்து.

(ப - ரை.) சிறியாரை - சிறியவரை, குறுகான் - (ஒருவன்) செருங்காமலும், புலால் - ஊனுண் ஊதலை, கொள்ளான் - விரும்பாமலும், பொய் - பொய்ச்சொல்லை, மறுகான் - மறந்து சொல்லாமலும், பிறர் பொருள் - பிறர்பொருளை, வெளாவான் - கஷரவிரும்பாமலும், இறுகான் ஆய் - (செல்வப்பொருளை) இறுகுப் பிடியாமல், ஈடு

அற்றவர்க்கு-மீண்டு கொடுக்கும் வலியில்லாதவர்க்கு, எவான் ஆயின்-
கொடுப்பானாலும், (அவனுக்குப்) பண் னுமிடச்து - உத்தேசித்தால்,
நெறி நூல்கள் - அறச் தின் வழியை யுணர்த்தும் நூல்கள், பாடு
இறப்ப - பயன்படுதல்லன, எ - று.

(வி - ரோ.) அறநூல்கள் ஒருவனுக் கிருக்கவேண்டிய செயல்
கள் இவையாமெனக் கூறலால், அவை மேற்கொண் டொழுகுவானு
க்கு அறநூற்பொருள் சொல்ல வேண்டுவ தன்றென்பது கருத்து.
ஈடு-முதனிலை திரிந்த தொழிற்பெயர்; இடுதல்-கைம்மாறு செய்தல்.
பாடு - தொழில்தியாகப் பிறந்த ரெயர்; படு-பகுதி, இ-வினைமுதற்
பொருண்மை விகுதி, உகங்கேடு சங்தி, விகுதிபுணர்ந்து கெட்ட
மாத்திரத்தில் முதனீண்டது; படுதல் உண்டாதல் ஆகலால் இது பய
னுக்காயிற்று. பண் னுமிடத்து-இறந்தகால வினையெச்சம்; பன்-பகுதி,
ன்-சங்தி, உம்-சாரியை, இடத்து - இறந்தகால வினையெச்ச விகுதி.
இறப்ப - பலவின்படர்க்கை எதிர்கால வினைமுற்று; இற-பகுதி, ப-
சங்தி, ப-எதிர்கால இடைநிலை, அ-பலவின்படர்க்கை விகுதி; பகர
வயிர்மெய் விகுதியாயின், பல்லோர் படர்க்கை முற்றெந்க. இறத்
தல்-அப்புறப்படுதல். (சங்)

42 கொல்லா னுடன்படான் கொல்லா ரினஞ்சோன்
புல்லான் பிற்பாற் புலான்மயங்கல்—செல்லான்
குடிப்படுத்துக் கூழிந்தான் கொல்யானை யேறி
அடிப்படுப்பான் மண் னைண் டரசு.

(ப-ரோ.) கொல்லான் - (பிறிதோருமிரைக்) கொலைசெய்யாம
லும், உடன்படான்-பிறர், கொல்வதற்கு; உடன்படாமலும், கொல்
வார் இனம் - கொல்லுதல் உடன்படுதலுடையாரது இனத்தை,
சேரான் - சேராமலும், பிறர்பால் - அயலவராகிய புதியவரிடத்து,
புல்லான் - ஏட்புக்கொள்ளாமலும், புலால்-ஹனுண்ணலோடு, மயங்

கல் - கலத்தகவில், செல்லான்-செல்லாமலும், சுடி உம்- (பிறருடைய) குடிம்பங்களையும், படுத்து - (நல்லங்கீலமையில்) நிறுத்தி, கூழ் ஈந்தான் - (வேண்டிய அளவு) பொருளை ஈதலைச்செய்தவன், மண் ஆண்டு - பூமி முழுமையும் ஆண்டு, சொல் யானை ஏறி- (பகைவரைக்) கொல்லவல்ல யானையின் மேலேறி, அரசு - மற்ற அரசர்களை, அடி படுப்பான் - தன்காலின் கீழடங்கச் செய்பவனுவான், எ - று.

(வி-ரை.) நற்குணம் நற்செயல் உடையார், உடையரல்லரென ஆராயாமல் பிறரோடு நட்புச்செய்யின், பின் தீக்குணங் தீச்செய ஹுடையாராயின் அவரால் தனக்கும் தீமை நேருமாதலால் ‘புல்லான் பிறர்பால்’ என்றார். படுத்து, படுப்பான் இரண்டும் பிறவினை; படுதன் வினை பிறவினைகளுக்குப் பொதுவாயினும், இங்குப் பிறவினைப் பகுதி, த்-சந்தி, த்-இறந்தகளை இடைநிலை, உ-வீனைபெச்சவிகுதி; படுத்தி யெனவரின் படுத்து பகுதியென்க. படுப்பான் படுத்துவா ஜெனவரும்; தன் வினை பட்டு, படுவானெனவரும். மண் - கருவி யாகுபெயர், அரசு - பண்பாகுபெயர்; இது சாதியொருமை. (சு2)

43. சூதுவவான் பேரான் சுலாவுரையான் யார்திறத்தும் வாதுவவான் மாதரார் சொற்றீற்றான்—காதுதாழ் வான்மகர வார்குழழையாய் மாதவர்க் கூணிந்தான் தான்மகர வாப்பாடத் தான்.

(ப - ரை.) காது தாழ் - (தாங்கப் பொருமையால்) காது தாழ் கிண்ற, வான் - பெரிய, மகரம் - முதலையி னுருவாகச்செய்த, வார் - நீண்ட, குழழையாய் - குண்டலங்களை யணிந்தவளே! சூது உவவான்- சூதாட்டத்தை விரும்பாமலும், பேரான் - (நன்னிலையினின்று) நீங்காமலும், சுலாவு உரையான் - (பிறர்மனம்) கலங்குஞ் சொற்களைச் சொல்லாமலும், யார்திறத்தும் - தன்னின் பெரியாரிடத்தும்சிறியா ரிடத்தும், வாது உவவான் - வாதுபேசத்தை விரும்பாமலும், மாத

ரார் சொல் - பெண்மக்களுடைய சொற்களை, தேருன் - (உண்மை பென) எம்பாமலும், மாதவர்க்கு - பெருந்தவத்தினர்க்கு, உரண் ஈங்கான் - உண்டியைக் கொடுத்தலைச்செய்தவன், மகரவாய்-முதலையின் உருப்போலத் தொழில்செய்த வாயிலையுடைய, மாடத்தான் - சிறந்த மஜையிலிருந்து செல்வங்களை அநுபவிப்பான், எ - று.

(வி - ரை.) சுலாவல் - சுழலல்: அது இங்கு மனங்கலங்குதல். யார்-யாவரென்னும் வினாப்பெயரின் மருஉ; முற்றுங்கை சார்ந்து நின்றமையினால் யா எஞ்சாமைப்பொருளது. மாதரார்: மாது (விருப்பம்)-பகுதி, காரியவாகுபெயராய்க் காரணமாகிய பெண்ணையுணர்த்தியது, அர் சுரும்பர் என்பதிற்போலப் போலி, ஆர் - பல்லோர்ப்படர்க்கை விகுதி; ஒருமையில் மாதாளென வரும். (சந)

44. பொய்யான்பொய் மேவான் புலா ஹண்ணை யாவரை வையான் வழிசீத்து வாலடி சில்—நையா தே [யும் ஈத்துண்பா னகு மிருங்கடல்சூழ் மண்ணரசாய்ப் பாத்துண்பா னேத்துண்பான் பாடி.

(ப - ரை.) பொய்யான் - பொய் சொல்லாமலும், பொய் மேவான்-(பிறர்சொல்லும்) பொய்க்கு உடன்படாமலும், புலால் உண்ணைன் - ஊனை உண்ணாமலும், பாவரையும் - உயர்ந்தோரையும் இழிக் தோரையும், வையான் - இசுழாமலும், வழி சீத்து - (பலர்நடக்கும்) வழியைத் திருத்தி, வால் அடிசில் - தூய்க்கையாகிய உண்டியை, கையாது - (விருந்தினர் முதலியோர் பசியினால்) வருந்தாமல், ஈங்கு உண்பான் - அவர்க்குப் பகுத்திந்து உண்பவன், இரு கடல் சூழ் - பெரியகடலால் சூழப்பட்ட, மண் அரசு ஆய் - பூரிக்கு அரசனாகி, பாத்து - (குறைவின்றி) ஜிம்புலங்களை, உண்பான் - ஆநுபவிப்பவனும், ஏத்து - (பிறரால் கூறப்படும்) துதியையும், பாடி - மேம்பாட்டையும், உண்பான் - உரியனவாக அடைபவனும், ஆகும் - ஆவான், ஏ. று.

(வி - ரை) வால் - வெண்ணம்; அது தூய்மைக்காயிற்று. ஏ-ஈற்றசை. பாத்து-உணவின் பொதுப்பெயர்; அது பரிசுமுதலிய ஜூம் குலங்குஞ்சுக்காயிற்று. ஏத்து - முதனிலைத் தொழிற்பெயர்; பாடென்பதும் அது. சீத்தல் - தூய்சாக்கல். (சூ)

45. இழுக்கா னியன்றி யின்னுத வெஃகான்

வழுக்கான் மனைப்பொருள் வெளவான் — ஒழுக்கத்தால்
செல்வான் செயிரிலு ஸீவா னரசான்டு
வெல்வான் விடுப்பான் விரைந்து.

(ப - ரை.) இப்பு நெறி - தான் நடக்கின்ற விரதவழியினின்று, இழுக்கான் - வழுவி நடவாமலும், இன்னுத - (பிறர்க்குத்) துன்பந்தருவனவற்றை, வெஃகான் - (செய்ய) விரும்பாமலும், மனை - இல்லற ஒழுக்கினின்ற, வழுக்கான் - தவருமலும், பொருள் - பிறர்பொருளோ, வெளவான் - கவர்தல்செய்யாமலும், ஒழுக்கத்தால் - நல்ல நடையில், செல்வான் - விடாமல் சென்று, செயிர் இல் ஊன்குற்றமற்ற உண்ணைவு, ஈவான் - (விருந்தினர் முதலியோர்க்குச்) கொடுத்தலைச் செய்வன், அரசு ஆண்டு - அரசாட்சிசெய்து, விரைந்து விடுப்பான் - விரைவாய் நிங்கும்படி, வெல்வான் - (பகைவரை) வெற்றி கொள்வான், எறு.

(வி - ரை.) இழுக்கான்-ஆண்பாற் படர்க்கை எதிர்மறை வினை முற்ற; இழுக்கு - பகுதி, ஆ - எதிர்மறை விகுதி, உகரக்கேடு சங்கி, ஆண்-ஆண்பாற்படர்க்கை விகுதி, விகுதி ஆகாரக்கேடு முதற்குறை; வழுக்காணன்பதும் இது. மனைதன்னிலிருந்து இல்லானோடு செய்யும் அறத்துக்காதலால் இடவாகுபெயர். இன்னுத - பண்படியாகப் பிறங்க பலவின் படர்க்கைக் குறிப்புவினைப்பெயர்; இன்னு-பகுதி, தீவிரித்தல் விகாரம், அ-பலவின்படர்க்கை விகுதி; இதில் இன்-பகுதி, ன்-சங்கி, ஆ - எதிர்மறை விகுதி எனின், எதிர்மறை விகுதி தெரி

நிலைக்கல்வாமல் குறிப்புக்கு ஓராமையால் அது குற்றமென்க. ஒழுக் கத்தால் - உருபுமயக்கம். (சுடு)

46. களியான்கள் ஞங்களேன் களிப்பாரைக் காணுன்
ஒளியான் விருந்திற் குலையான்—எளியாரை
எள்ளானீத் துண்பானே லேதமின் மண்ணே ஸுடு
கோள்வான் குதவாழ்வான் கூர்ந்து.

(ப-ரை.) களியான் - செருக்காமலும், கள் உண்ணான்-மதுவை
யண்ணமலும், களிப்பாரை - மதுவெறிகாள்பவரை, காணுன் -
காணவிரும்பாமலும், விருந்திற்கு - விருந்தினனுக்கு, ஒளியான் -
பொருளை மறைத்து இல்லை என்னமலும், உலையான்-ஒழுக்கக்துக்
குத் தளராமலும், எளியாரை - வறியவரை, எள்ளான் - அவமதியாம
லும், ஈந்து உண்பானேல் - (இரப்பவர்க்குக்) கொடுத்துக் தானும்
உண்பானானால், ஏதம் இல் - குற்றமில்லாத, மண் கொண்டு -
தேயத்தைப் பெற்று, ஆள்வான் - ஆள்பவனும், குடிகூர்ந்து - குடிம
பம் பெருகி, வாழ்வான் - வாழ்வவனும் ஆவான், எ-று.

(வி - ரை.) எனி லென்பதன் மரூடு ஆகிய ஏல் தானடுத்த
வினைமூற்றாற வினையெச்ச மாக்குவது. உண்பன தின்பன எனப்
பிரித்துக் கூறம்போது உண்ணல் சிறப்புவினையாயினும், பசி நீங்க
உட்கொள்வன எல்லாம் உண்ணெனப்படுதலின், பருகப்படுவதாகிய
கள் ஞங்களை நென்பதில் உண்ணலைப் பொதுவினையென்க. ஏத
மின்மையாவது குறையாத விளைவடையையும், பன்றி புலி கரடி
முதலியவும், வழிபறிக்குங் கள்வரும் இன்மையும் முதலியவை
யடையதாதல். கூர்ந்து-உரிச்சொல்டியாகப்பிறந்த இறந்தகால வினை
யெச்சம். (சுகு)

71. பெரியார்சொற் பேணிப் பிறழாது நின்று
பரியா வடியார்ப் பறியான்—கரியார்சொல்

தேறு ஸியையான் தெளிந்தடிச் வீத்துண்பான்
மாருங்மண் ஞஞமா மற்று.

(ப-ரை.) பெரியார் சொல் - (அறிவு ஒழுக்கங்களில்) பெரியவரது சொற்பொருளை, பேணி - மறமாவல் காத்து, பிறழாது - தப்பாமல், நின்று - (அந்தெநியில்) நடந்து, அடியார் - தன் ஆணைக்கடங்கி வாழ்வாரை, பரியாது - விரும்பாமல், பறியான் - நீக்குதல் செய்யாதவஞ்சி, கரியார் சொல் - வஞ்சகர் சொல்லை, சேரௌன் - நம்பாமல், இயையான் - (அவரோடு) நட்புக்கொள்ளாமல், தெளிந்து - (இம்மை மறமைப்பயனை) ஆராய்ந்துணர்ந்து, அடிசில் - உண்வை, ஈந்து உண்பான் - (விருந்தினர் முதலியவர்க்குக் கொடுத்துத் தானும்) உண்பவன், மாருன் - ஒழியாமல், மண் ஆளும் - கூழியை ஆளுவான், எ - று.

(வி - ரை.) பெரியார்-பண்படியாகப் பிறந்த குறிப்பு வினையாலையும் பெயர். பிறழாது-திர்மறை வினையெச்சம்; பிறழ்-பகுதி, ஆ-எதிர்மறை விகுதி, அனைத்து மொருபகுதி; த - எழுத்துப்பேற, உ-வினையெச்ச விகுதி. பரியா-பண்புப் பெயரடியாகப் பிறந்த எதிர்மறை வினையெச்சம்; இதில் மல்விகுதி தொகுத்தல் பெற்றது. கரியாரென்பதில் பகுதிக் கருமை பிறரால் உணரப்படாத வஞ்சத்துக்காயிற்று. 'மாருமை மண்ணைலுமற்று' எனவும் பாடமுள்ளது. மாருமை-திர்மறை வினையெச்சம், மை - உடன்பாட்டு வினையெச்சத்துக்கு முரிய விகுதி.

(சன)

48. வேற்றவஞ் சேரான் விருந்தொளியான் றன்னில்லுள்
சோற்றவஞ் சொல்லியுண் பானுயின்—மாற்றவம்
கேளான் கிளையோம்பிற் கேடி லரசனுய்
வாளரண்மண் டாண்டு வரும்.

(ப-ரை.) வேறு அரவம் - பழிபாவங்களைத் தரும் சொற்களைப் பேச, சேரான் - மனம் ஒருஷியாமலும், விருந்து-விருந்தினர்

க்கு, ஒளியான் - பொருளை மறைத்து இல்லையெனச் சொல்ளாமலும், தன் இல்லூள் - தன் மனையில், சோறு அரவம் - சோறிடுதற்குரிய சொல்லை, சொல்லி-வறியவர்க்குச் சொல்லி அழைத்து, உண்பான் ஆயின் - முன் அவர்க்கிட்டு உண்பானுள்ளும், மாறு அரவம் - பக்கவருடைய புச்சை, கேளான் - கேளாபல், கீளை ஓம்பின் - தனது சுற்றத்தாரைப் பாதுகாப்பானுயினும், கேடு இல் - (அவன்நடவே) அழிதலில்லாத, அரசன் ஆகி - அரசஞ்சி, வாளால் - வாள் வேற்றியினால், மன் ஆண்டுவரும்பூமியை ஆண்டுவருவான், எ-று.

(வி - ரை.) ஒருவன் இம்மைக்குப் புகழையும், மறுமைக்கு அறத்தையும் அடையவேண்டுதலால், பழிபாவங்களைத் தருஞ் சொற்கள் அவற்றின் வேற்றறவமாயின. அரவம் - ஒலி; அது ஒவிவடிவ வாக்கிய சொல்லுக்காயிற்று. சோறிடுதற்குரிய முகமலர்க்கு கூறும் இனிய சொல் சோற்றறவம். மாறு-பண்பாகுபெயர். அரவம் புகழ்மேலது. பக்கவர் புகழைக் கேட்டல் கூடாதென்றது கேட்டமாத்திரத்தில் உண்டாகின்ற பொருமை இம்மையில் செல்வத்தை அழித்து, மறுமையில் நாகத்தில் செலுத்தலால். கிளை - உவமையாகுபெயர். வாள் - காரணவாகுபெயர். ஆண்டுவரும் - எதிர்காலச் செய்யுமென்முற்று; ஆள்-பகுதி, து-சாரியை, எகர தகரங்கள் டகரமானது சங்கி, பகுதியிற்று டகரம் ணகரமானது மெலித்தல், வா-தொழிலிடையருமையை யுணர்த்தும் விகுதி, அனைத்து மொருபகுதி, உம்-எதிர்காலமுற்று விகுதி, ரு - விரித்தல் விகாரம், பகுதி ஆ அவ்வாதல் குறுக்கல் விகாரம்; இது பெயரெச்சமே வினைமுற்றாலால் தினைபால்களுக்குப் பொதுவாயினும், சோன் முதலிய வினைமுற்றுகளால் அப்பொதுமை நீங்கி உயர்தினை ஆண்பாலுக் குரியதாயிற்று. (சஅ)

49. யானை குதிரைபொன் கன்னியே யானிரையோ
டேனை பொழிந்த விவையெப்பலாம்—ஆண்ய்யால்
எண்ணானுப் மாதவர்க் கூணீந்தான் வைசிர
வண்ணானுப் வாழ்வான் வகுத்து.

(ப - ரை.) எண்ணன் ஆய் - ஆராய்ச்சியடையானாகி, (தவசிக எல்லாதவர்க்கு) யானை ஏ-யானையும், குதிரை ஏ-குதிரையும், பொன் ஏ-பொன் னும், கன்னி ஏ-கன்னிகையும், ஆன் நிரையோடு-பசுவின் கூட்டத்தோடு, ஏனை ஒழிந்த ஏ-மற்ற தானப்பொருள்களும், இவை எல்லாம் - ஆகிய இப்பொருள்க எல்லாவற்றையும், மாதவர்க்கு பெருங் தவத்தினர்க்கு, ஆன் கெய்யால் - பசுவனையோடு, ஊன் - உணவையும், ஈந்தான் - கொடுத்தவன், வைசிரவன்னன் ஆய் - குபேர சம்பத்துடையானாகி, வகுத்து - (அறிவுடையார்களால் மக்களுள்) பிரித்து மதிக்க, வாழ்வான் - வாழ்பவனுவான், ஏ-ஆ.

(வி-ரை.) ஏ-எண் னுப் பொருளாதலால் முன் னும் பின் னும் எண்ணப்பட்டனவற்றேடுங் கூட்டுக். மாதவர்க்கு யானை முதலியன வேண்டப்படாதன ஆதலால் தவசிக எல்லாதவர்க்கென ஏற்றுக்கோடற்பொருள் வருவிக்கப்பட்டது. தீயொழுக்க முடையார்க்குக் கொடுத்தால், அத்தானம் தீமையைத் தந்தேவிடு மாதலால் நல் வொழுக்க முடையாரை ஆய்க்கு கொடுக்க என்பார் ‘எண்ணாலும்’ என்றார். எண்ணன் - தொழில்தியாகப் பிறந்த ஆண்பாற் படர்க்கை ஆக்கவிழைக் குறிப்புமுற்று. விசிரவசவினுடைய குமாரனுதலால் குபேரனுக்கு வைசிரவன்னைப் பெயராயிற்று. இராவணனும் அவனுடைய குமாரனுயினும், கேளினியென்னும் இராக்கதப் பெண்வயிற் ரிற் பின்பிறந்தவனுதலால் இப்பெயர் வழங்கிலதாயிற்று. ஏனை ஒழிந்தலை - வெள்ளி, செம்பு, நிலம், ஆடை முதலியலை. (சக)

50. எள்ளோ பருத்தியே பெண்ணை யுடுத்தாடை வள்ளோ துணிதே யிவற்றேடு—கொள்ளொன அன்புற் சங்கங் கொடுத்தான் றுணையிடே டின்புற்று வாழ்வா நியைந்து.

(ப - ரை.) எள்ளோ - எள்ளும், பருத்தியே - பஞ்சினுலாகிய பூணுலும், எண்ணைய் (ஏ) - எண்ணையும், உடுத்து ஆடை - கட்டிக்

கொள்ளுதற்குரிய ஆடையும், வள்ளே - படுக்கையும், துணியே - துணியுமாகிய, இவற்றெழுடு-இவற்றுடன், அசனம்-உணவை, கொள்ளன்னா - கொள்ளுவீர் என்று சொல்லி, அன்புற்று-அன்புகொண்டு, கொடுத்தான் - கொடுத்தவன், துணையிலேழு - மனைவிமுதலிய சுற்றத்தாரோடு, இயைந்து - கூடி, இன்புற்று வாழ்வான்-சுகமாய் வாழ்வான், எ-று.

(வி - டை.) ஏகாரங்கள் என்னுப்பொருளான. வெல்லங்கலந்த என்னோக் கொடுத்துப் பிறகு தேய்த்துக்கொள்ள எண்ணெய் கொடுக்க வேண்டும் என்பது பண்டைய தருமதால் வழக்கு. பருத்தி - கருவியாகுபெயராய்ப் பூனூலை யுணர்த்தியது. உடுத்து ஆடை - வினைத் தொகை; உடுத்த ஆடை எனக்கொண்டு இல்லறத்தார் தம்பால் வந்த சங்கியாசிகளுக்கு தாம் உடுத்துக் களைக்க ஆடையைக் கொடுக்கவேண்டும் எனக் கொள்ளுதலுமுண்டு; இப்பொருளில் நிலைமொழியின் ஈற்றகரங் தொக்கதெனக் கொள்க. துணை - பண்பாகுபெயர். இச்செய்யுளில் என், பருத்தி, எண்ணெய், ஆடை, படுக்கை, உணவு ஆகிய ஆறு பெருள் கூறப்பட்டன.

(டி०)

51. உண்ணீர் வளங்குளங் கூவல் வழிப்புறை

தண்ணீரே யம்பலந்தான் பாற்படுத்தான்—பண்ணீரா
பாடலொடாடல் பயின்றுயர் செல்வனுய்க்
கூடலொடேலுளான் கூர்ந்து.

(ப-ரை.) உள்-நாட்டிலுள், நீர்வளம்(ஏ)-நீர்வளத்தினையும், குளம்(ஏ)-குளத்தையும், கூவல்-(ஏ) கிணற்றையும், வழி-(பலருஞ்செல்லுதற்குரிய) வழிகளில், புரை(ஏ) - அவர்கள் தங்குதற்குரிய சிறு வீடுகளையும், தண்ணீரே-தண்ணீர்ப்பந்தல்களையும், அம்பலம்-மண்டபங்களையும், பாற்படுத்தான் - (தக்க) வகையினால் அமைப்பித்தவன், செல்வனும்-(சிறந்த) செல்வமுடையவனும், பண் நீர-சுருதியிலேழு

பொருக்திய நீர்மையினையுடைய, பாடல் ஒடி - பாடலையும், ஆடல் - ஒசி - ஆடலையும், பயின்று - (பலகாலும் கேட்டுக்கொண்டு) அனுபவித்து, ஊடலோடு கூடல் - (உள்ளன்புடைய மாதர்களை அவர்களின்) ஊடலோடு கூடுதலை, கூர்ந்து உளான் - மிக்குள்ளவன் ஆவான், எ - று.

(வி-றை.) உள் - நாட்டினுள் என்க. தண்ணீரே என்பதிலுள்ள ஏசாரத்தை எல்லாவற்றேடுத் கூட்டுக. இவ்வேகாரம் எண்ணுப் பொருள்து. உண்ணீர்வளமே, குளமே, ஈவலே, வழிப்புறையே, தண்ணீரே, அம்பலமே எனக்கொண்டு இச்செய்யுளில் ஆறு பொருள் கள் வந்தமையறிக. தண்ணீர் என்பது தானியாகுபெயராய்த் தண்ணீர் வார்க்கும் இடத்தை யுணர்த்தியது. பால் என்பது பகல் என்பதன்மருட; இது தொழிற்பெயர்; பகுத்தல் என்பது பொருள். பள்ள என்றது ஈண்டுச் சுருதியையுணர்த்தியது. நீர என்பது குறிப்புவினையாலையும் பெயர்; இதில் ஈற்றகரம் பலவின்படர்க்கை விகுதி. நீரப் பாடல் என்பது நீரனவாகிய பாடல்கள் என்றாலின் இருபெய்ரோட்டுப் பண்புக்கொகைநிலைத்தொடர். பாடலோடு ஆடலோடு என இயைக்க. இவ்வொடு எண்ணிடைச்சொல்.

கூடலோடேல் என்பதை ஊடலோடு கூடல் என இயைக்க. ஊடலானது கூடலின்பத்தை மிகச் செய்வதாகவின் அறிஞர் அவ்ஆடலை விரும்புவர். அதனை,

“புலத்தவிற் புத்தேனை டென்டோ நிலத்தொடு

நீரியைங் தன்னு ரகத்து.” எனவும்,

“ஊடிக மன்னே வொளியிழை யாமிரப்ப

நீடுக மன்னே விரா.” எனவும்,

“ஊடுதல் காமத்திற் கிண்ப மதற்கிண்பங்

கூடி முயங்கப் பெறின்.” எனவும்

திருக்குறளிற் காமத்துப்பாவில் ஊடலுவகை என்னும் அதிகாரத்தற் கூறப்பட்டனவற்றுல்றிக. (குத)

52. இல்லிழுந்தார் கண்ணிழுந்தாரீண்டியசெல்வம்மிழுந்தார் நெல்லிழுந்தா ரானிரை தாணிழுந்தார்க்—கெல்லாழுந்து பண்ணியூ ணீயந்தவர் பல்யாணை மன்னராய் எண்ணியூ ஞோவா ரியைந்து.

(ப-ரை.) இல் இழுந்தார்க்கு - (தம்) வீட்டை இழுந்தவர்களுக்கும், கண் இழுந்தார்க்கு - கண்ணை இழுந்தவர்களுக்கும், ஈண்டிய - (தொகையாய்ச்) சேர்க்கிறுந்த, செல்வம் இழுந்தார்க்கு - செல்வத்தை இழுந்தவர்க்கும், செல் இழுந்தார்க்கு-வினோந்த செல்லை இழுந்தவர்க்கும், ஆன் நிறை இழுந்தார்க்கு-பச மங்கையை இழுந்தவர்க்கும், எல் உழுந்து- (பகலிலே வருந்தி உழைந்தத்தலேபன்றி) இரவினும் வருந்தி முயன்று பொருளை யீட்டி, ஊண் பண்ணி-உணவுகளைச் சமைத்து, ஈய்தவர்-கொடுத்தவர், பல் யாளை-பலவாகிய யாளைச் சேலையையுடைய, மன்னராய்-அரசர்களாய், எண்ணி-(யாவராலு மிக மேலானவர்களாய்) மதிக் கப்பட்டு, இயைந்து - மனை மக்கள் முதலியவர்களோடு கூடி, ஊண் ஆர்வர் - (இனிய) உண்பொருள்களை யுண்பர், எ - று.

(வி-ரை.) இச்செய்யளில் இல்லிழுந்தார் முசவியப்பிங்குது பொருளும் அவர்களுக்கு ஊண் ஈய்தவர் மன்னராய் இயைந்து ஊண் ஆர்தல் ஒன்றும் ஆக ஆறுபொருள் கூறப்பட்டனவெனக்கொள்க. ஆன் நிறை இழுந்தார்க்கு என்பதிலுள்ள குவ்வருபை இல்லிழுந்தார் முதலிய மற்றப் பொருளோடுங் கூட்டுக. இல்லிழுந்தார் முதலிய பிங்கு னும் எண்ணும்மை தொக்கது செய்யுள் விகாரம். எல் என்பதில் இறங்கதுதழுவிய எச்ச உம்மை தொக்கது எனக்கொள்க. இதுவஞ்சு செய்யுள் விகாரமே. இழுந்தார் என்னும் பிங்கும் விகுதிவிகாரப்படா மல் வந்த வினையாலெணையும் பெயர்கள். ஈய்தவர் என்பது விகுதி விகாரப்பட்டுவந்த வினையாலெணையும் பெயர். ஆன் என்பதின் னகர மெய் சாரியை; இதற்கு விதி(நன்-உரு-இ-க-ா-ம் கு) “ஆமா கோனவ் வணையவும் பெறுமே” என்பது. பண்ணி ஊண் ஈய்தவர் என்பதை

ஊன் பண்ணி ஈய்தவர் என மாற்றக. உழுஞ்சு பண்ணி ஊன் ஈய்தவர் என்பதற்கு உழுஞ்சு - வருந்தி, பண்ணி - பொருளோச் செய்து (பொருளோயிட்டி என்பது), ஊன் ஈய்த்தார் - உணவு கொடுத்தார் என்ற ரைத்தலுமாம். உரையில் முதலியோர் என்றதனால் சுற்றத்தார் நட்பினர் முதலியவர்களோச் கொள்க. இயைஞ்சு என்பதற்கு எல்லாச் செல்வங்களும் பொருந்தி என்ற ரைத்தலுமாம். ஈய்தவர் என்பதில் ஈ - பகுதி, யகரமெய் - விரித்தல் விகாரமாய் வந்ததே. தான் - அசை. எண்ணப்பட்டு என்னுஞ் செய்ப்பாட்டுவினை எண்ணி எனச் செய்வினையாக நின்றது. (டி.டி.)

53. கடம்பட்டார் காப்பில்லார் கைத்தில்லார் தங்கான் முடம்பட்டார் மூத்தார் மூப்பில்லார்க் - குடம்பட்டு கையராயில்லூரூ ணீத்துண்பார் மண்மேல் படையராய் வாழ்வார் பயின்று.

(ப - ரை.) கடம் பட்டார்க்கு - கடன்பட்டவர்களுக்கும், காப்பு இல்லார்க்கு - தம்மைக் காப்பவர் ஒருவரும் இல்லாதவர்களுக்கும், கைத்து இல்லார்க்கு - பொருள் இல்லாதவர்களுக்கும், தம் கால் - தமது கால், முடம்பட்டார்க்கு-முடமாய்விட்டவர்களுக்குட, மூத்தார்க்கு - (வயதில்) முதிர்ந்தவர்களுக்கும், மூப்பு இல்லார்க்கு - பெற்றேர் முசலிய பெரியவர்கள் இல்லாதவர்களுக்கும், உடம்பட்டு - (அவர்களைக் காக்க) மனம்யைந்து, உடையராய் - அன்புடையவர்களாய், இல் உள் - தமது வீட்டில், ஊன் ஈத்து - உணவு கொடுப்பித்து, உண்பார் - (பிறது தாம்) உண்பவர், மண்மேல் - பூழியின்மீது, படையாய் - நால்வகைச் சேனைகளையுடைய மன்னவர்களாய். பயின்று - (மனைமக்கள் முதலியவர்களுடன்) கூடி, வாழ்வார் - (இன்பமுடன்) வாழ்வார்கள், எ - று.

(வி-ரை.) கைத்து - கையிலிருப்பது; கை - பகுதி, த - சங்கி, து - ஒன்றன்படர்க்கைப்பெயர் விகுதி. கால் முடம்பட்டார் - இதிற் சினைவினை முதலின்மே லேற்றிக் கூறப்பட்டது. உடையராய் என்ற தில் அன்பு என்பது சொல்லெச்சமாய் வருவிக்கப்பட்டது. ஈசது - பிறவினை வினையெச்சம்; இதற்குத் தன்வினை ஈந்து என்க. மண்மேல் - இதில் மேல் ஏழனுருபு. (டிரு.)

54. பார்ப்பார் பசித்தார் தவசிகள் பாலர்கள்

கார்ப்பார் தமையாதுங் காப்பிலார்—தூப்பால
நீண்டாரா வெண்ணுது நீத்தவர் மண்ணுண்டு
பண்டாரம் பற்றவாழ் வர்.

(ப-ரை.) பார்ப்பார் - பார்ப்பாரும், பசித்தார்-பசித்தவர்களும், தவசிகள் - (ஐம்பொறிகளையும் புலன்கள்மேற் செல்லவிடாமற் றடுத்து உடல்வாடத்) தவஞ் செய்கின்றவர்களும், பாலர்கள் - குழங்கை களும், கார்ப்பார் - (நோய் முதலியவற்றால் உடம்பை) வெறுக்கின்ற வர்களும், தமை - தங்களை, காப்பு - காத்தற்குரிய ஆதரவு, யாதும் இல்லார் - எதுவும் இல்லாதவர்களும், தூப்பால் - தூய்மையாகிய தன்மையை யுடையனவாகிய அறநெறிகளில், நீண்டார் - மிக்கவர் களும் ஆகிய இவர்களுடைய துண்பங்களை, எண்ணுது - யாதொரு பயனையும் விரும்பாமல், நீத்தவர் - போக்கினவர்கள், மண் ஆண்டு - பூமியை ஆண்டு, பண்டாரம் பற்ற - செல்வம் தம்மைச்சுகுழுங்கிருக்க, வாழ்வார் - (இன்புடன்) வாழ்வார்கள், எ-று.

(வி - ரை.) பார்ப்பார் - உண்மைப்பொருளோத் தமது ஞானக் கண்ணுற் பார்ப்பவர்; இது காரணங் கருதியவழி அத்தன்மையை யுடையார் யாவறையுக் குறிப்பதாகவும், காரணங் கருதாதவழி ஒரு வகுப்பினரைக் குறிப்பதாகவும் இருத்தவின் காரண இடுகுறிப் பெயர். பசித்தார், கார்ப்பார், இல்லார், நீத்தவர் என்பன

வினையாலனையும் பெயர்கள். இவற்றுள் கார்ப்பார் என்பதில் கார் - பகுதி, ப் - சங்கி, ப்-எதிர்கால இடைநிலை, இஃது ஈண்டுத் தன்மைப் பொருளை யுணர்த்தினின்றது, ஆர் - விகுதி; இப் பகுதியினடியாகக் கார்த்தல், கார்த்த, கார்த்து, கார்த்தது என வினைவிகற்பங்கள் உண்டாதலறிக. இப்பகுதி புவ் விகுதிபெற்றுக் கார்ப்பு என்றான்போது அச்சுவையை யுணர்த்தும் சொழிற் பண்புப்பெயராம். கார்த்தல் - உறைத்தல் (அதாவது காரமாயிருஷ்தல்); அஃது ஈண்டு வெறுப்பை யுணர்த்தியது. தவமாவது ஜிம்பொறி களையும் புலன்களின்மேற் செல்லவிடாமற் றுத்து உடலைத் தபிக்கச் செய்வதாகலான் தவசிகள் என்பதற்கு அங்கனம் பொருள் கூறப்பட்டது; இதனை “ஊன்வாட வண்ணதூயிர் காவலிட், டுடலிற் பிரியாப் புலனைந்து நொந்து, தாம் வாடவாடத் தவஞ்செய்ய வேண்டா” என்று பெரியார் பணித்தருளி யதனு வறிக. தமையாதுங் காப்பில்லார் என்பதைத் தமைக் காப்பு யாதுமில்லார் என இயைக்க. தூப்பால என்பது தூய்தமையாகிய பான்மையையுடையன என்றாலின் பண்புத்தொகைங்கிலைத்தொடர். ஆல் - அசை.

(துச)

55. என்றாரின் காற்றளர்வார் சூலார் குழுவிகண் மான்றூர் வளியான் மயங்கினர்க்கு - கானுரென் றுணீப்த் துறுநோய் களீந்தார் பெருஞ்செல்வம் காணீப்த்து வாழ்வார் கலந்து.

(ப - ரை.) ஈண்றார்க்கு - பிள்ளையைப் பெற்றவர்களுக்கும், ஈண்கால் - பிள்ளையைப் பெறுங்காலத்தில், தளர்வார்க்கு - வருந்து கின்றவர்களுக்கும், சூலார்க்கு - கருவற்றிருப்பார்க்கும், குழல்கட்டுக்குழங்கதைகளுக்கும், மான்றார்க்கு - புத்திமயங்கினவர்களுக்கும், வளியால் மயங்கினர்க்கு-வாதநோயால் புத்திகெட்டவர்களுக்கும், ஆனால் என்று - அவர்களைக் காத்தற்கு அமைந்தவர்கள் என்று யாவருஞ் சொல்லும்படி, ஊன் ஈய்த்து - உணவைக் கொடுத்து, உறு தோய்-

(அவர்களுக்கு) உண்டாகிய துண்பங்களை, களைந்தார் - நீக்கியவர்கள், பெருஞ்செல்வம் - மிக்கபொருளை, ஈய்த்து - பிறருக்குக் கொடுத்து, கலந்து - (தம் உறவினர் முதலியவர்களுடன்) கூடி, வாழ்வார் - (சுகமாய்) வாழ்வார்கள், எ-று.

(வி - ரை.) ஈண்கால் - வினைத்தொகை நிலைத்தொடர். மான் ஏர் என்பது பண்புப்பெயரடியாகப் பிறக்க வினையாலைனையும்பெயர்; மால் - பகுதி, ற் - இடைநிலை, ஆர் - விகுதி, வகரம் நகரமானது சந்தி, அது னகரமானது மெலித்தல் விகாரம். வளி-ஹாதம்; இஃது இப்பொருளுடையதாதலே “மிக்குனுங் குறையினு னோய்செய்ய நூலோர், வளிமுதலா வெண்ணிய முன்று” என்னுங் குறளானும் அதற்குப் பரிமேலழகர் கூறிய உரையானு முனர்க; வளி என்பது அதனுவாகு னோயைக் காரணவாகு பெயராய் உணர்த்தியது. ஆனார் - ஆயினவர்கள்; அதாவது காத்தற் கமைந்தவர்கள்; இதில் ஆ - பகுதி, இன் - இறந்தகால இடைநிலை, அதில் இசரங்கெட்டது முதற்குறை, ஆர்-விகுதி. ஈய்த்து என்பது வலித்தல் விகாரமும் விரித்தல் விகாரமும் பெற்று ஈய்த்து என்றாயிற்று. காண்-முன்னிலையசை. (நடு)

56. தலையாளர் தாப்பாளர் தாழ்ந்தவர் பெண்டை

ருளையாள ரூபினுண்று மில்லார் - கிளை ஞாய்
யாவலந்த நோக்கினு யூணீய்க்தார் மாக்கடல்குழ்
நாவலந்தீ வாள்வா ஹர் நன்கு.

(ப-ரை.) மா அலந்த - மான்கள் வருந்துதற்குக் காரணமாகிய, நோக்கினைப் - கண்களையுடைய மாதே! தலையாளர் - (குற்றத்திற் காகக் காலில்) தலையிடப்பட்டவர்களும், தாப்பாளர் - (தமக்குச் சோநிழவார்) குறித்த சேர்த்தை எதிர்பார்ப்பவர்களும், தாழ்ந்தவர் - (தமது உயர்நிலையினின் தூதாயினாலும், பெண்ஹர் - மாதர்களும், உளையாளர் - (நோய் முதலியவற்றால்) வருந்துதலை யுடையவர்களும்,

ஹைக்ஸ் ஒன்றும் இல்லார் - உணவு சிறிதும் இல்லாதவர்களுமாகிய இவர்களுக்கு, கிளோகிராம் - உறவினராய், ஊண் ஈய்ந்தார் - உணவு கொடுத்தவர்கள், மாக்கடல் குழ் - பெரிய கடலாற் குழப்பட்ட, னாவ வந்தீவு - (இந்தச்) சம்பூத்துவீப முழுதையும், ஏன்கு ஆள்வார் என்றும் ஆள்வார்கள், எ-று.

(வி - ரை.) உளையாளர் - வருத்தத்தை யானுதலுடையவர்கள்; உளை-வருத்தம்; இது முதனிலைத் தொழிற்பெயர்; உளைதல்-வருத்துதல். ஈய்ந்தார் என்பதில் யகரமெய் விரித்தல் விகாரம். மாக்கடல் - உரிச்சொந்த்ரெட்டர். (அசு)

57. கருஞ்சிரங்கு வெண்டொழுநோய் கல்வனி காயும்
பெருஞ்சிரங்கு பேர்வயிற்றுக் தீபார்க்க—கருஞ்சிரம
மாற்றியு ணீத்தவை தீர்த்தா ராசாயப்ப
போற்றியு னுண்பார் புரந்து.

(ப-ரை.) கருஞ்சிரங்கு நோய் - கருஞ்சிரங்கு நோயும், வெள் தொழு நோய் - வெள்ளைக் குட்டனோயும், கல் நோய் - கல்லெலரிப்பு நோயும், வளி நோய் - வாதனோயும், காயும் - வருத்துகின்ற, பெரும் சிரங்கு நோய்-கழலை (கட்டி) நோயும், பேர் வயிற்றுத்தீ நோயார்க்கு-மிக்க வயிற்றெறிச்சல் நோயுமாகிய இங்நோயை யுடையவர்களுக்கு, அரும் சிரமம்- (அவர்களது) பொறுத்தற்கரிய வருத்தத்தை, ஆற்றி - தனியச்செய்து, ஊண் ஈந்து- (அவர்களுக்கு) உணவைக் கொடுத்து, அவை தீர்த்தார் - அங்நோய்களை நீக்கியவர்கள், அரசாய் - மன்னவ ராய், போற்றி - (யாவராலும்) போற்றப்பட்டு, புங்கு - (உலகை) ஆண்டு, ஊண் உண்பார்- (விரும்பிய) உணவுகளை யுண்பார்கள், எ-று.

(வி - ரை.) நோய் என்பதை எல்லாவற்றேருடுங் கூட்டுக் கல் நோய் என்பதற்குக் கல்லெலரிப்புநோய் எனப் பழைய வரையிற் பொருள்கூறப்பட்டிருக்கின்றது; அதுகல்லடைப்புநோய் எனவும்வழங்கு

தல் உண்டு, சிறுநீர்த் துவாரத்தில் கல்போலும் ஏதோ அடைத்துக் கொள்ளுதலால் உண்டாகும் ஒருவகை நோய். புறந்து என்பதற்குப் பதிலாகப் புரிந்து எனவும் பாடமுண்டு; அதற்கு விரும்பி எனப் பொருள் கூறுக. நந்து என்பது நத்து என்றானது வல்தல் விகாரம். போற்றி என்பது செய்யப்பாட்டு வினைப்பொருளில் வந்த செய் வினையாகிய வினையெச்சம்.

(நெ)

58. காமாடார் காமியார் கல்லா ரினஞ்சேரா

ராமாடா ராய்ந்தார் நெறிநின்று—தாமாடா

தேற்றூரை யின்புற வீய்ந்தார்முன் னிம்மையான்
மாற்றூரை மாற்றி வாழ்வார்.

(ப - ரை.) இம்மையான் - இப்பிறப்பில், மாற்றூரை - பக்கவர் களை, மாற்றி - (போரில்) முதுகிடச்செய்து, வாழ்வார்-அரசர்களாய் வாழ்வர்கள் (யாரெனின்), முன் - முற்பிறப்பில், காம் ஆடார் - (திவழியிலாகும்) காமத்தை நுகாமல், காமியார் - பிறர் பொருளை விரும்பாமல், கல்லார் இனம் - படிக்காதவர்களுடைய கூட்டத்தில், சேரார் - சேராமல், ஆம் ஆடார் - நீரில் வினையாடாமல், ஆய்ந்தார் - நூற்களை ஆராய்ந்துணர்ந்த பெரியோர்களது, நெறி நின்று தாம் ஆடாது-வழியிலிருந்து தாம் வழுவாமல் ஒழுகி, ஏற்றூரை-(தம்மை யடுத்து) ஏற்பவருக்கு, இன்புற - (அவர்கள்) மகிழும்படி, ஈய்ந்தார் - (அவர்களுக்கு வேண்டியவற்றைக்) கொடுத்தவர்களேயாவர், ஏ - று.

(வி-ரை.) காமம் என்பது கடைக்குறையாய்க் காம் என நின்றது. ஆடார் என்பன மூன்றும், காமியார் சேரார் என்பனவு முற்றெச்சங்கள். ஆய்ந்தார், ஈய்ந்தார், வாழ்வார் என்பன வினையாலெண்ணும் பெயர்கள். ஆய்ந்தார் நெறி - இடப்பிறிதின்கிழமைப்பொருளாகிய ஆறன்றெருகை. நெறிந்னிற - இதில் நின்று என்பது நீக்கப் பொருளில் வந்த கிஞ்சனாருடு. ஆய்ந்தார் நெறிநின்று தாம் ஆடார் என்

பதை இரண்டு பொருளாகக்கொண்டு ஆய்ந்தார் நேறி - ஆய்ந்தாரது வழியில், நின்று - சிலைத்திருந்து, தாம் ஆடாது-தாம் தப்பாதொழுகி என்ற பொருள் கூறவாரும் உண்டு. இப்பொருளில் நின்ற என்றதனுடே ஆய்ந்தார் நேறியில் தப்பாமலிருந்தொழுகுதல் அமைத வின் மீண்டும் தாம் ஆடார் - தாம் தப்பாமல் ஒழுகி என்ற கூற வேண்டுவது மிகையாமாதவின் அஃது அவ்வளவு சிறப்புடையதன் தெரன்க. இப்பையான் என்பதில் ஏழனுரூபில் மூன்றஞ்சுரூபும், ஏற்ற மூரை என்பதில் நான்களுரூபில் இரண்டஞ்சுரூபும் வங்கு உருபுமயக்கங்கள். இம்மையான் மாற்றாரை மாற்றி வாழ்வார் இங்ஙன மொழுகி ஈயந்தவர் என முடித்துக்கொள்க. (குச)

59. வணங்கி வழியொழுகி மாண்டார் சொற்கொண்டு
நுணங்கிய நூலேனுக்கி நுழையா—விணங்கிய
பாலேனுக்கி வாழ்வான் பழியில்லா மன்னனுய்
நூலேனுக்கி வாழ்வா ஆனித்து.

(ப-ரை.) வணங்கி-(இம்மையிற்)பெரியோரைப் பணிந்து, வழி ஒழுகி-(ஙல்ல) வழியிலே நடந்து, மாண்டார்-(கஸ்வி, ஒழுக்க முதலிய வற்றால்) மாட்சிமைப்பட்டவர்களது, சொல் கொண்டு-சொற்களைக் கேட்டு, நுணங்கிய நூல் - நுட்பமான பொருளுடைய நூற்றோல, நோக்கி-ஆராய்ந்து, நுழையா - அந்தால்களிலே நுழைந்து (தன்னரி வைச் செலுத்தி), இணங்கிய - (இம்மைக்கும் மறுமைக்கும் என்மை செய்வனவாகப்) பொருந்திய, பால் நோக்கி - பகுதிகளை ஆராய்ந்து, வாழ்வான்-வாழ்கின்றவன், பழி இல்லா (த) - (மறுமையில் பழித்தற் குரிய) குந்தமில்லாத, மன்னனுய் - அரசனுகி, நூல் - பல நூற்களை யும், நுணித்து நோக்கி - நுட்பமாக ஆராய்ந்தறிந்து, வாழ்வான்-வாழ் வான், எ - று.

(வி - ரை.) மாண்டார் என்பது மாண் என்னும் பண்படியாகப் பிறந்த வினையாலென்றும்பெயர். நுணங்கி யாராயவேண்டிய

பொருளை நுண்டிய வென்றது காரியத்தைக் காரணமாகக் கூறிய உபசாரவழக்கு. நுழையா - செய்யா என்னும் வாய்பாட்டிறங்கால விளையெச்சம். பால்-பகல் என்பதன் மருஷ; இது தொழிற்பண்புப் பெயர். பழிக்குக் காரணமாகிய குற்றத்தைப் பழி என்றது காரணத்தைக் காரியமாகக் கூறிய உபசாரம். நூல் நோக்கி வாழ்வா னுனித்து என்பதை நூல் நுனித்து நோக்கி வாழ்வான் என இயைக்க. (நுக)

60. பெருமை புகழறம் பேணுமை சீற்றம்

அருமைநூல் சால்பில்லார் சாரி—னிருமைக்கும்
பாவம் பழிப்பகை சாக்காடே கேடச்சம்
சாபம்போற் சாருஞ் சலித்து.

(ப - ரை.) பெருமை - பெருமையும், புகழ் - புகழும், அறம் - அறமும், சீற்றம் பேணுமை-கோபத்தை விரும்பாமையும், அருமை நூல்-அரிய நாலுணர்ச்சியும், சால்பு-(இவைபொன்ற பிற) மேலான குணங்களும், இல்லார் - இல்லாதவர்கள், சாரின் - (ஒருவளைவங்து) சேர்ந்தால், இருமைக்கும் - (அவனுக்கு இம்மை மற்றுமை என்னும்) இரண்டிலும், பாவம் (எ) - பாவழும், பழி (எ)-பழியும், பகை (எ) - பகையும், சாக்காடு ஏ - மரணமும், கேடு (எ) - (பொருள் முதலிய வற்றின்) அழிவும், அச்சம் (எ) - பயழும், சாபம்போல்-(பெரியோர் களா விடப்படும்) சாபத்தைப்போல, சலித்து-(அவளைக்) கோபித்து, சாரும் - (ஶவருமல்) வந்தனடியும், எ-று.

(வி - ரை.) பேணுமை சீற்றம் என்பதைச் சீற்றம் பேணுமை என இயைக்க. பேணுத சீற்றம் என்பது பாடமாயின் விரும்பாத கோபம் என்க; இதற்கும் கோபத்தை விரும்பாகம் என்பதே கருத்தென்க; இப்பாடம் அவ்வளவு சிறப்புடையதன்ற; இது தமிழ்நடையன்று, வடமொழி நடை. சாக்காடே என்பதிலுள்ள ஏகாரத்தை முன்னுள்ள சாபமுதலிய மூன்றான்டும், பின்னுள்ள கேடுமுதலிய

இரண்டனேடுக் கூட்டுக. இச்செய்யுளில் முன்னிரண்டடியில் ஆறு பொருளும், பின்னிரண்டடியில் ஆறு பொருளுங் கூறப்பட்டன. அங்கங் கூறப்படினும் ஆறுபொருள் கூறப்பட்டனவெனவே கொள்க. இல்லார் - குறிப்பு வினையாலனையும் பெயர். இல்லார்ச் சாரின் என்பது பாடமாயின் இல்லாரை ஒருவன் சார்தால் அவனைப் பழிமுதலிய அவ்வாறு திறத்தனவும் சாரும் எனக் கொள்க. (கூ)

**61. ஆர்வமே செற்றங் கதமே யறையுங்கால்
ஓர்வமே செய்பு முலோபமே—சீர்சாலா
மானமே மாய வுயிர்க்குள மென்னுமே
ஊனமே தீர்ந்தவ ரோத்து.**

(ப - ரை.) ஊனம் தீர்ந்தவர் - குற்றத்தினின்று நீங்கிய பெரி யோர்க்குடைய, ஒத்து-நூற்கள், ஆர்வம் ஏ-(அறம் பிறழ்ந்து மாதர் கள்மேல் வைக்கும்) அன்பும், செற்றம் (ஏ) - பகை பாராட்டுதலும், கதம் ஏ - கோபமும், அறையுங்கால்-(சியாயங்) கூறுமிடத்து, ஓர்வம் ஏ - ஒருபாற் சார்தலும், செய்யும் - (மனத்தால்) செய்யப்படும், உலோபம் ஏ - உலோபமும், சீர்சாலா (த)-சிறப்பு வளராத, மானம் ஏ - பெருமையும் ஆகிய இவ்வாறு திறத்தனவும், மாய உயிர்க்கு - (இவ்வுலகத்தின்) மாயத்துப்பட்டுள்ள மாந்தர்க்கு, ஊனமே-கெடுதி ஸயச் செய்வனவேயாகும், என்னும் - என்று சொல்லும், ஏ - று.

(வி - ரை.) ஊனங்தீர்ந்தவர் - ஜிந்தன்ரூகை; குற்றம் நீங்கிய வர் எனக்கொண்டு அல்வழிப் புணர்ச்சி எழுவாய்த்தொடர் என்றலு மாம். ஆர்வம் என்பதன் ஏகாரத்தைச் செற்றம் என்பதனேடுக் கூட்டுக. என்னுமே என்பதில் ஏகாரம் அசை. ஊனமே என்பதன் ஏகாரம் தேற்றப்பொருளது. மற்ற ஏகாரங்கள் எண்ணுப்பொருளன. ஆர் வம் - சுற்றத்தார்மேல் அன்பு என்பது பழையவரை. ஓர்வம் - ஒரு டாற்சார்தல்; இதனைப் பாங்கோடுதல் என்றார் பழைய உரைகாரர்.

ஓர்வும் என்பதே இக்காலத்து ஓரம் என வழங்குகின்றதுபோலும். உலோபம்-ஈயாமை; ஈயாமைக்குப் புறக்கரணங்களின் செயலின்மையின் செய்யும் உலோபம் என்பதற்கு ‘மனத்தாற் செய்யப்படும் உலோபம்’ என்று பொருள் கூறப்பட்டது. சீர் - சிறப்பு சாலுதல்வளர்தல், மிகுதல். மானம் - பெருமை. சிறப்பு வளராத பெருமையா வது-கல்வி, கல்லொழுக்க முதலிய உயர்ந்த தன்மைகள் பிறர் மதிக்கும்படி தன்னிடம் வளரப்பெற்றிராத ஒருவன் குலமுதலிய சிறப்பிலாத தன்மைகளால் தன்னை உயர்ந்தவன் என்று பாராட்டிக் கொள்ளுதல். அத்தகைய பெருமை பெருமையாகாதென்பதனை,

“கல்லா வொருவன் றகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.” எனவும்,

“மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்
கற்றா ரனைத்திலர் பாடு.” எனவும்,

“நுண்மா ணுழைபுல மில்லா னெழினல
மன்மாண் புனைபாவை யற்று.” எனவும்,

“மேவிருந்து மேலல்லார் மேலல்லர் கீழிருந்துங்
கீழல்லார் கீழல் வைர்.” எனவும்

வருவனவற்று வறிக.

கல்வி முதலிய உயர்ந்த குணங்கள் தங்கண் பிறர் மதிக்கும்படி வளரப்பெறுமற் சிறிது வாய்க்கப் பெற்றவர்கள் பெருமை பாராட்டிக் கொள்ளுதலுங் குற்றமாம் என்பார் ‘சீர்சாலா’ என்றார். அவை அங்கு னம் வளரப்பெற்றேர் பெருமை பாராட்டிக்கொள்ளுதலாமோ எனின் அவ ரதுபுரியாராதலால் அவர்க்கது கூறவேண்டாம் என்க. அவ ரதுபுரியார் என்பதனை,

“பணியுமா மென்றும் பெருமை சிறுமை
அணியுமாங் தன்னை வியந்து.”

என்பதனால்நிக.

இப்பிலேதானே தம்மைக் கெடுக்கவுள்ள இவ்வுசை மாய்வைக் குட்பட்டுள்ள உயிர்க்கு இவ்வாறு திறத்தனவும் கூடின் தீயோடு கூடிய காற்றென மேன்மேலுங் துண்பஞ் செய்வனவாம் என்பார் ‘மாய உயிர்க் கூனம்’ என்றார். உயிர் என இருதிணையுங் கொள்ளக் கூறினாரேனும் இங்றை யெல்லாம் பகுத்துணர வல்லார் மாந்தர் களேயாதவின் உயிர்க்கு என்றதற்கு மாந்தர்க்கு எனப் பொருள் கூறப்பட்டது.

(கூ)

63. கூத்தும் விழவு மணமுங் கொலைக்களமு
மார்த்த முனையுள்ளும் வேறிடத்து—மோத்து
மொழுக்கு முடையுவர் செல்லாரே செல்வி
னிமுக்கு மிழவுங் தரும்.

(ப-ரை.) ஒத்தும்-நூலுணர்ச்சியும், ஒழுக்கும்-(நல்ல) நடக்கை யும், உடையவர்-உடைய பெரியோர்கள், கூத்து (உள்) உம்-கூத்தா டும் இடத்திலும், விழவு (உள்) உம்-திருவிழா நடக்கும் இடத்திலும், மணம் (உள்) உம் - கலியாண நடக்கும் இடத்திலும், கொலைக்களம் (உள்) உம் - (பிறரைக் கொலைபுரிந்த குற்றவாளிகளைக்) கொல்லுத ஜஸ் செய்யும் இடத்திலும், ஆர்த்த - (போர்வீர்களாற்) குழப்பட்ட, முனை உள் உம் - போர்க்களத்திலும், வேறு இடத்தும் - இவற் றைப்போன்ற மற்ற இடங்களிலும், செல்லார்-போகார்; செல்லின் - போவார்களானால், (அங்கனம் போதலானது), இழுக்கும் - தாழ்வை யும், இழவும் - (பொருள்) அழிவையும், தரும் - உண்டாக்கும்; ஏ - று.

(வி - ரை.) ஆர்த்தல் - கட்டுதல்; இச்செய்வினை கட்டப்படுதல் என்னும் செய்ப்பாட்டு வினைப்பொருளதாய் இலக்கணையால்

போர்வீர்களாற் சூழப்படுதலை யுணர்த்தியது. ஆர்ச்த என்பதற்குப் போர்வீர்கள் ஆரவாரிக்கின்ற என்றுறைப்பாருமுன்டு. முனையுள் ஞாம் என்பதிலுள்ள உள் ஏழாலுருபு; அதனை அதன்முன் ஞாள்ள மற்றைய சாங்களே ஒட்டுக் கூட்டுக. உம்மை யாவும் என்னுப்பொரு என. ஒது என்னும் முதனிலை திரிந்த ஒத்து என்னும் செய்வினைத் தொழிற்பெயர் ஒதப்படுதல் என்னுஞ் செயப்பாட்டுவினைப் பொருள் தாய்ப் பிறகு அவ்வாகுபெயராய் ஒசப்படும் நூற்களை யுணர்த்தி யது. ஒழுக்கம் - தொழிற்பெயர்; ஒழுகு - பகுதி, க் - விரித்தல்விகாரம், உகரக்கேடு சக்தி, அம் - விகுதி. உடையவர் - குறிப்பு வினையாலையும் பெயர். இழுக்கு-முதனிலைதிரிந்த தொழிற்பெயர்; இழுகுதல் - பின்போதல் இழவு - விகுதிபெற்ற தொழிற்பெயர்; இழு - பகுதி, வ - தொழிற்பெயர் விகுதி. செல்லின் என்பதினின்று செல்லுதல் என்பதைக்கொண்டு செல்லுதல் தரும் என வினை முடிக்க. ‘சொல்லார்’ எனவும் ‘சொல்லின்’ எனவும் பாடமுண்டு. ()

64. ஊரெண்டு கூறை யெழுத்தாணி புத்தகம்

பேணேடு மெண் னு மெழுத்திவை—மாணேடு

கேட்டெழுதி யோதிவாழ் வார்க்கியங்தா ரிம்மையான் வேட்டெழுத வாழ்வார் விரிந்து.

(ப - ரை.) இம்மையான் - இப்பிறப்பில், வேட்டு எழுத - (பிறர் தமது ஆணையை) விரும்பி எழுத, விரிந்து - (உறவு, செல்வம் முதலியவற்றிற்) பெருகி, வாழ்வார் - (மன்னர்களாய்) வாழ்வாவர் (யாரெனில்), பேண் ஒடும் - விருப்பத்துடனும், மாண் ஒடும் - (மாணக்கர்க்குரிய) மாட்சிமையான தொழில்களுடனும், எண்ணும்-கணிதமும், எழுத்தும் - இலக்கணமுமாகிய, இவை - இவைகளை, கேட்டு - (உபாத்தியாயர்களைக்) கேட்டு, எழுதி - (எட்டில்) எழுதி, ஓதி - (அவற்றைப்) படித்து, வாழ்வார்க்கு - வாழ்கின்ற மாணவர்களுக்கு, ஊண் ஒடு - உணவையும், கூறை (ஒடு) - உடையையும்

எழுத்தாணி (ஒடி) - எழுத்தாணியையும், புக்தகம் (ஒடி)-புத்தகத்தை யும், ஈயந்தார் - கொடுத்தவரேயாவர், எ-று.

(வி - ரோ.) இங்கனம் வாழ்வார் இவற்றை இவர்க்கு ஈயந்தாரே யாவர் என முடிக்க. பேணேடு மாணைடு என்பவற்றில் உள்ள ஒடுக்கள் உடனிகழ்ச்சிப் பொருளான். ஊணைடு என்பதிலுள்ள ஒடுவை கூறை முதலிய மற்றைய மூன்றாணேடுங் கூட்டுகே; அஃது எண்ணீடு டைச்சோல். பேணைடும் என்பதிலுள்ள உம்மையை மாணைடு என் பதைஞைடும், எண்ணும் என்பதிலுள்ள உம்மையை எழுத்து என்பதை ஞைடுங் கூட்டிப் பேணைடும் மாணைடும் எண்ணும் எழுத்தும் கேட்டெழுதி ஓதிவாழ்வார் என இயைக்க. வாழ்வார் விரிந்து என்பதைனை விரிந்து வாழ்வார் என இயைக்க. இம்மையான் என்பதில் ஆன் ஏழனுருபில் மூன்றனுருபு வந்து பொருந்திய உருபுமயக்கம். மாண்மாட்சிமை; அஃது இலக்கணையால் மாணவர்க்குரிய தொழில் களை யுணர்த்தியது; மாணவர்க்குரிய தொழில்களாவன:— பொழுது தொடு செல்லுதலும், வழிபாடாற்றலில் முனிவின்மையும், ஆசிரிய நைது குணத்தொடு பழகுதலும், அவன் குறிப்பிற் சார்தலும், இரு வென இருத்தலும், சொல்லெனச் சொல்லுதலும், சித்திரப்பாவையின் அத்தகவு அடங்கி யிருத்தலும், செவிவாயாக நெஞ்சு களஞ்சக் கொண்டு கேட்டவை கேட்டவை விடாதுளத் தமைத்தலும், போவெனப் போதலும், அவ்வினையாளரோடு பயிலுதலுமாகிய இவையும் இவற்றைப்போல்வன பிறவுமாம். (சுச)

६५. உயர்ந்தான் றலைவனென் கீறுப்புடைத்தா ஞைக்கி
உயர்ந்தா ஊலோதி யொடுங்கி—உயர்ந்தான்
அருந்தவ மாற்றச் செயின்சீடா மென்றூர்
பெருந்தவஞ் செய்தார் பெரிது.

(ப - ரோ.) பெருந்தவம் - மேலான தவங்களை, பெரிது - மிகவுமேன்று, செய்தார் - செய்துமுடித்த பெரியோர், ஒப்புடைத்தால் =

(ஒருவன்) தகுதியாகிய வழியினாலே, நோக்கி - ஆராய்க்கு, உபர்க்காண் - (எல்லாவகையிலும் இயல்பாகவே) உயர்ந்திருப்பவன், தலைவன்-கடவுள், என்று - என்றுட்கொண்டு, உயர்ந்தாண் - (அங்குனம் எல்லாவகையிலும் உயர்ந்துள்ள) கடவுளால் அருளப்பட்ட, நூல் - நூற்களை, ஒதி - கற்றுணர்ந்து, ஓடுங்கி - (அந்தநூற்களிற் கூறியபடி) மனமடங்கி, உயர்ந்தாண் - (அங்குனம்) உயர்ந்துள்ள கடவுளால் அளிக்கப்பட்ட, அருந்தவம் - அருமையாகிய தவங்களை, ஆற்ற - மிகுதியும், செயின்-செய்வானாலேல், வீடு ஆம்-அவனுக்கு முத்தியுண்டாம், என்றார்-என்று கூறியருளினார், எ-று.

(வி - ரை.) பெருந்தவம் பெரிது செய்தார் (இத்தகையற்கு வீடாம்) என்றார் என வினை முடிக்க. இச்செய்யுளில் ஒருவன் ஒப்புடைத்தால் நோக்குதலும், உயர்ந்தான் தலைவன் என்றுட்கொள்ளுதலும், உயர்ந்தானருளிய நூலை யோதுதலும், ஓடுங்குதலும், உயர்ந்தானருளிய அருந்தவமாற்றச் செய்தலும், அவற்றால் அவன் வீடு எய்தலும் ஆகிய ஆற்பொருள்கள் கூறப்பட்டன எனக்கொள்க. உயர்ந்தான் என்பன மூன்றும் வினையாலனையும் பெயர்கள். ஒப்புடைத்து-குறிப்புவுணயாலனையும் பெயர்; இதில் ஒப்பு-தெரிநிலைத்தொழிற் பெயர்; ஒ-பகுதி, ப-சங்கி, பு-தொழிற்பெயர் விகுதி, இங்கனமாகிய இத்தொழிற்பெயர் உடை என்னுங் குறிப்பு வினைப்பகுதியோடு கூடி ஒப்புடை என அனைத்து மொருபகுதியாயிற்று, த - சங்கி, து - ஒன்றன்படர்க்கை விகுதி; இஃது ஸண்டு ஒரு சோல்; இரண்டு சொல்லாகக் கொள்ளின் தகுதியையுடையதாகிய வழி என்றுரைக்க. ஆல்-ஆன்றனுரூபு; ஆன் எனப் பிரித்துக் கொள்ளுதலுமாம். வீடு - முதனிலை திரிந்தபெயர்; பெரிது செய்தார் - குறிப்பு வினையெச்சத் தொடர்.

(கூடு)

66. காலனு ரீடறுத்தல் காண்குறின் முற்றுணர்ந்த பாலனுர் நாலமர்ந்து பாராது—வாலிதா

ஊறுபா டில்லா வுயர்தவந்தான் புரியின்
எறுமா மேலுலக மோர்க்கு.

(ப-ரை.) காலனூர்-எமனது, சடு-வலிமை, அறுத்தல்-அறுத்தற் குரியவழிமை, காண்குறின்-அறிய விரும்பினால், முற்றுணர்க்க-முழு வதுமறிக்க, பாலனூர் - பான்மையை யுடையவராகிய கடவுளுடைய, நால் - நூற்களை, அமர்க்கு - விரும்பி, பாராது - (நூற்களைக் கற்றல் முதலிய உள்ளாகும் வருத்தங்களைக்) கவனியாமல், ஓர்க்க - அவற்றிற் கூறியவற்றை) உணர்க்கு, வாலிது ஆ (க) - மனத்தைத்) தூய்க்கை யுடையதாக வைத்து, ஊறுபாடு இல்லாத - கெடுதியில்லாத, உயர்தவம் - உயர்வாகிய தவத்தினை, புரியின் - ஒருவன் செய்வானாலேல், மேல் உலகம் - (எவற்றினும்) மேலாகிய உலகமாகிய முத்தியுலகத் தில், ஏறும் - (அவன்) எறுவான், எ-று.

(வி-ரை) முத்தியுலகத்தில் ஏறுதலாவது முத்தி யுலகத்திற்குப் போதல். உயிர்களின் காலத்தைக் கணித்திடுவனாதவின் எமனுக்குக் காலன் என்பது பெயராயிற்று; ஆர் - அன் விகுதிமேல் மரியாதை பற்றி வந்த விகுதி. முற்றுணர்க்க என்னும் விசேஷணத்தால் முற்றுணர்க்க பாலனூர் என்பதற்கு முழுது முணர்க்கவராகிய கடவுள் எனப் பொருள் கூறப்பட்டது. என்னை? முழுது முணர்க்கவர் அவரே ஆதலின். பாலன் - பான்மையையுடையவன்; இதிலும் ஆர்-விகுதி மரியாதைபற்றிவந்த விகுதிமேல் விகுதியேயாம் என்க. ஆக என்னும் வினையெச்சம் ஈறுகெட்டு ஆ என நின்றது. ஊறுபாடு என்பதில் ஊறு என்பது உற என்னும் முதனிலை திரிந்த தொழிற் பெயர்; பாடு என்பது படு என்னும் முதனிலை திரிந்த தொழிற் பெயர்; இவற்றுள் ஊறு என்பது ஒரு காரியத் தடையாகப் பொருந்துதல் என்னும் பொருளாது; இவ்விரண்டுக்கூடி ஒரு சொல்லின் தன்மை பெய்திக் கெடுதி என்னும் தொருளினவாயின. உயர்தவம் என்பது உயர்வாகிய தவம் என்றாலின் பண்புத்தொகை நிலைத்தொடர் என்க; உயர்க்க தவம் என வினைத்தொகையாகக்

கொள்ளலாகாதோவெனின் தவம் முன் உயர்வின் றியிருந்து பின் உயர்ந்ததெனக் கொள்ளவேண்டிவருமாதலாலும், தவம் எக்காலத்தும் உயர்வுடையதாதலாலும் அங்கனங் கொள்ளலாகாதென்க. இங்கன மன்றி ஆண்மாக்கள் உபர்தற்குக் காரணமாகிய தவம் எனக்கொண்டு வினைத்தொகை எளின் அஃது அமைவுடையதாம். மேல் உலகம் - பண்புத்தொகைங்கிலைத்தொடர். ஓர்ந்து: ஓர் - பகுதி. (கசு)

**67. பொய்தீர் புலவர் பொருள்புரிந் தாராய்ந்த
மைதீ ரூயர்க்குதியின் மாண்புரைப்பின்—மைதீர்
சுடரின்று சொல்லின்று மாறின்று சோர்வின்
றிடரின் றினிதுயிலு மின்று.**

(ப-ரை.) பொய் தீர் - பொய்மினின்று நீங்கிய, புலவர் - அறி வினையுடைய பெரியோர்கள், பொருள் புரிந்து-உண்மைப்பொருளை அடைய விரும்பி, ஆராய்ந்த-ஆய்ந்துணர்ந்த, மை தீர்-குற்றத்தினின்று மியல்பினீங்கிய, உயர் குதியின்-(வற்றினுர்) மேன்மையாகிய கதியாகிய முத்தியுலகினாது, மாண்பு - மாட்சிமையை, உரைப்பின் - சொல்லுமிடத்து, மை தீர் - இருளைப்போக்குகின்ற, சுடர் இன்று-குரியன் இல்லை, சொல் இன்று-பேச்சு இல்லை, மாறு இன்று-(தன் ணிலையினின்று) மாறுதல் இல்லை, சோர்வு இன்று - தளர்ச்சி இல்லை, இடர் இன்று - துங்பம் இல்லை, இனிது துயிலும் இன்று-இனிமையாகிய தூக்கமும் இல்லை, எ-று.

(வி - ரை.) இனிதுதுயில் என்னுக்தொடர் நிலைமொழி ஈற்றுத் து - கெட்டு இனிதுயில் என்றுயிற்று; இது இனிமையாகிய துயில் என்றுதலின் பண்புத் தொகைங்கிலைத்தொடர். தமிழ்நூற்கள் வீட்டின் இலக்கணத்தை இங்கனமே கூறின. இவ்வாறே புறப்பொருள் வெண்பாமாலை-பொதுவியற்படலத்தில் காஞ்சிப் பொதுவியற் பால் என்னும் பகுதியில் “புலவரேத்தும் புத்தேஞ்சே” என்னுக் துறையில் வீட்டின் இலக்கணங் கூட்டப்பட்ட டிருக்கின்றது. அது,

“போய்யில் புலவர் புரிந்துறை மேலுலகம்
சீயமொன் றின்றி யறிந்துரைப்பின்—வெய்ய
பகவின் றிரவின்று பற்றின்று துற்றின்
றிகவின் றினிவரவு மின்று.” என்பது.

இங்னனமே கம்பநாடரும் ராமாயணத்தில் ஆரணியகாண்டத்
தில் சரபங்கர் பிறப்பு நீங்குபடலத்தில் இருபதாஞ் செய்யுளில்,

“சிறுகா லையிலா நிலையோ திரியா
குறுகா நெடிகா குணம்வே றபடா
உறுகால் கிளர்டூ தமெலா முகினு
மறுகா நெறியெய் துவன்வா னுடையாய்”

என்று கூறியிருத்தலையும் கோக்குக.

(கூ)

68. கூரம்பு வெம்மண லீர்மணி தூங்கலும்
எரும் புகையிருளோ டிருனூல்—ஆராய்ட்
தழிகதி யிம்முறையா னன்று ரறைந்தார்
இழிகதி பிம்முறையா னேழு.

(ப-ரோ.) கூர் அம் - (உம்)-கூர்மையாகிய பாணங்கள் உள்ள
இடமும், வெம் மணல் (உம்)-வெப்பமாகிய மணல் உள்ள இடமும்,
ஈர் மணி (உம்)-குளிர்ச்சியாகிய மணிகளிருக்கும் இ-மும், தூங்கல்
உம்-(மயங்கித்) தூங்கிக்கிடக்கும் இடமும், எரும்-(பிராணிகளைத்)
தூன்பப்படுத்தும், புகை (ஒடு) - புகையுள்ள இடமும், இருள் ஒடு -
(சாதாரணமாகிய) இருள் உள்ள இடமும், இருள் (ஒடு) - பேர்
இருள் உள்ள இடமும் (என), இழி கதி ஏழு - இழிவாகிய ஏழு நா
கங்களை, இம்முறையான் - இந்த வரிசையில் வைத்து, தூல் (உயர்க்
தான் அருளிய) தூற்களை, ஆராய்ந்து-ஆய்ந்து, அழி கதி - (பிராணி
கள்) அழிதற்குக் காரணமாகிய இந்நாகங்களினுடைய, இம்முறை
யான் - இந்த வரிசையினின்று, ஆன்றுர் - நீங்கிய பெரியோர்கள்;
அறைந்தார் - கூறி ஞார்கள், எ-று.

(வி - ஸ.ர.) கூறப்பட முதலிய ஏழும் அவைகள் உள்ள இடங்களை யுணர்த்தவின் தானியாகுபெயர்கள் என்க. ஆன்றூர் என்பது அகண்றூர் என்பதன் மருடு; அகல் - பகுதி, அதில் வகரமெய் நகர மெப்யான் து சந்தி, அது னகரமெப்யான் து மெவித்தல்விகாரம், ற-இறங்தகால இடைநிலை, ஆர் - விகுதி; இது வினையாலனையும்பெயர்; ஆல் என்பதே பகுதி எனக்கொண்டு ஆன்றூர் என்பதற்குக் கல்வி கேள்விகளில் தகுதி வாய்ந்தவர்கள் என் ரஹப்பாருமென்று; அப் பொருள் ஈண்டு இடர்ப்பா டையதாகும். இம்முறையான் என்பன இரண்டானால் முதலதி லுள்ள ஆனுருபு ஜந்தனுருபில் வந்து மயங்கி யது எனவும், இரண்டாவதிலுள்ள ஆனுருபு ஏழனுருபில்வந்து மயங்கியது எனவங் கொள்க. 'வெண்மண்ண' எனவும் பாடமுண்டு. ஈரம் என்பது கடைக்குறைந்து ஸர் என நின்றது. தூங்கலும் என் ரதி லுள்ள உம்மையை அதன் முன்னுள்ள மூன்றாணுகீடிங் கூட்டுக். இருளோடு என்பதிலுள்ள ஒடு என்பதைப் புகை என்பதானுடே பின்னுள்ள இருள் என்பதானுடே கூட்டுக. இவ்விரண்டும் என்னிடைச்சொற்கள். இழிகதி ஏழு இம்முறையான் நூல் ஆராய்ந்து அழிகதி இம்முறையான் ஆன்றூர் அறைந்தார் என இயைக்க. (ஸ.அ)

69. சாதல் பொருள்கொடுத்த வின்சொற் புணர்வுவத்தல்
நோதற் பிரிவிற் கவற்றே—ஒதவின்
அன்புடையார்க் குள்ளன வாறு குணமாக
மென்புடையார் வைத்தார் விரித்து.

(ப - ஸ.ர) சாதல் (ஏ) - (தம் நண்பர்கள் இறங்தால் தாழும்) இறத்தலும், பொருள் கொடுத்தல் (ஏ) - (உவர்கட்கு வேண்டிய) பொருள்களைக்கொடுத்தலும், இன்சொல் (ஏ)-இனிமையாகிய சொற் களைச் சொல்லுதலும், புணர்வு உவத்தல் (ஏ) - அவர்களோடு கூடி யிருக்க விரும்புதலும், நோதல்(ஏ)-(அவர்கள் வருந்தினால் தாழும்) வருந்துதலும், பிரிவில்-(அவர்களை விட்டுப்) பிரிகையில், கவறல் ஏ-

மனங்கலங்குதலும் ஆகிய, ஆறுகுணம் - இவ்வாறு குணங்களும், அன்பு உடையார்க்கு - (உண்மையான) அன்பை யுடையவர்களிடத் தில், உள்ளனவாக - இருப்பன என்று, ஒதவின்- (உண்மை நட்பினர் தன்மையை ஆய்வு செய்து அறிஞர்கள்) கூறுதலால், மென்புடையார் - மென்மைத் தன்மையையத் தம் மிடங்கொண்டுள்ள புலவர்கள், விரித்து - விளக்கி, வைத்தார் - (தம் முடைய நூற்களிற் கூறிவைத் தார்கள், எ-று.

(வி - ரை.) கவறலே என்பதிலுள்ள ஏகாரத்தை அதன் முன் ஆள்ள ஜிந்தனேனே கூட்டுக. (இலவ) ஆறுகுணம் அன்புடையார்க்குள்ளன ஆக ஒதவின் மென்புடையார் விரித்து வைத்தார் என இயைக்க. வருவிக்கப்பட்ட சொற்கள் இசை யெச்சங்கள். ஒதவின் என்பதில் ஒதல் தொழிற்பெயர்; இன் - சாரியை, ஆல் உருபு தொக்கது எனக் கொள்க. மென்புடையார் எனப் பொதுப்படக் கூறின மையின் அன்புடைய நாயகன் நாயகிக்குக் கொள்க. அன்பின் தன்மையை இவ்வாசிரியர் ணஞ்சு விளக்கிக் கூறினார்; இதனால் இவ்வாசிரியர் அத்தகைய அன்பின் தன்மையை உடையவரா யிருந்திருப்பர் எனத் தோன்றின்றது. (கூக)

70. எடுத்தன் முடக்க னிமிர்த்த னிலைதேய

படுத்தலோ டாடல் பகரின—அடுத்துயிர
ஆறு தொழிலென் றறைந்தா ருயர்ந்தவர்
வேறு தொழிலாய் விரித்து.

(ப - ரை.) உயிர் அடுத்த - பிராணிகளைச் சார்ந்த, தொழில் - தொழில்களை, பகரின் - சொல்லுமிடத்து, எடுத்தல் (எ) - (உறப்புக்களை) எடுத்தலும், முடக்கல் (எ) • முடக்குதலும், னிமிர்த்தல் (எ) - னிமிர்க் கெய்தலும், னிலை ஏ - னிலைக்கச் செய்தலும் (நிறுத்தலும்), படுத்தல் ஒடு - படுத்தலும், ஆடல் (ஒடி) - ஆடலும் (ஆகிய), ஆறு என்ற-ஆறு

கும் என்று, உயர்ந்தவர் - (அறிவிற்) சிறந்தவர்கள், வேறு தொழில் ஆப் - இவற்றை வெவ்வேறு தொழில்களாக, விரித்து - விளக்கி, அறைந்தார் - கூறி ஞாக்கள், எ-று.

(வி - ரை.) சிலை என்பது சிற்பித்தல் என்னும் பிறவினைப் பொருளில்வந்த தன்னினைத் தொழிற்பெயர்; அதைச்சார்ந்த ஏகாரத்தை அதன் மூன்றுள்ள எடுத்தஸ்முதலிய மூன்றனேடும், படுத்தல் என்பதைச் சார்ந்த ஒடு என்பதை ஆடல் என்பதனேடுங் கூட்டுக. அடுத்த உயிர் என்பது சிலைமொழியின் ஈற்றகராந்தொக்கு அடுத்துயிர் என்றாயிற்று. ஆக என்னும் வினையெச்சம் ஆய் எனத் திரிந்து சின்றது. உயிர் அடுத்த தொழில் பகரின் (இவை) ஆறு என்று உயர்ந்தவர் வேறு தொழிலாய் விரித்து அறைந்தார் என இயைக்க. (எ)

71. ஜிப்டே பிச்சை யருந்தவர்க் கூறுவதை

ஜிப்டே யின்றி யறிந்திந்தான்—வைபழும்
வானும் வரிசையாற் ரூனானு நாளுமீ
யீனமே யின்றி யினிது.

(ப-ரை.) ஜியம் ஏ - ஜைபழும், பிச்சை (ஏ) - பிச்சையும், அருங்தவர்க்கு - அருமையாகிய தாத்தினைச் செய்வோர்க்கு, ஊண் (ஏ) - உணவையும், ஆஸ்ட (ஏ) - (ஆடடயில்லாதவர்களுக்கு) ஆடடயும் (ஆகிய இவற்றை), ஜியம் இன்றி - சங்தேகம் இல்லாமல், அறிந்து - (அறத்தின் தன்மையை) உணர்ந்து, ஈந்தான் - கொடுத்தவன், வையழும் - பூழியையும், வானும் - சொர்க்கத்தையும், நாளும் - எப்பொழுதும், ஈனம் இன்றி-குறைவு இல்லாமல், வரிசையான்-(தக்க) முறைமையோடு, இனிது ஆளும் - நன்றாய் ஆளுவான், எ-று.

(வி - ரை.) தான்-அசை. இச்செய்யுளில் ஜியழுதலிய நான்கு பொருளோடு வையத்தை ஆளுதலும், வானை ஆளுதலுமாகிய இரண்டு பொருளையுங் கூட்டி ஆறு பொருள்கள் கூறப்பட்டன எனக்

கொள்க. ஷியமாவது ஏற்போரெவர்க்குங் கொடுத்தல். பிச்சையாவது தவசிகளுக்கும், துறவிகளுக்குங் கொடுத்தல். நானும் என்பதன் உம்மை முற்றுப்பொருளது. ஷியமே என்பதிலுள்ள ஏகாரத்தை மற்ற மூன்றாண்டுகள் கூட்டுக. மற்ற ஏகாரங்கள் அசைகள். (ஏக.)

72. நடப்பார்க்கூ னல்ல பொறைதாங்கி னர்க்கூண்

கிடப்பார்க்கூண் கேளிர்க்கூண் கேடின்—றுடற்சார்ந்த வானகத்தார்க் கூணே மறுதலைபார்க் கூணமைத்தான் தானகத்தே வாழ்வான் ரக.

(ப-ரோ.) நடப்பார்க்கு ஊண் (ஏ)-வழி நடப்பவர்க்கு உணவும், நல்ல-மிகுந்த, பொறை-சுமையை, தாங்கினார்க்கு ஊண் (ஏ)-சுமந்து தளர்ந்தவர்க்கு உணவும், கிடப்பார்க்கு ஊண் (ஏ)-(நோயாற்) கிடப்ப வர்க்கு உணவும், கேளிர்க்கு ஊண் (ஏ) - சுற்றத்தவர்க்கு உணவும், உடல் சார்ந்த-(தன்) உடம்பைச் சார்ந்த, வானகத்தார்க்கு ஊண்(ஏ)- வானுலகிலுள்ள பிதிர்களுக்கு உணவும், மறுதலையார்க்கு ஊண் ஏ - வேறு நாட்டில் இருந்து வந்தவர்களுக்கு உணவும், கேடு இன்றி - கெடுதல் இல்லாமல், அமைத்தான் - (கொடுக்கும்படி) அமைத்து வைத்தவன், அகத்து - தன் மனையில், தக வாழ்வான் - தகுதியாக வாழ்வான், ஏ - ற.

(வி - ரோ.) பிதிர்களுக்கு உணவு அமைத்தலாவது நீர்க்கட ஞற்றுதல். ஏகாரத்தை மற்ற ஊண் என்னுஞ் சொற்களோடுங் கூட்டுக. ஊண் அமைத்தல் ஒன்றுயினும் இங்குக் கூறப்பட்ட அவரவரை நோக்கி வெவ்வேறுயிற்றென்க; அன்றி அவரவர் விரும்பும் வண்ணம் அமைத்தல்வேண்டும் என்பார் இங்ஙனம் வெவ்வேறுக்க் கூறி னர் என்றலுமாம். இங்கு வானகம் என்றது பிதிர்லோகத்தை; இஃது ஒருசொல்; இதனை வான் அகம் எனப் பிரித்து அகம் என்பதை ஏழஞ்சிருபாகக் கொள்ளுதலுமாம். நல்ல என்பதற்கு மிகுந்த என்

அும் பொருளுள்தாம் என்பதைனே நல்லவெய்யில், நல்லபசி என்னும் உலகவழக்கான நிக. (எட.)

73. உணராமை யாற்குற்ற மோத்தான் வினையாம் உணரான் வினைப்பிறப்புச் செய்யும்—உணராத தொண்டிருஞ் துன்பங் தொடரும் பிறப்பினேன் மண்டிலமு மாகு மதி.

(ப-ரை.) உணராமையால் - அறியாமையால், குற்றம் (ஆம்) - (காமம், வெகுளி, மயக்கம் என்னுங்) குற்றங்கள் உண்டாகும்; ஒத்து ஆன் - நூலின் உணர்ச்சியினால், வினை ஆம் - நல்வினை (புண் ணியம்) உண்டாகும்; உணரான் - (நூற்களை) உணராதவனுடைய, வினை - செயல்கள், பிறப்புச்செய்யும் - பிறப்பையுண்டாக்கும்; பிறப்பினால் - அப்பிறப்பினால், உணராத - அறியப்படாத, தொண்டு - ஒன்பதாகிய, இருந்துன்பம்-பெருஞ்துன்பங்கள், தொடரும்-தொடர் வனவாம்; (அன்றியும்), மண்டிலமும் ஆகும் - பஞ்சபரிவர்த்தனை கரும் உளவாகும், மதி - (நீ நன்றாய்) நோக்கு, எ-று.

(வி - ரை.) அறியாமையை அவித்தை எனவும், அஞ்ஞானம் எனவுங் கூறுவர் வடத்தாலார். தொண்டு - ஒன்பது; ஒன்பது பெருஞ்துன்பங்களாவன: உயிரும், உபிரில்லாதனவும், புண்ணியமும், பாவமும், மூற்றும், செறிப்பும், கட்டும், முதிர்ப்பும், வீடும் என்பன; இவை இங்ஙனம் பழைய உரையிற் கூறப்பட்டன. புண்ணியமும் பாவம்போலப் பிறவிக்கேதுவாகவின் இலற்றுடன் கூட்டப்பட்டது. வீடு - மரணம். மற்றவற்றின் விளக்கத்தை அருகநூல் வல்லார்வாய் கேட்டுணர்க. பஞ்ச பரிவர்த்தனைகளாவன:—கருமம், அவித்தை, வாசனை, உருசி, மாயாசம்பந்தம் என்பன; இவை மாற்மாறி வருத வின் பரிவர்த்தனை எனப்பட்டன; பரிவர்த்தனை-மாற்மாறி வரல். மண்டிலம் என்பது ஈண்டிப் பரிவர்த்தனை என்னுஞ் சொல்லின் பொருளைக் குறிப்பதாகும்; மண்டிலம் - வட்டமாய் ஓடுதல். (எட.)

74. மனைவாழ்க்கை யாதவமென் றிரண்டு மாண்ட
வினைவாழ்க்கை யாக விழைபு—மனைவாழ்க்கை
பற்றுத வின்றி விடுதல்முற் சொல்லுமேல்
பற்றுதல் பாத்திற வம்.

(ப-ரை.) மனை வாழ்க்கை-மனைவாழ்க்கையும், மா தவம்-சிறந்த
தவமும், என்று இரண்டும் - என்று சொல்லப்பட்ட இரண்டையும்,
மாண்ட - மாட்சிமைப்பட்ட, வினை வாழ்க்கை ஆச-நல்வினைக்குரிய
வாழ்க்கைகளாகவே கொண்டு, விழைபு - (அறிவுடையோர்) விரும்பு
வார்கள்; மனை வாழ்க்கை-மனைவாழ்க்கையாவது, பற்றுதல்- (இவ்வள
கப்பொருள்களிற்) பற்றுடையனுயிருத்தல்; பாத்தில்-நீங்குதலில்லாத,
தவம் - தவமாவது, இன்றி விடுதல் - அப்பற்று மனத்திலில்லாதபடி
அதனை விடுதலும், முன் சொல்லும்- (மேன்மையாகிய பொருள்கள்
எவற்றினு முன்னுணதாகச் சொல்லப்படும், மேல் பற்றுதல் - (மேன்மையானதாகிய முத்தியை) விரும்புதலும் ஆகும், எ - று.

(வி - ரை.) மேல்-பண்பாகுபெயர். பாத்து - பகுத்தல்; இதில்
பகு என்பதன் விகாரமாகிய பா - பகுதி, து - தொழிற்பெயர்விகுதி.
“மனைவாழ்க்கையும் மா தவமும் என்று சொல்லப்பட்ட இரண்டும்
மாட்சிமைப்பட்ட நல்வினையாக விரும்புவார்கள்; அவற்றுள், மனை
வாழ்க்கையாவது பொருளின்மேற் பற்றுடையனுய் ஒழுகுதலாம்;
இதன்கண் முற்சொல்லிய மா தவமாவது பொருள்கண்மேற் பற்று
தல் இன்றி நீங்குதல். இனி யோகமாகிய பாத்தில் தவமாவது உல
கின் உச்சிமேற் பற்றுதலாகிய வீட்டைத்தரும்” என்பது பழைய
உரை; இப்பொருளில் மேல் என்பது இடவாகு பெயர். (எச)

75. இடைவனப்புங் தோள்வனப்பு மீடின் வனப்பும்
நடைவனப்பு நாணின் வனப்பும்—புடைசால்

கழுத்தின் வனப்பும் வனப்பல்ல வெண்ணே
டெழுத்தின் வனப்பே வனப்பு.

(ப - ரை.) இடை வனப்பும் - இடையினது அழகும், தோள் வனப்பும் - தோள்களினது அழகும், ஈடின் வனப்பும் - பெருமையினது அழகும், நடை வனப்பும் - நடையினது அழகும், நாணின் வனப்பும் - நாண்த்தினால் உண்டாகும் அழகும், புடைசால் - பக்கங்கள் நன்கமைந்துள்ள, சமுத்தின் வனப்பும் - கழுத்தினது அழகும், வனப்பு அல்ல - அழகாகா, எண் (இன்) ஒடி - (ஒருவர்க்குக்) கணித நூலுணர்ச்சியும், எழுத்தின் (ஒடி) - இலக்கணநூலுணர்ச்சியாகிய இவற்றூலாகிய, வனப்பே - அழகே, வனப்பு - அழகாகும், எ - று.

(வி - ரை.) உம்மை யாவும் எண்ணுப்பொருளான. ஒடி என்பதும் எண்ணிடைச்சொல்லே; அதை எழுத்தின் என்பதோடும் கூட்டுக்கூட. எழுத்தின் என்பதிலுள்ள இன் சாரியை எண் என்பதனுடைய கூட்டுக்கூட. ஈடி - பெருமை, சால் என்பது உரிச்சொல்; அஃதி தீண்டு வினாச்சொல்லின்தன்மை யெந்துத் தெரிந்தே வினாப்பகுதியாய்க் கழுத்து என்பதனுடைய கூடி வினாத்தொகையாயிற்று. வனப்பே என்பதிலுள்ள ஏகாரம் பிரிநிலைப்பொருளானது. (எடு)

76. அறுவர் தந்றாலு மறிந்துணர்வு பற்றி
மறுவரவு மாருன நீக்கி—மறுவரவின்
மாசா ரியனு மறுதலைச்சொல் மாற்றுதலே
ஆசா ரியன தமைவு.

(ப - ரை.) அறுவர் - அறுசமயத்தாருடைய, நூலும் - நூற்களையும், அறிந்து - கற்றறிந்து, உணர்வுபற்றி - (நல்ல) ஞானத்தையடைந்து, மறுவரவு ஆன - குற்றமுடையனவாகிய பொருள்களையும், மாறு ஆன - மாறுபட்ட பொருள்களையும், நீக்கி - தள்ளி, மறுவரவு இல் - குற்றமில்லாத, மா - சிறந்த, சாரியன் ஆ (க) - ஒழுக்கத்தை

யுடையவனுக (விருந்து), மறதலைச்சொல்- (ஈஸ்லபுகழினுக்கு) மாரு கிய பழிச்சொற்களை, மாற்றுதலே - நீக்குதலே, ஆசாரியனது - குருவினது, அமைவு - இயல்பாகும், எ-று.

(வி - ரை.) அறுவர் என்பது எண்டு நூல் என்கிற குறிப்பால் அறுசமயத்தவர்களை யனர்த்தவின் தொகைக்குறிப்பு. மறு - குற்றம், வரவு - அது பொருந்துதல். ஆன - பலவின்படர்க்கை வினையா வணையும் பெயர். மறவரவு இல் மாசாரியனு என்பதற்கு, “மறித்துப் பிறத்தலில்லாத பெரிய சரித்தயை யுடையவனுய்” என்பது பழைய உரை. ஏ - பிரிசிலைப்பொருளது. (எசு)

77. ஒல்லுவ நல்ல வருவடைவற் கண்ணினுப் பல்லுவ நாடி வகையினுல்—சொல்லின் கொடையினுற் போகஞ் சுவர்க்கங் தவத்தால் இடையாத் தவத்தினால் வீடு.

(ப - ரை.) ஒல்லுவ - (ஓன்றே பொன்ற நன்கு) ஒப்பனவும், நல்ல உருவ - அழிய வடிவினையுடையனவுமாகிய, வேல் கண்ணி னுப் - வேல்போன்ற கண்களையுடையவளே! வல்லுவ - (கற்றற்கு) வல்லனவாகிய (கூடியனவாகிய) நாற்களை, நாடி - ஆராய்ந்து, வகை யினால் - (சொல்லுதற்குரிய) விதத்தினால், சொல்லின் - சொல்லு மிடத்து, கொடையினால் - ஈகையினால், போகம் - போகமும், தவத் தால் - தவத்தினால், சுவர்க்கம் - சுவர்க்கமும், அடையாத- (மனம் உலகப் பொருள்களிற்) செல்லுதலில்லாத, தவத்தினால் - தவத்தினாலே, வீடு - முத்தியிலகும் உளவாம், எ-று.

(வி - ரை.) ஒல்லுவ, வல்லுவ - பலவின்படர்க்கை வினையா வணையும் பெயர்கள்; முன்னது தெரிசிலை, பின்னது குறிப்பு; இவற் றுள் முறையே ஒல், வல் - பகுதிகள்; முன்னதில் வகரமெய் எதிர் கால இடைநிலை, பின்னதில் வகரமெய் உடம்படுமெய்; உகரம் இரண்டினுஞ் சாரியை, (என)

78. நாற்கதியுங் துன்ப நவைதீர்த்தல் வேண்டுவான் பாறகதியின் பாறபட வாராய்ந்து—நூற்கதியின் எல்லை யுயர்ந்தார் தவழுயவின் மூன்றைந்தே தழு வல்லை வீடாகும் வகு.

(ப-ரை.) நாற்கதியும் துன்பம்—(தேவர்கதி, நரகர்கதி, விலங்குகதி, மக்கள்கதி என்னும்) நான்கு கதிகளிலும் உள்ளது துன்பமே; (ஆகையால்), நவை - அத்துன்பத்தை, தீர்த்தல் வேண்டுவான்—நீக்குதலை விரும்புகின்றவன், பாறகதியின்—(முற்கூறப்பட்ட) பகுதிகளை யுடைய கதிகளினது, பால் - கூறுபாடுகளை, பட ஆராய்ந்து—பொருந்த ஆராய்ந்து, நூல் கதியின்—நூற்களிற் கூறப்பட்டுள்ள வழி களிலும்யுடைய, எல்லை உயர்ந்தார்—எல்லையினின்று உபர்க்காக்கி பழனிவர்களாது, தவழு—தவத்தினை, முயவின்—(ஒருவன்) முயன்று செய்வானாலுல், மூன்று—(அவனுக்கு) மூன்றாம்பிறப்பிலேனும், கீங்குதோம் பிறப்பிலேனும், ஏழ்—ஏழாம் பிறப்பிலேனும், வல்லை—திடமாக, வீடு ஆகும்—முத்தி உலகு உள்தாகும் (என்று), வகு—விரித்துச் சொல்லு, எ—று.

(வி-ரை.) நவை என்றதனேடு சுட்டைக்கூட்டுக. வேண்டுவான், உயர்ந்தார்—வினையாலனையும் பெயர்கள். பால் என்பது பகல் என்பதன் மருத. படுதல்—சண்டுப் பொருந்துதல். நூற்கதி—ஏழாம் வேற்றுமை யுருபும்பயனு முடன்றெருக்கதொகை. கதியின் எல்லை—ஆறன்றேகை. எல்லையுயர்ந்தார்—கீங்தன்றேகை. நூற்கதி யின் எல்லையுயர்ந்தார் என்றதற்கு “நூல்வழியான் எல்லை காண்கின்ற முனிவரர்” என்பது பழைய உரை. வீடு என்ற குறிப்பான் மூன்று, கீங்கு, ஏழ் என்பன அவ்வப்பிறப்புக்களை யுணர்ந்தவின் இவை தொகைக்குறிப்புகள். (வஅ)

79. தாயிழுந்த பிள்ளை தலையிழுந்த பெண்டாட்டி வாயிழுந்த வாழ்வினூர் வாணிகம்—போயிழுந்தார்

கைத்துண் பொருளிழுந்தார் கண்ணிலவர்க் கிப்ந்தார்
வைத்து வழங்கி வாழ்வார்.

(ப - ரை.) தாய் இழந்த பிள்ளை(க்கு)-தாயை இழந்த பிள்ளைக் கும், தலை இழந்த - தலைவனை (கொழுநை) இழந்த, பெண்டாட்டி (க்கு)-மாதினுக்கும், வாய் இழந்த-வாயை இழந்த, வாழ்வினர்(க்கு)-வாழ்க்கையை யுடையவர்களாகிய உண்மைச்சூக்கும், வாணிகம் போய்-வியாபாரஞ் செய்யச்சென்று, இழந்தார்(க்கு)-(முதற்பொருளை) இழந்தவர்களுக்கும், கைத்து - கையிலுள்ளதாகிய, உண்ண பொருள்-உணவுக்கு ஆதரவாகிய பொருளை, இழந்தார்(க்கு)-இழந்தவர்களுக்கும், கண் இல்லவர்க்கு - கண்ணில்லாதவர்களுக்கும், சம்பந்தார் - (வேண்டியவற்றைக்) கொடுத்தவர்கள், வைத்து வழங்கி - மறுபிறப்புக்கு வேண்டியவைகளைக் கொடுத்துவைத்து, வாழ்வார் - வாழ்வார்கள், எ-று.

(வி - ரை.) நான்களுறுபைப் பிள்ளைன்பது முதலியவற்றே டங் கூட்டுக் கை, வாணிகம் என்றவிடத்துச் செய்ய என்னுஞ் சொல் இசையெச்சமாக வருவிக்கப்பட்டது. பெண்டி - பெண்தன்மை, ஆட்டி - அதனை ஆளுதலுடையவள். (ஏக)

80. சாக்காடு கேடு பகைதுன்ப மின்பமே

நாக்காடு நாட்டறை போக்குமீனா—நாக்காட்ட
நட்டார்க் கியையிற் ரமக்கியைந்த சூறடம்
பட்டார்வாய்ப் பட்டது பண்பு.

(ப - ரை.) சாக்காடு (ஏ)-மரணமும், கேடு (ஏ) - கெடுதியும், பகை (ஏ) - பகையும், துன்பம் (ஏ) - துன்பமும், இன்பமே-இன்பமும், நாக்கு ஆடி - நாவினுற் சொல்லப்படுகின்ற, நாடு அறை - நாட்டி லுள்ளவர்களுடைய சொல்லில், போக்கு (ஏ) - பொருந்துதலும், எண் - என்று, நாக்காட்ட - நாவினுற் சொல்லப்படும் இவை, நட்டார்க்கு-ண்பர்களுக்கு, இயைன்-வந்து பொருந்தினால், தமக்கு

இயைந்தக்குறு-(அவற்றுள்) தமக்கு உரியபாகத்தை, உடம்பட்டார்-
(ஏற்க) மனம் இயைந்தவர்களுடைய, வாய் - இடத்தில், பட்டது -
பொருந்தியதே, பண்பு - நற்குண்மாகும், எ-று.

(வி - ரை.) மற்றையோரிடங் காணப்படும் நற்குணம் உண்மை
யாகிய நற்குணமாகாது என்பது இசையெச்சம். சாக்காடு - தொழிற்
பெயர்; இதிற் சா - பகுதி, க் - சங்கி, காடு - விகுதி; நோக்காடு,
வேக்காடு என வேறு தொழிற்பெயர்களும் இவ் விகுதிபெற்று வரு
தல் காண்க. ஏகாரம் எண்ணுப்பொருளது; அதனை மூன்றும் பின்னு
மூள்ளவற்றேஞ் கூட்டுக. நாக்காடு - மூன்றன்தொகை; நாவினால்
ஆடுதல், அதாவது பேசுதல்; அன்றி நாக்கினது ஆட்டம் எனக்
சொன்னாதலுமாம். பேசுதற்கு இதழும், நாவும், பல்லும், மேல்வாயும்
ஆகிய நான்குங் கருவியாமேனும் முதன்மைபற்றி நாவைக் கூறினார்.
நாக்கு என்பதில் க்-சங்கி, கு-சாரியை. நாடு என்பது நாட்டிலுள்ளவர்
களை யுனர்த்தவின் இடலாகுபெயர். போக்கு - தொழிற்பெயர்;
போ-பகுதி, க்-சங்கி, கு - தொழிற்பெயர்விகுதி. பட்டது - ஒன்றன்
படர்க்கை வினையாலனையும்பெயர். பழைய உரைகாரர் நாக்காட்ட
என்றவிடத்து நாக்காட்டார் எனப் பாடங் கொண்டு அதற்கு
நாவாடாது என்று பொருள் கூறினார். (அ)

81. புலையாளர் புண்பட்டார் கண்கெட்டார் போக்கில்
நிலையாளர் நீர்மை யிழுந்தார்—தலையாளர்க்
கூண்கொடுத் தூற்று யுதவினார் மன்னராய்க்
காண்கொடுத்து வாழ்வார் கலந்து.

(ப - ரை.) புலையாளர் (க்கு) - (பலரும் இகழும்படியான)தாழ்
வையுடையவர்களுக்கும், புண்பட்டார்(க்கு) - உடலிற் புண்பட்டவர்க்
ளுக்கும், போக்கில் நிலையாளர்(க்கு) - தேசயாத்திரை செய்தவில் நிலை
கொண்டிருப்பவர்களுக்கும், நீர்மை இழுந்தார்(க்கு) - (தங்கள் மேலா


(கீ) தன்மையை யிழுந்தவர்களுக்கும், தலையாளர்(ச்சு) - மேன்மை யாகிய குணங்களை யுடையவர்களுக்கும், ஊற்று ஆய் - ஆதரவாய், ஊண் கொடுத்து - உணவைக் கொடுத்து, உதவினர்-(அவர்களுக்கு) உதவி செய்தவர்கள், மன்னர் ஆய்-அரசர்களாய், கொடுத்து-(தம்மை அடுத்து ஏற்போர்க்கு வேண்டியவற்றைக்) கொடுத்து, கலங்கு - (சற்றத்தார், நட்பினர் முதலானாருடன்) கூடி, வாழ்வார் - (இன்புற்று) வாழ்வார்கள், எ - று.

(வி - ரோ.) புலை - தாழ்வு, ஆளர் - அதனை ஆளுதல் உடைய வர்கள். போக்கில் நிலையாளர் - தேசசஞ்சாரஞ் செய்தவில் நிலையா யிருத்தலே ஆளுதல் உடையவர்கள்; அதாவது எப்பொழுதாங் தேச சஞ்சாரஞ் செய்துகொண்ட டிருப்பவர்கள். தலையாளர்-தலைமையாகிய குணங்களை ஆளுதல் உடையவர்கள்; தலை என்பது ஈண்டு மேன்மை யாகிய குணங்களை யுணர்த்தியது இலக்கணை. போக்கில் என்பதில் போக்கு - தொழிற்பெயர், இல் - ஏழலுருபு. ஊண் என்பது உண் என்னும் முதனிலைதிரிந்த தொழிற்பெயர், இல்லை அத்தொழிலாகு பெயராய் உண்ணும் பொருளை யுணர்த்தியது. ஊற்று என்பது ஊறு என்னும் முதனிலைதிரிந்த தொழிற்பெயர்; இதுவும் அவ்வாகுபெயராய்க் கிணறு முதலியவற்றில் ஊறும் நீரை யுணர்த்தியது; ஊறு தல் - சுரத்தல்; இது பொருளாகுபெயராய் அஃது உலகத்துப் பிராணிகளுக்கு ஆதரவாயிருக்கும் அதன் தன்மையை உணர்த்தியது என்க. இங்ஙனமன்றி, ஊற்றூய் உதவி என இப்பத்து ஊற்றுநீரைப் போல உதவிசெய்து என்றுரைத்தலுமாம். இப்பொருளில் ஆய் என்பது ஊறுமூருபு. தலையாளர்க்கு என்பதிலுள்ள நான்களுருபைப் புலையாளர் முதலிய முன்னுள்ள ஜிக்தனேனுடுக் கூட்டுக, காண்-முன்னிலையசை.

(அ०)

நால் முற்றிற்று.

சிறப்புப்பாயிரம்.



82. இல்லறநூ லேற்ற துறவறநூ லேயுங்கால்
சோல்லறநூல் சோர்வின்மித் தொக்குஞ்சுத்து—நல்ல
அணிமேதை யாய்கள் வீட்டு நெறியுங்
சனிமேதை செய்தான் கலந்து.

(ப-ரோ.) நல்ல - சிறக்க, அணிமேதையாய்-அழகாகிய அறினவ
யுடையாளே! கணிமேதை - கணிமேதை என்னும் புலவர், இல் அற
நூல் - இல்லறநூலும், ஏற்ற-(ஞானமைத்தற்கு) உரிய, துறவ அற
நூல் - துறவறநூலும் ஆகிய, சோல் - (உபர்த்தானுகிய கடவுளாற்)
சோல்லப்பட்ட, அறநூல் - இருவகை அறநூலின் பொருள்களை
யும், சோர்வு இன்றி-தளர்ச்சியில்லாமல், தொக்கு உரைத்து-தொகுத்
துக்கூறி, ஏயுங்கால் - ஏற்றவிடத்தில், வீட்டு நெறியும் - முத்தி
யுலகுக்குரிய (முத்தியில்லகை யடைதற்குரிய) ஞானமாகிய வழியை
யும், கலந்து - உடன்கூட்டி, செய்தான் - இந்துலை யியற்றியகுளி
னர், எ - று.

(வி - ரோ.) சோல்லப்படு என்னும் செயப்பாட்டு வினைப்பொ
ருளாகிய சோல் என்பது அறம் என்பதோடு கூடி வினைத்தொகை
விலை-தொடராயிற்று. மூன்றாவது அறநூல் என்பது அறநூலால்
உணர்த்தப்படும் அறமாகிய பொருள்களை யுணர்த்தவின் கருவியாகு
பெயர். ஏயுங்கால் - தெரிநிலைப் பெயரெச்சத்தொடர். சோர்வு -
சோழிந்தபெயர்; இதில் வு - விகுதி. இன்றி - எதிர்மறைக் குறிப்பு
வினையெச்சம். ஞானமாகிய வழி ஞானமார்க்கம் எனப்படும். கணி
மேதை - யாவருங் கணிக்கும் மேதையையுடையவர்; இது வினைத்
தொகைப்புறத்துப்பிறங்க அன்மொழித்தொகைக் காரணப்பெயர்.

வெளித்தல் - மேலாக மதித்தல், மேலைத் - அறிவு. அண்மேகை என் து அழுகைய அறி விளையுடையான் காண்றுதலின்பள்புத்தொகைப் புறக்குப் பிறக்க அண்மோழி தொகைக் கரைணப்பெயர்; அன்றி (அடிகு செப்பும்) அறி விளையுடையவள் எனக் கோள்வின் இதுவரை விளைத்தொகைப்புறக்குப் பிறக்க உண்மோழித்தொகைப் பெயரோ மென்க. வீட்டுசெழியி காண்கள்ளுருபும் பயனு முடன்றூங்க தொகை சிலைத்தொடர். இது சிறப்புப்பாயிரக் கேய்யுள்ளல் இந்நாலின்கள் அறங்போரு வின்பய வீடு என்னும் கான்கு பொருள்களுள் அறந் தின் பகுதிகளாகிய இல்லற, துறவறம் என் னும் இரண்டு, வீட்டை தற்குரிய கான்செறியும் கூறப்பட்டுள்ளனவென்பது கங்கு போத ரும். இப்பாயிரத்தில் 'கணிசமைத' என்றதனால் ஆக்கியே ஓ பெய ரும், 'சொல்லறநால் தொகுத்துறைத்து' என்றதனால் வழிபும், யாப் பும், 'இல்லறநால் ஏற்ற துறவறநால் சொல்லறநால் டோகுத்தனா த்து' என்றதனாலும், 'வீட்டுசெறியுங்கல்வது' என்றதனாலும், துதவிய பொருளும், செனிப்படையாகக் கூறப்பட்டன. சிறப்புப்பாயிரத்திற் குரிய பொருள்கள் பதினெட்டு நனுள் கண்டு விழுவிப்படையாகக் கூறப்பட்டன. போக மற்றவற்றுள் இதிற் குரிப்பாகக் கான்களுக்கன கொள்க.

(அ)

சிறப்புப்பாயிரத்திற்குரிய // ஜெருள்கள் பதினெட்டு ரூபன:— ஆக்கியேன் பெயரும், வழிபும், எல்லையும், காறபெயரும், மாப்பும், நீலவிய பொருளு, கேட்போரும், மயனுய, காலமும், களனும், காரணமும் ஆம்.

சிறப்புப்பாயிரம் ஹஸ்திர்ஷ.



ரிப்பன் புஸ்தகசாலை, 87, தமிழ்நாடு விதி, சென்னை.

அரிச்சந்திரபுராண வசனம்.

உயர்ந்த கிலிட்டு பயின்டு : விலை ரூபா 1-8-0.

இப்போது புதிதாக வெளிவந்திருக்கும் அரிய தமிழ் நூலாகிய அரிச்சந்திரனுடைய இப்புண்ணியசரித்திரமானது, உலகத்தோரை வர்க்கும் அறிவை விருத்திசெய்யபத்தக்க பண்டைக்காலத்து நிதிக் கதைகளுள் முதன்மைபெற்றது. இது சங்கியத்தின் உபர்வையும், கற் மின் சிறப்பையும் தெளிவாக விளக்கிக் காட்டக்கூடியதென்பது எவர்க்கும் ஒன்று விளக்கிய விஷயம். இவ்வாறு உயர்வுடையதாயிருப் பதை முன்னிட்டு இச்சரித்திரம் பல பாதைகளிலும் அவ்வப்பாதைகளை யுணர்ந்த பண்டிதர்களால் நாடகங்களாகவும், நாவல்களாகவும் உழைக்கப்பட்டு, எல்லோராலும் கொண்டாடப்பெற்று வருகின்றது. இச்சரித்திரத்தைத் தமிழில் இனிய செய்யுள்ளால் நல்லூர் வீர கெண்ணும் ஆடகவிராஜர் காவியமாகச் செய்திருப்பதோடு, இன்னும் பல சங்கீத சாகித்திய வித்வாண்கள் டல சாடகங்களாகவும் இயற்றி யிருக்கின்றனர். ஆடினும், மற்ற இதிசாசபுராணங்களுக்கு மூல நால் களைத் தழுவிய வசனங்கள் ஏற்பட்டிருப்பதுபோல், இவ்வினிமையான அரிச்சந்திரபுராணத்தின செய்யுட் கருத்துக்களைத் தழுவிய வசன மொன்றில்லாத மால், இலக்கணப் பயிற்சியுள்ள கல்விமானகள் தவிர ஏனையோர் இத் திவ்விய சரித்திரத்தை எப்போதும் வாசித்து கற்பயனை அண்டவதற்குக் கூடாமையா யிருக்கின்றது. ஆகவே, அவ்வாறின்றி எக்காலத்தும் எத்தகையினரும் எனிதில் வாசித்தனர்ந்த வெவ்விணவையும், நம்பயனையும் அடைதற் குப்யோகமா யிருக்கும்பொருட்டு, இப்போது அரிச்சந்திரபுராணச் செய்யுட் கருத்துக்களைத் தழுவி இவ்வசனம் எழுதி வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது. வாசிப்பவர் மனத்தை உருக்கத்தக்க அரிச்சந்திரபுராணச் செய்யுட் கருத்துக்களையே பெரும்பாலும் தழுவி இவ்வசனம் எழுதப்பெற்றிருப்பதால், சரித்தாப்போக்கானது மிகவும் உருக்கமுடையதாகவும், இனிமையை விளைவிப்பதாகவுமிருக்கும். மேலும், இது இக்காலத்தில் அசப்பியமெனக் கருதப்படும் விசேஷ ஸ்திரீ வருண்ணைகளை யெல்லாம் நீக்கி எனிய நடையில் விளக்கமாகவும், விரிவாகவும் எழுதப்பெற்றிருப்பதால், கல்விகற்கும் மாணவர், ஸ்திரீகள் முதலிய எல்லோருமே வாசித்துப் புத்தியை விருத்தி செய்து கொள்ளத்தக்க சிறந்த நூலாகும்.